

உ  
கணபதி துணை

ஸ்ரீ சிவசுப்பிரமண்ணியக்கடவுள்  
அகஸ்திய மகாமுனிவருக்கு திருவாய் மலர்ந்தருளிய

ஸ்திரீ புருஷ  
சாமுத்ரிகா லக்ஷண  
சாஸ்திரம்.



சோ. சிவகடாட்சர்மா,  
"அருள்மனை" அச்சக வீதி,  
சோக்ரவில், (இலங்கை.)

சரஸ்வதி புத்தகசாலை

175, செட்டியார் தெரு,

கொழும்பு - 11.

Registered Copy Right.

ரூபா 1-50 மிலை

உ.  
கணபதி துணை.

ஸ்ரீ சிவகம்பிரமணியக்கடவுள்  
அகஸ்திய மகாமுனிவருக்கு நிருவாய் மலர்ந்தருளிய

ஸ்திரீ புருஷ  
சாமுத்திரிகா லக்ஷண  
சாஸ்திரம்.

★ கோ. சிவகடாட்ச சர்மா,  
★ "அநுள்மனே" அச்சக விடு,  
கொக்குவில், (இலங்கை.)

இஃது

கீர்வாண பாஷையினின்று திராவிட பாஷையில்  
மொழிபெயர்க்கப்பட்ட பிரதிக்கிணங்கியது.

★ ★ ★

சரஸ்வதி புத்தகசாலை

175, செட்டியார் தெரு,

கொழும்பு-11.

Registered Copy Right,

விலை ரூபா 1-50.

கணபதி துணை.

## பு ரு ஷ ல சூ ண ம் .

உள்ளங்கால்:—சிவப்பாயிருந்தாலும், வேர்வைவிடாமலிருந்தாலும், தனவந்தனாவான். மிருதுவாயிருந்தால் சாசுவதமான புண்ணியகாரியங்களைச் செய்கிறவனாயும், தைரியசாலியாயும், ஜாக்கிரதையுள்ளவனாயும், தனவந்தனாயும் ஆவான். வேர்வைவிடாமல் மிருதுவாய் தாமரை வர்ணமுடையதாயிருந்தால், ராஜாவாவான். முறத்தைப்போல் விசாலமாயிருந்தால், தரித்திரனாவான். நீளமாயிருந்தால், தேச சஞ்சாரியாவான்.

கால் நகங்கள்:—மாமிசத்தைப்போல் சிவப்பாயிருந்தால் ராஜாவாவான். தாம்பிரத்தைப்போல் சிவப்பாயாவது தாமரையைப்போல் வெண்மையாவது இருந்தால், தனவானாவான். கொஞ்சம் சிவப்பாயிருந்தால், பூஸ்திதிகள் உண்டாகும். கொஞ்சம் வெண்மையாயிருந்தால், சாமானிய ஸ்திதி உண்டாகும். கறுப்பாயிருந்தால், ரோகியாவான். பச்சையாயிருந்தால், துராசாரனாயும், பாவியாயும் இருப்பான். விசாலமாயிருந்தால், தனவந்தனாவான். முனைகள் வக்கிரமாயிருந்தாலும் திரிசூலத்தைப்போல் கூராயிருந்தாலும் தரித்திரனாவான். புழுத்துப்போயிருந்தால் துக்கியாவான்.

கால் விரல்கள்:—சிவப்பாயிருந்து மத்தியில் சந்தில்லாமல் ஒன்றோடொன்று சேர்த்து சூடோடு அழகாயிருந்தால், ராஜனாவான். ஒன்றோடொன்று சேராமலிருந்தால், சாமான்னிய ஸ்திதி உண்டாயிருக்கும், கிழிந்தமாதிரியாக சன்னமாயிருந்தால் தரித்திரனாவான், அடிவைக்கும்போது விரல்கள் சந்தில்லாமலிருந்தால் தரித்திரனாவான். கட்டை விரலைக்காட்டிலும் அடுத்தவிரல் நீளமாயிருந்தால் அநேக ஸ்திரீகளோடு போகம் அனுபவிப்பான். சுண்டு விரல் மிருதுவாயிருந்தால் நல்ல பிரசித்தனாவான், நீளமாயிருந்தால் தனிகனாவான். கோணலாயாவது மேல்திரும்பியாவது உலர்ந்தாவது இருந்தால் துக்கியாவான்.

ஸ்டான்காட் பிறின்டர்ஸ் லிமிட்டெட்,  
196, செட்டியார் தெரு,  
கொழும்பு-11.

முறுங்கால்:—ஆமை ஒட்டைப்போல் இருந்து கொஞ்சம் சூடாயிருந்தால், ராஜ்ய பரிபாலனமாவது லோக பூஜ்ய தையாவது கிடைக்கும். வெகு சாதுர்யவானாய் மிருப்பான்.

கணுக்கால்:—எலும்புகள் தென்படாமலிருந்தால், பூபதியாவான். அவைகள் சமமாயிருந்தால் தனவந்தனாவான்.

குநிக்கால்:—பூச்செண்டைப்போல் மிருதுவாயும் உருண்டையாய் மிருந்தால், ராஜ்ய பரிபாலனமாவது விசேஷ சம்பத்தாவது கிடைக்கும்.

கண்டைக்கால்:—சிறுத்தும் உருண்டையாயும் இருந்து மயிர் மூடிக்கொண்டிருந்தால், ராஜனாவான். யானை துதிகையைப்போல் இருந்தால், தனவானாவான். நாயிக்கிருப்பது போலாவது நரிக்கிருப்பதுபோலாவது இருந்தால், தரித்திரனாவான். குட்டையாயிருப்பது சுபம்.

முழங்கால்:—பெரிதாய் இரண்டும் சமமாயிருந்து மாமிசம் மூடிக்கொண்டிருந்தால் பூபாலகன் ஆவான். பெரியவைகளாய் மாமிசமில்லாமலிருந்தால், தீர்க்காயுசுள்ளவனாயிருப்பான். சின்னவைகளாயிருந்தால், லோகபூஜ்யதை உண்டாகும். விசாலமாயிருந்தால், தரித்திரனாயிருப்பான் குழிகள்விழுந்திருந்தால் ஸ்திரீகளின் வலைக்குள் அகப்பட்டுக்கொள்வான்.

தொடைகள்:—யானைத் துதிகையைப் போலிருந்தால் பூபாலகனாவான். பெரியனவாயும், உயரமாயும் வட்டமாயும் மயிர்களில்லாமலிருந்தால் தனவானாயிருப்பான். மயிர்களிருந்து சன்னமாயிருந்தால் தரித்திரனாவான்.

சிகள்கள்:—சின்னதாயிருந்தால் தனவந்தனாயிருப்பான். பெரியதாயிருந்தால் பிள்ளைகள் இல்லாமல் போகும். சன்னமாயிருந்து குட்டையாயிருந்தால், ராஜனாவான். அகலமாயும் நீளமாய் மிருந்தால், தரித்திரனும் துஷ்டனும் மாவான். இடப்பக்கம் சாய்வாயிருந்தால், துராத்மாவாவது தரித்திரனாவது ஆவான். அதிக நீளமாயிருந்தால் துக்கியும் தரித்திரனும் ஆவான். நேராயிருந்தால், சந்தான முடையவனாவான். கீழுக்குச்சாய்ந்திருந்தால், ஏழையாவான். மிருதுவாயிருந்தால் மூத்திரவியாதியினால் கண்டம். நரம்புகள் மூடியிருந்தால், அல்பசந்தானம், கொணையில் கீற்றுமிருந்தால் தனவான்களுடைய ஸ்திரீகளோடு

சம்போகம் கிடைக்கும். லிங்கம் சிவப்பாயிருந்தால், தனவந்தனாவான். வெண்மையாகயிருந்தால், தரித்திரனாவான்.

பிஜங்கள்:—இரண்டும் எல்லா விஷயத்திலும் சமமாயிருந்தால் அவன் ராஜனாவான். இரண்டும் ஒரேவிதமாயில்லாதவன் ராஜனாவான். அவை மேலுக்கு ஒட்டிக் கொண்டிருந்தால் அல்பாயுசு. கீழுக்கு நழுவி யிருந்தால் தீர்க்காயுசு, ஒன்றுமேலே யிருந்து இரண்டாவது நழுவி யிருந்தால், பிரமேகத்துக்கு பாத்திரனாவான், புட்டையாவது உண்டாகும், கோணலாயிருந்தால் சேவகனாவான். தோல் மாத்திரம் முள்ளவைகளாய் இருந்தால் நபும்ஸகனாவான். ஒரு விஷண மாத்திரம் இருக்கிறவனுக்கு நீர்கண்டம்.

முந்திரம்:—இரண்டு மூன்று தாரையாய் மிகவும் தாட்டியாய் இடது பக்கத்திலிருந்து வலது பக்கமாய் விழுந்தால், ராஜனாவான். சொட்டுச் சொட்டாய் நீர் தெளித்தமாதிரியாய் துளி துளியாக விழுந்தால், தரித்திரனாவான். ஒரே தாரையாய் சன்னமாய் விழுந்தால், புத்திமானும் ரூபவானுமான புத்திரனுடையவனாயிருப்பான். பெரிய தாரையாய் வெகு தாட்டியாக வந்தால், தனவந்தனாவான். அதிக இரைச்சலோடு வந்தால், செளக்கியம் உண்டாகும். இரைச்சல் இல்லாமல் வந்தால், தரித்திரம் உண்டாகும். துவாரம் உலர்ந்திருந்தால், ஏழையும், குருபியும் ஆவான்.

விரியல்:—புஷ்பத்தைப்போல் வாசனை யுடைத்தானதாயும் ஸ்படிகத்தைப்போல் வெண்மையாய் மிருந்தால் ராஜனாவான். தேன் வாசனையுடைத்தானதாயிருந்தால் தனவந்தனும் ஸ்திரீலோலனுமாவான். மீன் நாற்றம் அடித்தால், ஜாரனும், புத்திரவானுமாயிருப்பான். துர்க்கந்தமாயிருந்தாலும், கறுப்பாயிருந்தாலும், தரித்திரனாவான். மாமிச வாசனையடித்தால், மஹா போகியாவான். கள் வாசனையடித்தால், புத்திரவானாயும், கர்ம நிஸ்டனாயும் இருப்பான். உப்பு வாசனையானால், தரித்திரனாவான். நீராயிருந்தால் பெண் சந்தான முடையவனாவான். சீக்கிரத்தில் விழுந்தால் பூரணாயுசு உடையவனாவான். தாமதித்து விழுந்தால் அல்பாயுசுடையவனாவான்.

கால்கள்:—நீளமாயிருந்தால், சீக்கிரமாய் நடக்கிறவனாய் ராஜசன்னமத்தை யடைவான். குட்டையாயிருந்தால் தரித்திரனாவான். முழங்காலுக்குமேல் உயரமாயும்,

கீழே குட்டையாய் மிருப்பது நல்லது மிருதுவாய் இருந்தால் வாகனபதவி, சக்கிரமிருந்தால் தேச சஞ்சாரி.

அரை:—பெரியதாயிருந்தால் தரித்திரனாவான். மாமிச புஷ்டியாயிருந்தால், சுகஜீவனம் செய்வான். இருக்க வேண்டியதற்கு பாதியேயிருந்தால், ரோகியாவான். தவளை யிடுப்பைப்போலிருந்தால், பூபரிபாலனம் செய்வான்.

தூதாம்பட்டை:—சிம்மத்தினுடையது போலிருந்தால் ராஜனாவான், குரங்கு பட்டையைப் போலாவது. ஒட்டை பட்டையைப்போலாவது இருந்தால், தரித்திரம்.

அடிவயிறு:—சமானமாயிருந்தால், போகியாவான். பாணையைப் போலிருந்தால், தரித்திரனாவான்.

வயிறு:—எடுப்பாயிருந்தால், ராஜனாவான். ஏத்தக் குறைச்சலாயிருந்தால், கபடியாவான். சமமாயிருந்தால் சுகஜீவனம் செய்வான். உள்ளக்குப்போயிருந்தால், கஷ்ட ஜீவியாவான். பாம்பு வயிற்றைப் போலிருந்தால், தரித்திரனும் சாப்பாட்டு ராமனுமாவான். விசாலமாயிருந்தால், புத்திரவந்தனாவான். சக்கிரமிருந்தால், மிருஷ்டான்னம் சாப்பிடுவான்.

நாயி:—விசாலமாய் சுற்றிலும் எடுப்பாயிருந்தால், போகியாவான். ஒரு முடிப்புநடுவிலிருந்தாலும், எடுப்பாக இருந்தாலும், தரித்திரனாய் வயிற்றுவலியால் அவஸ்தை படுவான். வலதுபக்கத்திலிருந்து இடதுபக்கத்திற்கு சுழி திரும்பியிருந்தால் மோசக்காரனாவான். இடதுபக்கத்திலிருந்து வலதுபக்கத்திற்கு சுழி திரும்பியிருந்தால் நல்ல விஷயத்தில் பிரவர்த்தியுள்ளவனாயும், கியாபகசக்தியுடையவனாயும் இருப்பான். இரண்டுபக்கத்திலும் குறுக்கே வியாபித்திருந்தால் தீர்க்காயுள்ளவனாவான், உயரமாய் மேலுக்கு வியாபித்திருந்தால், தனவானாவான். உயரமாய் கீழ்ப்பக்கத்தில் இறங்கியிருந்தால், பசு விருத்தி உண்டாகும். மயிர் இருந்தால், விசேஷ சந்தானங்கள் உண்டாகும். தாமரை இதழைப்போலிருந்து வலது பக்கத்தில் திரும்பியிருக்கிற சுழி யிருந்தால், ராஜனாவான்.

மடிப்புகள்:—ஒன்றுமில்லாமலிருந்தால் ராஜனாவான். ஒன்றிருந்தால், ஆயுதத்தினால் மரணம் இரண்டிருந்தால், ஸ்திரி லோலன், மூன்றிருந்தால், பாண்டித்தியமும்,

படிப்பு சொல்லுவதனால் சுகஜீவனமும், நான்கிருந்தால், புத்திரவானாயும் தணிகனாயும் பண்டிதனாயும் இருப்பான். மடிப்புகள், கோணலாயிருந்தால், துஷ்டனாயும் குலஸ்திரியை கெடுக்கிறவனாயும் மிருப்பான், கோணல் இல்லாமலிருந்தால், மரியாதையாய் சுகஜீவனம் செய்வான் முனைகள் கோணலாயிருந்தால் சந்தோஷி யாவான், பக்கங்களுக்குத் திரும்பி யிருந்தால் தரித்திரனாவான்.

பக்கங்கள்:—கொழுத்து மிருதுவாய் இடது பக்கத்திலிருந்து வலது பக்கத்திற்கு சுழியுள்ள வர்களாயிருந்தால், ராஜனாவான். சுழி யில்லாமல் கொழுத்திருந்தால் தனவந்தனாவான் சதை யில்லாமலிருந்தால், தரித்திரனாவான். சக்கிரங்களிருந்தால், நிலத்திலே விழுந்திருக்கும் படியான தரித்திரனாவான்.

முலைகள்:—கோணலாய் ஒன்றோடொன்று நெருங்கியிருந்தால் அல்பாயுள்ளவனாவான். மத்திய பாகம் விசாலமாயிருந்தால், தனவந்தனாவான். விம்மி மேலுக்குத் தோன்றினால் புத்திர ஹீனனாவான்.

முலை காம்பு:—எடுப்பாயிராமலிருந்தால் ஜனசம்மானத்தை அடைவான். இரண்டும் சமானமாயிராமலிருந்தால், தரித்திரனாவான். பெரியதாயிருந்து உப்பியிருந்தாலும் உள்ளடங்கியிருந்தாலும் மஹாதனிகனாவது, ராஜனாவதாகி புத்திரசோகத்தையடைவான். சமானமாயிருந்தால் சுகி விசாலமாயிருந்தால், சேவகனாவான்.

மாள்:—எடுப்பாயும் விசாலமாயும் கெட்டியாயும் புஷ்டியாயும் இருந்தால், ராஜனாவான் உள்ளடங்கி சன்னமாயும், மிருதுவாயும், தூர்ப்பலமாயும் இருந்து முரட்டு மயிரோடு கூடியிருந்தால். பரம தூர்மார்க்கனாவான், தட்டையாயிருந்தால் தனவந்தனாவான் விசாலமாயிருந்தால் பிரசித்தனாவான். நெருங்கியிருந்தால், தரித்திரனாவான். மயிர் ஒன்றும் இல்லாமலிருந்தால் கபடியாவது சமர்த்தனாவது இருப்பான் மேடும் பள்ளமாயிருந்தால், தரித்திரனாவான் எலும்புகள் காணப்பட்டு மேடும் பள்ளமாயிருந்தால் துக்கியாவான் சிவப்பாயிருந்தால் போகியாவான், கறுப்பாயிருந்தால், தரித்திரனாவான்.

தோள்பட்டை:—சமானமாயில்லாமலிருந்தால் தூர் மார்க்கனாவான். எடுப்பாயிருந்தால், கீர்த்திவானாவான் உப்பியிருந்தால், தரித்திரனாவான். பெரியதாயிருந்தால் தனவானாவான்.

தோள்கள்:—விசாலமாய் சதைபிடித்து ஒன்றைப்போலொன்றிருந்தால், தனவந்தனையும் சுகபோகியாயுமாவான் சதை யில்லாமல் சிறியதாய் மயிர் முளைத்திருந்தால், தரித்திரனாவான். யானை கும்பஸ்தலங்களைப்போல் உயர்ந்து சதையில்லாமல் வலது பக்கத்திலிருந்து இடது பக்கத்திற்கு மடிப்புகளும் மயிரும் இருந்தால், பூமியை பரிபாலனம் செய்வான். பள்ளம் விழுந்து மயிர்கள் விசேஷமாய் இராமலிருந்தால், தரித்திரனாய் துக்கத்திற்கு பாத்திரனாவான் குழிகள் விழுந்திருந்து இடது பக்கத்திலிருந்து வலது பக்கத்திற்கு சுழிகள் இருந்தால், காவுடியைத் தூக்கிஜீவனம் செய்வான்.

கஷ்கங்கள்:—வேர்வைவிடாமல் விசாலமாய் உயர்ந்து சுகந்தமாயும், விசேஷ மயிர்களுள்ளவாயும் இருந்து இரண்டும் சமானமாயிருந்தால், ராஜாவாயாவது, மகாதன சம்பத்துள்ளவனாயாவது ஆவான் இரண்டும் சமானமாயிருந்தால் சுகியும், ஏத்தக்குறைச்சலாயிருந்தால் துக்கியும் தரித்திரனாவான். விசாலமாயிருந்தால் தனவானாவான். நெருக்கமாய் குழிவிழுந்திருந்தால் தரித்திரனாவான்.

முதுகு:—கொழுத்து எலும்புகள் காணப்படாமல் மயிர்களிருந்தால், தனவந்தனும் போகியுமாவான். மாமிசமில்லாமல் எலும்புகள் காணப்பட்டால், தரித்திரனாய் துக்கியும் ஆவான். குட்டையாயிருந்தால், தணிகனாவான், சக்கிரமிருந்தால் மூட்டையெடுத்து ஜீவனம் செய்வான்.

கைகள்:—குண்டாயிருந்து, யானை துத்துக்கையைப்போல் வரவர சிறுத்து நீளமாய் முழங்கால் வரையிலும்பட்டு இரண்டும் சமானமாயிருந்தால், ராஜனாவான் இதில் சில லக்ஷணங்கள் குறைந்திருந்தால், தனவானாவான். குட்டையாயிருந்து மயிர்கள் நிறைந்திருந்தால், தரித்திரனும் கஷ்ட ஜீவனமுள்ளவனுமாவான் ஏத்தக்குறைச்சலாயிருந்தால் பாபியாவான் கெட்டியாயிருந்தால் தனவானாவான் குரங்குகைகளைப்போலிருந்தால், தனவானாயும், புலிகளைப்போலிருந்தால் குரூரனாயும் இருப்பான்.

முழங்கைகளுக்கு:—முழங்காலைப்பற்றி சொல்லியிருக்கப்பட்ட லக்ஷணங்களையே பார்த்துக்கொள்ள வேண்டியது.

மணிக்கட்டுகள்:—சதைக்குள் மறைந்து கெட்டியாயும் இரண்டும் ஒரேமாதிரியாய் மிருந்தால் ராஜனாவான் முடிகள்

காணப்பட்டாலும், தொனி கேழ்க்கப்படாலும் தரித்திரனாவான் தளத்தலாய் ஆடிக் கொண்டிருந்தால், ஆயுதங்களினால் கண்டம். மணிக்கட்டுகளில் இரண்டு ரேகைகளிருந்தால் ஸ்திரீலோலனாவான். நாலு ரேகைகளிருந்தால் பிரபுத்வம் கிடைக்கும். இவைகளுக்கு கங்கண ரேகைகளென்று பெயர்.

உள்ளங்கை:—விசாலமாய் காந்தியோடு விசேஷ ரேகைகள் இல்லாமலிருந்தால், தீர்க்காயுசுள்ளவனாயும் போகியுமாவான். சிவப்பாயிருந்தால், தனவானாவான். பச்சையாயிருந்தால், ஸ்திரீ லோலனாவான். கலியாண முருக்கம்பூவைப்போல் சிவப்பாயிருந்து நான்கு மூலையும் சமானமான உயரத்தோடு தட்டையாயிருந்தால், பூபாலகனாவான். மத்தியில் பள்ளமாயிருந்தால் தரித்திரனாவான் பள்ளமாயும் உருண்டையாயும் இருந்தால், தனவானாவான். கெட்டியாயிருந்தால் ஸ்திரீ லோலனாவான். மெதுவாயிருந்தால், தரித்திரனாவான் இரண்டும் ஒரேமாதிரியாய் இருந்தால் பாபியும் தரித்திரனுமாவான் உப்பியிருந்தால் தர்மிஷ்டனாவான். உலர்ந்திருந்தால் தரித்திரனாவான்.

சுண்டுவிருக்கு:—கொஞ்சம் தூரத்திலிருக்கும் பெரிய ரேகைக்கு ஆயுசுரேகை என்று பெயர். அது காட்டுவிரல் வரையிலும் வியாபித்திருந்தால் அந்த புருஷனுக்கு வயது நூறு வருஷம். அது எந்த விரலின் கீழ் முடிகிறதோ அத்தனை இருபத்தைந்து வருஷங்களென்று ஆயுசைக் கணக்கிட வேண்டியது. ஆயுசுரேகை பிளந்தாவது, சிதறியாவது யிருந்தாலும், குறுக்கே அனேக கீறுகளிருந்தாலும் அனேக கண்டங்கள் உண்டாகும்.

ஆயுள்ரேகையின்:—கீழ் இருக்கும் பெரிய ரேகைக்கு ஸ்திரீரேகை என்று பெயர். கட்டைவிரலின் கீழ் மணிக்கட்டு சமீபத்தில் உண்டாகி மேலுக்குப்போகும் ரேகைக்கு புருஷரேகை என்று பெயர். இந்த இரண்டு ரேகைகளும் பெரு விரலுக்கும் சுட்டுவிரலுக்கும் மத்தியில் கலந்திருக்கும். அப்படி சேர்ந்திருந்தால் தம்பதிகளுக்கு பரஸ்பரம் பிரியம் உண்டாயிருக்கும். சேராமலிருந்தால் வியோகம் உண்டாகும். புருஷ ரேகை அதிகமாய் நீண்டிருந்தால் புருஷ சந்ததியும், ஸ்திரீரேகை அதிகமாய் போயிருந்தால் ஸ்திரீ சந்ததியும் அதிகமாகும். இந்த ரேகைகள் சேராமலே யிருந்தால் விவாகமே ஆகமாட்டாது. ஆனாலும் உபயோகமில்லை, இவை இரண்டும் சேர்த்து எதுவும் மேலே போகாமலிருந்தால் சந்தானம் உண்டாக மாட்டாது, உண்டானாலும் நிற்காது.

ஆயுசு ரேகையும் ஸ்திரீ புருஷ ரேகைகளும்:—இந்த மூன்று மாத்திரமே உள்ளங்கையிலிருந்தால் சம்பத்து உண்டாகும். கோணல் கோணலாய் அனேக ரேகைகள் இருந்தால், துரதிஷ்டனும் துக்கியுமாவான். முழுவதிலும் ரேகைகளேயில்லாமல் இருந்தால், தரித்திரனாவான்.

மணிகட்டுனுடைய மத்தியபாகத்தில் உண்டாகி ஸ்திரீ புருஷரேகைகளுக்கு மத்தியிலிருந்து நீளமாய்ப்போய் ஸ்திரீ ஆயுசு ரேகைகளின்பேரில் குறுக்கேபோகும் ரேகைகளுக்கு தனரேகையென்று பெயர். அது மேல்சொன்ன பிரகாரம் தெளிவாயிருந்தால் ஜனனம் முதல் ஸ்ரீமானாய் ஏராளமாய் தனம் சம்பாதிப்பான். அது முதலில் வளைந்து புருஷ ரேகையோடு கலந்திருந்தால், தனமெல்லாம் ஸ்வயார் ஜிதமென்று தெரிந்துகொள்ளவேண்டியது. தனரேகை மத்தியில் கத்திரிரேகைகள் என்றால் குறுக்கே ஓடும் ரேகைகள் இருந்தால், தனம் அப்போதுக்கப்போது திருடர்களுடைய பங்காகும் அல்லது செலவாய் விடும். மூன்று கத்திரிரேகைகள் இருந்தால், தரித்திரனாவான். தனரேகை துண்டு துண்டாயிருந்தால், அப்போதுக்கப்போது தனம் சம்பாதித்துக் கொண்டிருப்பான், தனரேகையே இல்லாமலிருந்தால் ஜீவனம் நடப்பது அசாத்தியம் உபாயமாயிருந்தால், சாமானியமான வரும்படியோடு ஜீவனம் செய்வான்.

ஆயுசு ரேகைக்குமேல்:—தனரேகைக்கு வலது பக்கத்தில் நீளமாயிருக்கும் ரேகை வித்தியா ரேகையென்று சொல்லப்படும். இது எவ்வளவு பிரபலமாயிருக்குமோ அவ்வளவு வித்தியா வந்தனாவான்.

உள்ளங்கையின்:—ஓரத்தில் சுண்டுவிரலின் கீழ்பாகத்திற்கும் ஆயுசு ரேகைக்கு மத்தியிலிருக்கும் குறுக்கு ரேகைகளுக்கு பத்திரிரேகைகளென்று பெயர். இவைகள் ஒன்றுக் கதிமாயிருந்தால், அத்தனை சம்சாரங்களாவது ஒரு சம்சாரமும் மற்றவர்கள் வேசியர்களாவது இருப்பார்கள்.

யானை குதிரை, பல்லக்கு குடை கிரீடம், சங்கம், தாமரை, கொடி, இந்த ரேகைகள் உள்ளங்கையிலிருந்தால் பிரபு ஆவான் சூரிய ரேகையாவது சந்திர ரேகையாவது இருந்தபடித்தில் தெய்வபக்தி உண்டாகி லோக பூஜ்யவானாவான். மீன் ரேகையுள்ளவன் மகாதனவானாய் அநேகர்களுக்கு அன்னதானம் செய்து புண்ணியவானாயும், புத்திர வந்தனாயுமிருப்பான். தராசு ரேகையுள்ளவன்

பாக்கிய வந்தனாவான். விரல்களில் சக்கிரங்களிருந்தால் போகியாவான். இரண்டு சக்கிரங்களிருந்தால் ராஜ பூஜ்யனாவான். மூன்று சக்கிரங்களிருந்தால் லோக சஞ்சாரியாவான். நான்கிருந்தால் பண்டிதனாவான்.

புருஷனுக்கு:—வலது கையை பரிசுஷ செய்து அதிலிருக்கும் பலாபலன்களை நிர்ணயம் செய்யவேண்டியது இடது கையிலிருக்கும் பலாபலன்களை நிர்ணயம் செய்யவேண்டியது இடது கையிலிருக்கும் ரேகைகளைப்பார்த்து அகப்படும் சுபா சுபங்கள் அவனுடைய சம்சாரத்திற்கு சபமந்தப்பட்டிருக்கும்.

கைவிரல்கள்:—நீளமாயிருந்தால் போகியாவான். தோல் மடிப்புகள் இல்லாமலிருந்தால், ஜனரஞ்சகன் ஆவான். சின்னதா யிருந்தால், புத்திசாலியாவான், அகலமாயிருந்தால் இதராளுக்கு ஊழியம் செய்வான். கனமாயிருந்தால், தரித்திரனாவான். மேலுக்கு வளைந்திருந்தால், ஆயுதங்களால் மரணம் அடைவான். அல்லது தரித்திரனாவான். அடியில் கொழுத்து, விரித்தபோது விரல்களின் மத்தியில் சந்துகள் யில்லாமலிருந்தால் தனவானாவான். சந்துகளிருந்தால் தனம்செலவாய்விடும்.

கை நகங்கள்:—மிருதுவாய் சிவப்பாயிருந்தால் சம்பத்து உண்டாகும். வெண்மையாயிருந்தால் தரித்திரனாவான்.

உள்ளங்கையில்:—கட்டை விரல் கணுவண்டை அரிசி மணியைப்போல் அல்லது கோதுமை மணியைப்போல், இரண்டு கோடுகள் கூடின ரேகைக்கு யவரேகை என்று பெயர் அந்த ரேகை நன்றாய் காணப்பட்டால் அவன் ஆடுமாடுகளையும் தனதானிய சம்பத்துகளையும் உடையவனாய் மகா போகங்களை அனுபவிப்பான். கட்டை விரல் நுனியானது, சுட்டு விரலின் மத்திய கணுவை வரைக்கும் இருந்தால், சிற்ப சாஸ்திரத்திலாவது இரணவயித்தியத்திலாவது அல்லது நன்றாய் எழுதுவதிலாவது பெயர்பெற்றவனாய் இருப்பான். கட்டைவிரலின் வெளி ஓரத்தில் அதனுடைய இரண்டு கணுவைகளுக்கு மத்தியில் இருக்கும் கோடுகள் ஸந்தானத்தைக் காட்டும், அந்தக் கோடுகள் கிளையோடு இருந்தால், பெண் என்றும், பின்னல்போல் இருந்தால் ஆண் என்றும் தெரிந்து கொள்ள வேண்டியது. நீண்டு இருந்தால், தீர்க்காயுசு என்றும், குறுகி இருந்தால் அல்பாயுசுவென்றும்,

அறியவேண்டியது. ரேகைகள் இல்லாமல் இருந்தால் சந்தானம் கிடையாது.

கட்டு விரலின்:—கீழ், குறுக்காய் இரண்டு சின்னக்கோடுகள் இருந்தால் காரியசித்தியாகும். நடுவிரலின் கீழ், அப்படிப்பட்ட ரேகைகள் இருக்குமாயின், தனமும், ஸ்திரீ சுகமும், சந்தானமும் போகமும் உண்டாகும். மோதிர விரல், அல்லது 4-வது விரலில் கீழ் அப்படிப்பட்ட ரேகைகள் இருக்குமாயின் பண்டிதனயிருப்பான். சுண்டு விரலின் கீழ் இருந்தால் பாலியத்தில் விளையாடி சுகித்திருப்பான்.

கழுத்து:—சங்கம்போல் இருந்தால் கீர்த்தியாவது, அல்லது பிரபுத்வமாவது அடைவான். மேலே ஊர்த்துவ ரேகைகள் இருக்குமாயின் தர்மிஷ்டனாவான். ஆரம்போல் கழுத்தை ரேகைகள் சுற்றி இருந்தால், தனவானாய் அநேககருடும்பங்களைக்காப்பாற்றுவான். கழுத்து உயர்ந்து, வளைந்து இருந்தால் பேருண்டி தின்பான், குறுகி இருந்தாலும் பின் புறம் மயிர் இல்லாமல் போனாலும், திரவியவானாகி இருப்பான். கழுத்துப் பெருத்து இருக்குமாயின், சாமானியனயிருப்பான். குறுங்கழுத்தன், கோணைக்கழுத்தன், இவர்கள் தரித்திரர்கள். கொக்கைப்போல் நீண்ட கழுத்துடையவன், திருடர்களால் பிராணஹானி அடைவான். செம்மறி ஆட்டுக்கடாபோல் கழுத்துடையவன் ஆயுதத்தினால் மரணமடைவான்.

மோவாய்க்கட்டை:—நீண்டு, சிறுத்திருந்தால், தரித்திரனயிருப்பான், நன்றாய் சதை பிடித்திருந்தால் தனவானாக இருப்பான், மீசைக்கு முன்னமே தாடி முளைத்துவந்தால், தீர்க்காயுசு, அந்த தாடிசிவப்பாய், ஓரிடத்தில் நெருங்கியும் மற்றொரு இடத்தில் கொஞ்சமாயும் இருந்தால், கஷ்ட ஜீவனம் பண்ணுவான். மெத்தக் கறுத்திருந்தால், பாக்கிய சாலியாயும், செளக்கியமாயும் இருப்பான்.

மீசை-தாடி:—முளைப்பதற்கு முன்னமே முளைத்து வந்தால் அல்பாயுசு நெருங்கியும், தடித்து மிருந்தால், துன்மார்க்கன். சிவப்பு நிறமாயிருந்தால், பராக்கிரமசாலியாவான். நீண்டும் கறுத்தும் இருந்தால் இராஜனாவான்.

வாய்:—சிறியதானால், சுகியும் தணிகனுவாவான். வாய் அகலமானால், பேருண்டி யுண்பவனும், தெத்து வாயனுமாய் தூஷித்துக்கொண்டு இருப்பான், சிவந்திருந்தால்

சுகியாவான், வெளுத்தாவது கறுத்தாவது உலர்ந்தாவது இருக்குமாயின் தரித்திரன்.

உதடுகள்:—மிகச்சிறுத்தவையாயின் ஏழைவெடித்தாவது வளைந்தாவது ஏற்றக் குறைச்சலாயாவது உலர்ந்தாவது கறுத்தாவது விகாரமான நிறமாயாவது இருந்தால், அதிக தரித்திரன். கீழ் உதடுசிவந்து கோணல் இல்லாமல் இருந்தால் இராஜனாவான் அதிக பெருத்திருந்தால் பயங்காளியாயும், சபலசித்த முடையவனாய் மிருப்பான்.

பற்கள்:—பிரகாசமாயும், தடித்தும், நுனி கூர்மையாயும் நேர் ஒழுங்காயும், வரிசை தவருமலும், இருந்தால், தனவானாய் சுக ஜீவனம் பண்ணுவான் மிகவும் எடுப்பாயாவது பள்ளமாயாவது சந்து விட்டாவது சிறியது பெரியதாயாவது இருந்தால் தரித்திரன், அல்லது பாபி தந்தவரிசை தவறினால் தரித்திரன் ஒன்றின்மேல் ஒன்று முளைத்திருந்தால் துக்கத்தை அனுபவிப்பான்.

நாக்கு:—சிவந்தும், குறுகியும், மிருதுவாயும் இருந்தால், தனத்தையும், போகத்தையும் அனுபவிப்பான். கறுத்தாவது வெளுத்தாவதிருந்து உலர்ந்தும் இருக்குமாயின் தரித்திரன்.

பூக்கு:—கிளியின் மூக்குப்போலிருக்குமாயின் போகத்தையனுபவிப்பான். உலர்ந்திருந்தால் பூரணயுசு கத்தி வெட்டுப்போல் கோடுகள் இருந்தால், குல ஸ்திரீகளைக் கெடுப்பான். நீண்டிருந்தால் தனவந்தனாவான், வளைந்திருந்தால், திருடன், தட்டையானால், ஸ்திரீயினால் கொல்லப்படுவான், திருடன் மூக்குப்போல் நுனி கூராயிருந்தால் தனவந்தன், அந்தநுனி வலது பக்கம் வளைந்திருந்தால், கொடூரனாயும், பேருண்டி யுண்பவனாய் மிருப்பான்.

கண்கள்:—தாமரை இதழைப் போலிருந்தால் தனவானாவான். அல்லிபோலிருந்தால் பண்டிதனயிருப்பான். விசாலமாயின் மந்திரியாவான். தேன்வாணம் போலானால் மிகுந்த தனவந்தனாவான். பூனைக்கண்ணன், பாபி, கலைமான் உடும்பு, டேகை, இவைகளின் கண்போல் இருந்தால் திருடன், யானைக்கண் போலானால் ராஜன். வளைந்த பாவையுடையவன் திருடன் தைரிய திருஷ்டியுள்ளவன் தனவான். குழிக்கண் சிவந்திருந்தால், சம்பத்தும், அபிவிருத்தியு முடையவனாவான். கண் விழிகள் கெச்சக்காய்போல் இருந்தால் தரித்திரன் ரெப்பைகளில் மயிர் இல்லையானால் தரித்திரன்.

புருவங்களில்:—மயிரில்லாமலிருந்தால் தரித்திரனாவான். அவைகள் எடுப்பாயிருந்தும், அகலமாயில்லாவிட்டால் அல்பாயுசு, எடுப்பாயும், விசாலமாயும் இருந்தால் தீர்க்காயுசோடு சுகமாய் இருப்பான். இரண்டு புருவங்களும் ஒரே விதமாயிராவிட்டால் தரித்திரன். பிறையைப்போல் வளைந்து யிருப்பவன் அதிக சம்பத்துடையவன். நீண்டு ஒன்றோடொன்று சேராமலிருந்தால் தனவானாவான். அங்கங்கே மயிர்கள் இல்லாமலிருந்தால், தரித்திரனாய் துக்கத்தை யனுபவிப்பான். நடுவில் வளைந்திருந்தால் குலஸ்திரீகளைக் கெடுப்பான்.

முகம்:—அழகாயும், சிறுவாயுள்ளதாயும், மிருதுவாயும் இருந்தால், இராஜனாவான். விசாலமாயிருந்தால் ஞானியாயும் சுகியாயும் இருப்பான். ஸ்திரீமுகம்போல் இருக்குமாயின் புத்திரவந்தனாவான். வட்டமானால் மோசக்காரன். உயர்ந்திருந்தால் ஏழை. விசாலமாயும், நான்கு புறமும் சமமாயிருந்தால், மோசக்காரன். சொட்டையாயும் பள்ளமாயும் இருந்தால் சந்ததி, இல்லாதவன், பூர்ணமாயும் சொகுசாயும் இருந்தால், சுகி. நெற்றி சமமானால், தரித்திரன். முத்துச் சிப்பிபோல் விசாலமாயின், வேதாந்தியாயும், பண்டிதனாயு மிருப்பான். நரம்புகளால் சூழப்பட்டிருந்தால் கொடூரன். அந்த நரம்புகள், தெளிவாயும், முக்கேணமாயும் இருந்தால், தனவந்தனாவான். நெற்றி, பள்ளமானால் கெட்ட காரியங்களைச் செய்வான். குறுகி இருந்தால் மூடனாயும், தரித்திரனாயும் இருப்பான், அர்த்த சந்திரனைப்போலானால் தனவான்.

தாடைகள்:—சொட்டையிலையானால் போகி, புஷ்டியாய் பருத்திருந்தால், மந்திரியாவான். சிவப்பானால், தனவந்தனாவான். கண்ணாடிபோல் பளபளப்புள்ளவன், தனமும் சந்தானமும் அடைவான். தாடை நீண்டிருந்தால், சுகியும் தனவானாவான்.

காது:—மாம்சம் இல்லாமல் இலைபோல் இருந்தால், கஷ்டமான மரணமுண்டாகும். சதைபிடித்து, தொங்கிக் கொண்டிருந்தால் தீர்க்காயுசாயிருப்பான், நரம்புகள் தெரியுமாயின், துராத்துமா, கிண்ணிபோலானால், சுகஜீவன முண்டாகும் சங்கைப்போல் நுனியிருந்தால் ராசனாவான். சிறியதாயின் லோபி, விசாலமானால், தனவான். மயிர் நிறைந்திருந்தால் ஆரோக்கியமும், தீர்க்காயுசு முடையவன். கீழ்க்காது விசாலமாய் இருப்பவன் தனிகள்.

கன்னப்பொரிகள்:—எடுப்பாயும் அகலமாயு மிருந்தால் தனவானாவான். பள்ளமாயிருந்தால் சந்தானமும் திரவியமும் கிடைக்கும்.

சிரசு:—வட்டமாயின் பசு விருத்தியுண்டு, குடைபோல் விசாலமாயின் ராஜதிசை, தட்டையானால் பாலியத்திலேயே தாய் தந்தையர்கள் மரணம் அடைவார்கள், உயர்ந்திருந்தால். தீர்க்காயுசு பாளை போலானால் தீர்க்க ஆலோசனை யுடையவன். இரண்டுதலை சேர்ந்தாற்போலிருந்தால், குரூரனாயும், ஏழையாயும் இருப்பான் அனேக நரம்புகளும் வீக்கங்களும் இருந்தால், தரித்திரன்.

நலையிர்:—துவாரத்துக்கு ஒன்று இருந்து, பிரகாசமாயும், கறுப்பாயும், நுனிவெடிக்காமலும், அதிகமாயில்லாமலும், மிருதுவாயுமிருந்தால் ராஜனாய் எப்போதும் சுகமாயிருப்பான். துவாரம் ஒன்றுக்கு அனேகம் முளைத்து எல்லாம் சமானமாயில்லாமல் ஏற்றக் குறைச்சலாயாவது கோதுமை நிறமாயாவது தடித்தாவது நுனிபிளந்தாவது காந்தியில்லாமலாவது மிகுதியாய்ச் சுருட்டிக் கொண்டாவ திருந்தாலும், விசேஷ மயிரிருந்தாலும், தரித்திரனாவான் துவாரம் ஒன்றுக்கு, இருண்டுமயிர் வீதமிருந்தால் தனிகள், மூன்றானால் தரித்திரன். நான்கானால் துக்கம் அடைவான்.

சரீரம்:—பளபளப்பாயின் தனவான். மிருதுவாயின் சுகியாய் அபிவிருத்தி அடைவான். மெல்லியதாயிருந்தால், தெளிவு உள்ளவனாயும் பலசாலியாயும் இருப்பான்.

நிரேக சாயை:—பளபளப்பாயிருந்தால் சுகியும் தனவானாவான். வெளுத்துப் பிரகாசமாயாவது, பசுமையாய் ரம்மியமாயாவது, இருந்தால், சுகமும் கரியசித்தியு முடையவனாவான். கண் சிதறும்படியாய் பொன் நெருப்பு தாமரைப்பூ நிறமாயாவது இருந்தால், பலவந்தனாயும் திடகாத்திரனாயும் தைரியசாலியாயும் இருப்பான். அழுக்காயும், கறுப்பாயும் அசங்கியமாயும், அருவருப்பாயுமிருந்தால் அல்பாயுசுள்ளவன், தரித்திரன், ரோகி, நிர்ப்பாக்கியன் ஆவான். கண்ணாடிபோல் தேகமுடையவன் கௌரவ மடைவான்.

புருஷ லக்ஷணம் முற்றிற்று.

புருஷனால் ஐந்திரத்தில் செய்யப்பட்டிருந்த நல் வினை தீவினைகள் எந்த அடையாளத்தினால் காணப்படுகின்றனவோ அவை லக்ஷணமெனப்படும்.

லக்ஷணம் பாஹ்யமென்றும் ஆந்திரமென்றும் இருவகைப்படும்

வர்ணம் ஸ்வரம் இவைமுதலாக உடைய லக்ஷணமானது பாஹ்யமாகும், என்றால், வெளியிலுள்ளது.

பலம் ஸ்வபாவம் இவை முதலாக உடைய லக்ஷணமானது ஆந்திரமாகும், என்றால் உள்ளடங்கியது.

புருஷர்களுக்குச் சரீரலக்ஷணம் — சுழி, நடை, காந்தி, ஸ்வரம், வர்ணம், கந்தம், ஸத்வம் என்று இவ்வெட்டும் முக்கியமானவை.

புருஷருடைய சரீரலக்ஷணம் அறிகின்ற முக்கியவிதம் எவ்வாறெனில்:—

உள்ளங்கால், அதன் ரேகைகள், பெருவிரல், மற்ற விரல்கள், நகம், புறங்கால், கணுக்கால், குதிக்கால், கீழ்க்கால், முழங்கால், மயிர், தொடை, இடுப்பு, புருஷ்டம், குதம் பீஜம், ஆண்குறி, சிஸனத்தின் முனை, சுக்கிலம், சிறுநீர் அல்லது மூத்திரம், நாபியின் கீழ்ப்புறம், நாபி, குஷி இரண்டுபக்கங்கள், வயிறு, இடை, சதைமடிப்பு, இதயம், மார்பு முலைநுணிகள், தோள்சந்திகள், தோள், தோள்சிகரம், அக்குள், புஜம், கை, மணிக்கட்டு, புறங்கை, உள்ளங்கை, அதின் ரேகைகள், பெருவிரல், மற்ற விரல்கள், நகம், முதுகு, பிடரி, கழுத்து, மோவாக்கட்டை, மீசை, தவடை, கன்னம், முகம், உதடு, பல், நாவு, தவடையி னுட்புறம், உள்நா, மூக்கு, தும்மல், கண், இமை மயிர், இமைகொட்டுதல், அழகைமுகம், புருவம், நெற்றி, செவி, நெற்றியின் ரேகைகள், தலை, தலைமயிர், என்றிவ்விதமாக முக்கியமானதும், முக்கிய மல்லாததும் ஆகிய அங்கங்கள் இவையென்று அறியக்கடவன:

புருஷருக்கமைந்த இலக்ஷணங்கள் பலவாயினும், அவற்றுள் சிறந்தவை முப்பத்திரண்டாம். அவையாவன:—

ஐந்து இடம் நீண்டும், ஐந்து மிருதுவாயும், ஆறு உயர்ந்தும், ஏழு சிவந்தும், மூன்று விசாலமாயும், மூன்று குறுகியும், மூன்று தாழ்ந்தும் இருக்கவேண்டும்.

நீண்டு இருக்கவேண்டிய ஐந்து இடங்களாவன:— கண், கை, கதுப்பு, முழங்கால், மூக்கு, இவைகளாம். மிருதுவாய் இருக்கவேண்டிய ஐந்து இடங்களாவன,— மயிர், விரல், நகம், தோள், பல் இவைகளாம். உயர்ந்து இருக்கவேண்டிய ஆறு இடங்களாவன,— நெற்றி, தோள், வயிறு, அக்குள், மார்பு, புறங்கை இவைகளாம், சிவந்திருக்கவேண்டிய ஏழிடங்களாவன,—கடைக்கண், உள்ளங்கை நகம், வாய், ஆண்குறி உள்ளங்கால், உதடுஇவைகளாம், விசாலமாய் இருக்கவேண்டிய மூன்றிடங்களாவன,—மார்பு பீஜங்கள், இவைகளாம். குறுகி இருக்க வேண்டிய மூன்றிடங்களாவன,—கழுத்து, முழங்காலின் கீழ், ஆண்குறி இவைகளாம், தாழ்ந்திருக்கவேண்டிய மூன்றிடங்களாவன,—நடுமார்பு, நெற்றியின் கீழ்ப்பாதி, உந்தி இவைகளாம், இந்த இலக்ஷணங்கள் சிறிதேனுங் குறைவின்றி அமையப்பெற்றவன் இராஜனாவான்.

மற்றபடிச் சாதாரணமாய் அவரவருக்குரிய விலக்ஷணங்களையும், அவற்றின் பலன்களையும் பின் விவரிப்பத லாறிக.

தலை:—யானையின் கும்பஸ்தலம், விரிந்தகுடை, மங்கையின் கொங்கை இவைபோன்றிருந்தால், அரசு அல்லது இராஜரீகம், வட்டமாகப் பருந்திருந்தால், பசு விருத்தி வட்டமாகச் சிறுத்திருந்தால், அழகு, செல்வம், மண்டை ஓடு ஒருபக்கத்திற் கொருபக்கம் ஒவ்வாதிருந்தால், தரித்திரம். நீண்டும், எலும்பு பருத்துமிருந்தால், தீர்க்காயுசு, தட்டையாயிருந்தால், துக்கம் தாய்தந்தை மரணம். இரட்டைத்தலையாயிருந்தால், தனமில்லாமை, பாபபுத்தி. மீன் தலையை யொத்திருந்தால், மிகுந்ததுக்கம். பாளைபோன்றிருந்தால், அதர்மத்தில் பிரியம். அதிகமாக வணங்கிருந்தால் பரநிந்தை.

தலை மயிர்:— பருத்துக்கறுத்திருந்தால், செல்வம். பருத்துச் சிவந்திருந்தால், வறுமை. யானைமயிர் போன்றிருந்தால், நோய், செல்வம், நெருங்கிய மயிரிருந்தால், தீர்க்காயுசு. சிறுத்துங் சிவந்திருந்தால், அதிகாமம். சுருண்டமயிரிருந்தால், விகாரம், சொற்பசெலவு. மிகவும் நீண்டமயிருந்தால் அதிகபழிக்குரிமை. நுணியில் பிளவாமல்

மழமழப்பாய்க் கறுத்து மிருதுவாகிச் சரியாக அதிக நீண்டு, வெகு அலையையொத்த மடிப்புகளைப் பெற்றிருந்தால் இராஜீகம் குறுகி மழமழப்பில்லாமல் பிளவுற்ற நுனியுள்ளதாயும் பொன்னிறமாய் ஒன்றோ டொன்று சரியாகாமல் அதிக கோணியும், நீண்டும், ஜடைப்பற்றியும், விலகியிருந்தால், தரித்திரம்.

நலையின் சுழி:—தலைமத்தியில் ஒருசுழி இருந்தால் மிகுதியான செல்வம். இடத்தில் ஒருசுழி இருந்தால், வறுமை. இரண்டுசுழி இடம் புரியாதிருந்தால், ஆயுள் பரியந்தம் வறுமை. இடதுபுறத்தில் வலஞ்சுழி இருந்தால், பூர்ணயுசு வலத்தில் ஒருசுழி வலம்புரியா யிருந்தால், மிகுந்த சம்பத்து. இடதுபுறத்தில் மூன்றுசுழி இடம்புரியாக இருந்தால் தந்தை தாயார்களை இழத்தல். மூன்றுசுழி இடம் புரியாகத் தெங்குகண்போற் கூடியிருந்தால், வெட்டுப்படுதல் ஒருசுழி வலம்புரியும், ஒருசுழி இடம்புரியாயிருந்தால், சிறிதுநாள் வறுமை, சிறிதுநாள் செல்வம்.

முகம்:—சிங்கம், யானையைப்போன்று மூடியவாயும், பரிசுத்தம், மெல்லியதும், மழமழப்பும் அழகாயும், உயர்ந்த துமாய், இருந்தால், அரசு, அல்லது இராஜீகம் தாயைப்போன்றிருந்தால் புண்ணியம். நீண்டும், விசாலமாயும், கோணியும், உயர்ந்து, சதைமடிப்பும், குதிரைமுகம் போன்றிருந்தால், தரித்திரம், பெண்முகமாயிருந்தால், பிள்ளையில்லை பாபி. நாற்சதுரமாயிருந்தால், மூர்க்கத்தன்மை, சீலமின்மை. மோசம் குறுகியிருந்தால், உலோபகுணம், வட்டமாயிருந்தால், மிகுந்தபாக்கியம் கழுதை, ஓட்டகம், குரங்கு, புலிபோன்றிருந்தால், துக்கம். சிறிதாயிருந்தால், அழகு பருத்துக் கறுத்து மிகுந்தமயிரிருந்தால், வசிகரம், செல்வம். மிருதுவான மயிரிலிருந்தால், அழகு, மயிர் நெருங்கியிருந்தால் காமம். அற்பமாயிருந்தால், ஸ்திரீபோகம்.

முகத்தின் சுழி:—முகத்தின் வலத்தில் ஒருசுழி வலம்புரியாதிருந்தால், சுகபோஜனம். இடத்தில் ஒருசுழி இடம்புரியாதிருந்தால், சிலநாள்வறுமை சிலநாள் செல்வம். இடத்தில் வலம்புரிசுழி இருந்தால், நல்ல நினைப்பு, நினைத்து முடியாமை, தாழ்வாயின் கீழே இரண்டுசுழிவலம்புரியாயிருந்தால், அதிகசெல்வம். இடம் புரியாயிருந்தால், வறுமை, வியாதி.

நெற்றி:—விசாலமாயிருந்தால், செல்வம், உயர்ந்து, மூன்றாம் பிறைசந்திரன் போன்றிருந்தால், ராஜ்ஜியம். முத்துச் சிப்பிபோல் அகன்றிருந்தால் ஆசார்யபக்தி. குறைந்திருந்தால், தருமத்தில் சிரத்தை, சுருக்கியும், மேடுபள்ளமாயுமிருந்தால், தனமில்லாமை, பள்ளமாயிருந்தால், போகமின்மை, கொலை, பாவம், சிறை, நரம்பு எழும்பியிருந்தால், அதமம். முக்கோணம்போன்ற ரேகையிருந்தால் தனம். ஐந்துரேகையிருந்தால், தீர்க்காயுசு, லக்ஷமி கடாஷம். நான்குரேகைகளிருந்தால், என்பது வயது, அரசு மூன்றிருந்தால் எழுபது வயது. இரண்டிருந்தால், அறுபது வயது. ரேகையில்லாதிருந்தால், இருபத்தைந்து வயது, சகலசெல்வம். குறுக்காகிய மூன்று ரேகைகள் நீண்டிருந்தால், நூருயுசு. குறுக்காகிய நான்கு ரேகைகள் நீண்டிருந்தால், தொண்ணூற்றைந்து வயது. விசேடபூமி. ரேகைகளோடி யிருந்தால், தொண்ணூறு வயது. தலை மயிர் வரையில் நீண்டரேகையிருந்தால், என்பது வயது. குறுக்காகிய ஐந்துரேகைகளிருந்தால், எழுபது வயது. குறுக்காகிய ஆறு ரேகைகளிருந்தால், அறுபது வயது. வெகு ரேகைகளிருந்தால், ஐம்பது வயது. கோணிய ரேகைகளிருந்தால், நாற்பது வயது. புருவங்களைச் சேர்ந்தாப்போலிருக்கிற ரேகைகளிருந்தால், முப்பது வயது. இடது பக்கத்தில் கோணி இருப்பவையான ரேகைகளால் இருபது வயது. ரேகைக ளறுந்தவையாயிருந்தால் புணரத்தகாத மாதரைப் புணருதல், பூர்வாஸம், தனுசு போன்ற ரேகைகளால், அரசு. நான்கு விரலகலமிருந்தால், ஞானம். மூன்று விரலகலமிருந்தால், ஞானம், செல்வம், இரண்டு விரலகலமிருந்தால், அதிக செல்வம் ஒரு விரலகல மிருந்தால், மூடத்தன்மை.

நெற்றியின் சுழி:—நெற்றி நடுவிலொரு சுழி வலம்புரியாயிருந்தால், செல்வம். இடம்புரியாயிருந்தால் வறுமை முன் நெற்றியில் இடமாக ஒரு சுழி இருந்தால், தாய் தந்தைகள் விரைவில் இறந்து விடுவார். இரண்டு சுழி வலமாயிருந்தால், காமவிகாரம், பாபம். நெற்றியில் மயிர் அதிகமாக விருந்தால், மிகுந்த க்படம்.

புருவம்:—நாசிகையென்னும் முங்கிலில் இருந்து உண்டான இலைகள் போன்று, இளம்பிறைபோலச் சாய்ந்து, ஒன்றோடொன்று கூடாமல், மிருதுவான மயிர்களோடும் மழமழப்பாய் இருந்தால், அதிக செல்வம், நீண்டு, மிகவும் கறுத்து விசாலமான கண்களைப்பற்றிருந்

ந்தால், சுகம் ஸ்தூலமாயும் அற்பமாயும், குரூரமாயும், பொன்னிறம், பெற்றும், துண்டு துண்டாயிருந்தால் தரித்திரம், குறுகியிருந்தால் அதிகதுக்கம், நடுவில் வளைந்திருக்குமாகில், புணரத்தகாத மாதரைப்புணருதல், மிகவுயர்ந்து அதிக வளைவாயிருக்குமாகின் அற்பாயுசு. கூட்டுப் புருவமாயிருந்தால் தாய்தந்தைகளை விரைவிலழிப்பர்.

கண்:—கமலம்போன்ற கண்களிருந்தால் அரசு. முத்தியுப்போல் வெளுத்திருந்தால், சிறந்த சாஸ்திரஞானம் தேன், பொன், கோரோசனை, இவைகள் போன்றிருந்தால், அதிகதனம் யானையின் கண் போன்றிருந்தால், சேநாதிபத்தியம், நீண்டிருந்தால், சிரஞ்ஜீவி, விசாலமாயிருந்தால், மஹாபோகம் மாடப்புருவினைப் போன்றிருந்தால், மிகுந்தகாமம், கறுப்பு, மஞ்சள், கலந்திருந்தால், நல்லபாக்கியம். பருத்தகண்களை யுடைத்தாயிருந்தால், விஷேசபுத்தி ஈனமாயிருந்தால், தரித்திரம். கீரி, மயில், இவைகளின் கண்போன்றிருந்தால், மத்தியம், தவளையைப் போன்றிருந்தால், அதமம். புகைபோன்றிருந்தால் தீர்க்காயுசு, உருண்டும், அசைவற்றுமிருந்தால், யௌவனத்தில் மரணம். நேர்பார்வையாயிருந்தால் நிஷ்களங்கம் மேற்பார்வையாயிருந்தால், புண்ணியம். கீழ்பார்வையாயிருந்தால், பாவம். குறுக்குப்பார்வையாயிருந்தால், கோபம் எப்போதும் ஒரு குறியைப்பற்றாததாகிக் காரணமின்றிச் சுழலுகிலதும் வாடினதும் குரூரமும் ஆகியும் பூனைக் கண்ணாயு மிருந்தால், பாவத்தொழில். பொட்டககண்ணாயிருந்தால், அதமம், கொடுமை காய்புண்டிருந்தால், அதமாதமம், குரூரமாயிருந்தால், ஜனங்களுக்குப் பயம், கோழிக்கண்ணாயிருந்தால் துஷ்டத்தனம். பாம்புக்கண்ணாயிருந்தால், கண்ணேய். ஒருகண்பெரிதும் ஒருகண்சிறிதுமாயிருந்தால் துக்கம். ஹம்ஸத்தைப் போன்றிருந்தால், தநஹாநி, புலியொத்தகண்ணானால், கோபம். அதிகக்கற்றுத்தகண்ணாயிருந்தால் சேதம். அதிக மழமழப்புடைய கண்ணாயிருந்தால், அற்பாயுசு, விகாரவாநமும், சுழல்கிறதுமானால் அசுபம், மிகவும் சிவந்து மிகக்கொடிதாகி ஜலத்தோடு கூடியிருந்தால் தரித்திரம். ஆழ்ந்த கண்ணாகில், செல்வம்.

கண்மச்சம்:—வலதுகண்ணின் வெள்ளைவிழியில் மச்சமிருந்தால் புத்திக்கூர்மை. இடதுகண்ணின் வெள்ளைவிழியில் மச்சமிருந்தால் காமவிகாரம். பிறவிக்குருடாயிரு

ந்தால், மனக்குறை, விழிக்கண் குருடாயிருந்தால், விஷேசித்த அறிவு.

மூக்கு:—நாலங்குலமுள்ளதும், மிகப்பருத்த நுனியுடையதும். குறுகிய உள்ரந்தரங்களைப் பெற்றதும், மிகப்பருத்த சதைமடிப்பு இல்லாததுமாயிருந்தால், தீர்க்காயுசு மிகுந்தசுகம். நேராயும் உயர்ந்துமிருக்கில் நல்லபாக்கியம் யானையின் துதிக்கைபோன்றதாகில் சுகம், தனம். எள்ளின் பூவையும், கிளிமூக்கையும் ஒத்திருந்தால், அரசு. நுனியில் கோணியிருந்தால், தனம். சிறுமூக்கானால், சீலம் தர்மம். விசாலமாகி உயர்ந்து, புல்லாங்குழலை யொத்திருந்தால், மிகுந்த ஐஸ்வர்யம். இரண்டாகப் புரிந்திருக்கிற நுனிப்புறத்தையுடையதும், மிக நீண்டதுந், மிகக் குறுகியிருந்தால், தரித்திரம். கோணியிருந்தால், சூரத்தன்மை. தட்டையாயிருந்தால் ஸ்திரீயினால் மரணம். அறுந்த மூக்குப் போன்றிருந்தால், புணரத்தகாத மாதரைப்புணர்தல். விகாரமானதும் நடுப்புரமில்லாமல், நுனியில் பருத்ததும், பிசினுடையதுமாயிருந்தால், மிகுந்ததுக்கம், வலதுபுறத்தில் பள்ளமாயிருந்தால், பிரரன்னம், புசித்தல் மிகக்கொடுமை.

மூக்கின்மச்சம்:—மூக்கு முனையில் மச்சம் மிருந்தால் சொற்பசிலவு. வலத்தில் மச்சமிருந்தால், செல்வம், இடத்தில் மச்சமிருந்தால், வறுமை, வடி இருந்தால், வெகு செல்வம்.

வாய்:—வாய் சிறுத்தால் செல்வம். வாயினிடமாக மருவிருந்தால், பிடித்ததைச் சாதித்தல் மரு சிவந்தால் அழகு மருகறுத்திருந்தால், வறுமை. வாய்க்குள் சுவைதையிருந்தால், ஞானம். கமலமிருத்தால் வித்தை. குடையும், அங்குசமிருந்தால், அரசு. பாம்பு போன்றிருந்தால், வறுமை, கபடம் வார்த்தை வலுவானால், முன்கோபம், கபடில்லை வார்த்தை மெதுவானால், கபடம் கீச்சுரலாயிருந்தால், செய்தநன்றி சொல்லுதல். ஊமையானால் மிக்கபாவம்.

கன்னம்:—உயர்ந்திருந்தால், சுகம், சதை பருத்திருந்தால் பூர்த்தியான செல்வம், மிகுந்த போகம். சிங்கம் யானை, யொத்த கன்னமிருந்தால், தேசாதிபதித்வம். மாம்சமின்றி, சுஷ்கி, ஆவ்ந்து, அற்பயீசையைப் பெற்றிருந்தால், பாபம். துக்கம். பாக்கியவீனம், அடித்தொழில் நீண்டால், அரசு, சிறுத்தால், செல்வம் மருவிருந்

தால் செல்வம். கல்வி. இரண்டு கன்னத்திலும் வலப் புற மயிர்சுழியானால், வார்த்தை சிரேஷ்டம். இடப்புற மயிர்ச் சுழியினால், வறுமை.

நாள்வாய்:—தாள்வாய் பருத்து இரண்டாகவிருந்தால் அரசு. தாள்வாய் ஒருமையானால், வறுமை. வலச்சுழி மயிரானால், பொசிப்பு இடச்சுழி மயிரானால், வறுமை. தாள்வாயில் மருவிருந்தால், போகம், கிலேசம், நடுதாள் வாயில் மருவிருந்தால், தீர்க்காயுசு. கீழ்த்தாள்வாயில், மருவிருந்தால், சுகபோசனம். மேல்த்தாள்வாயில் மருவிருந்தால், சோரம்.

செவி:—தொங்குகிற காதானால், தனம். அழகியசுழி யோடு பருத்து மிருதுவாயிருந்தால், சுகம். எலிக்காது போன்றிருந்தால், புத்தியூர்த்தி. முளைபோன்றிருந்தால் தெசாதி பதித்வம். தட்டையாயிருந்தால், மிகுந்தபோகம். நீண்டுமயிர் நெருங்கியிருந்தால், தீர்க்காயுசு, மிகவும் பருத்த காதானால், மஹாபோகியான அரசு. குறுகியிருந்தால், தரித்திரம், சுஷ்கியிருக்கிறதானால் பாவத்தொழில் தொங்கியும் நரம்புள்ளதும், கேமணி யிருக்கியதானால், கொடிய தொழில். மேல்செவி உள்ளடங்கியிருந்தால், வஞ்சகம், உள்செவி பருத்திருந்தால் வறுமை. வலது செவியில் மருவிருந்தால், ஞானம், இருசெவியில் மருவிருந்தால், பழிச்சொல். விசாலமான ரந்திரத்தைப் பெற்றிருந்தால், குரூரத்தன்மை, வறுமை, அற்பாயுசு.

கழுந்துபிடரி:—பிடரி, மயிர் நரம்புகளோடிருந்தால், சிறந்தது. பிடரி விசாலமாயிருந்தால், நோய், வறுமை. பிடரியில் ரேகையிலிருந்தால், சுகம். கழுத்து சங்குபோன்றிருந்தால், தேசாதிபத்வம். உருண்டையாயிருந்தால், சுகம், தனம். எருமைக்கிடாக் கழுத்தைப் போன்றிருந்தால், சூரத்தன்மை. வக்கிரமாயிருந்தால், கோட்சொல்லல், மான்கழுத்தையொத்திருந்தால், ஆயுதத்தினால் மரணம், கழுதை, ஒட்டகம் இவைகளின் கழுத்தையொத்திருந்தால், மிகுந்த துக்கம். கொக்கை யொத்திருந்தால், டம்பம் தட்டையான கழுத்திருந்தால் வறுமை. கழுத்து தன்கையினால் நான்கு அங்குல நிகளமாய்த் திரண்டும், நரம்பு எழும்பித் தெரியாமலிருந்தால், செல்வம், அழகு, தீர்க்காயுசு. கழுத்தில் நரம்பு தடித்து தெரிந்தால், வறுமை கடன். கண்டத்தில் நான்கு வரையிருந்தால், தீர்க்காயுசு. இரண்டு வரையிருந்தால் கபடம். ஒரு வரையிருந்தால், நினைத்தது முடியாது. வரையில்லாவிட்டால் கிலேசம்.

பற்கள்:—பற்கள் சிறுத்திருந்தால், அழகு, பற்கள் விலகியிருந்தால், காமம், பருத்திருந்தால், தரித்திரம், தெத்துகின்ற பல்லிருந்தால், அழியும்வித்தை. மேற்பல், கீழ்ப்பல், நடுப்பல், இவைகளுடன் சிறுபற்கள் இருந்தால் செல்வம், புத்தியின்மை. பற்கள் முல்லை அரும்பு போன்று, ஒன்றோடொன்று சரியாகி நெருங்கி, மழமழப்பை உடையதாகி, மேடுபள்ளமில்லாமல், கூராயிருந்தால், செல்வம். கழுதை யானை இவைகளின் பற்களை ஒத்திருந்தால் தனம். கரடி, குரங்கு இவைகளின் பற்களை ஒத்திருந்தால், தரித்திரம். முப்பத்திரண்டு பற்களிருந்தால், அரசு. முப்பத்தொருபற்களிருந்தால் போகம். முப்பது பற்களிருந்தால், அற்பதனம். இருபத்தொன்பது பற்களிருந்தால், சுகம். இருபத்தெட்டுப் பற்களிருந்தால், வறுமை, துக்கம்.

நாக்கு:—நாவானது சிவந்து, மெல்லியதாகி இருந்தால், நல்ல உணவு வேதம்ஓதல் வெளுத்திருந்தால், ஆசாரம், கறுத்திருந்தால், வறுமை பலநிறமாயிருந்தால் பாவம். பருத்தும், அழுக்கடைந்தும் பொன்னிறம் போன்றும் இருந்தால், துக்கம்.

தோள்:—வளைந்தும், அடியில் பருத்தும், சற்றுயர்ந்தும், உறுதியான சந்தபந்தங்களைப் பெற்றும், குறுகியும் எருதின் முசிப்புக்குச் சரியானதுமாயிருந்தால் செல்வம். சதைவற்றியும் மயிர்களடர்ந்தும் கோணியும், சிறுத்ததுமாயின், தரித்திரம். தாழ்ந்திருந்தால் தீர்க்காயுசு. சரியாயிருந்தால், அறிவு. இரண்டு தோள்களிலும்மயிர் அதிகமாயிருந்தால், நினைத்தகாரியம் முடிதல். வலது தோளில் மருவிருந்தால் வெற்றி, அன்னம் கிடைத்தல் அரிது. இடது தோளில் மருவிருந்தால், போகமின்மை. திரவியச்சேதம் பழிச்சொல்.

அக்குள்:—அக்குள் உயர்ந்ததாகி, சிறுத்து கறுத்த மயிர்களை உள்ளதாகி, துர்கந்தமின்றி யிருந்தால், சம்பத்து கற்றழை நாற்றமிருந்தால், காமவிகாரம், சுண்ணாம்பு நாற்றமுடையதாகவிருந்தால் துன்பம். யானை முத்திரம் போன்ற நாற்றம் பொருந்தியிருந்தால், அற்ப போகி. இளநீரின் மணத்தை ஒத்திருந்தால், தீர்க்கபோகி தாமரையின் வாசனை போன்றிருந்தால், அநேக பெண்களை அணைதல், அக்குளில் மயிரில்லாதிருந்தால், கோழி போகத்தை ஒத்த போகம், மயிர் நெருங்கி இருந்தால்

வறுமை. வலது அக்குளில் மருவிருந்தால், தனம். இடது அக்குளில் மருவிருந்தால், திரவியசேதம்.

கை:—குரங்கின் கையை ஒத்திருந்தால், மிகுந்த செல்வம். புலியின் கையை ஒத்திருந்தால், பாவம். மழமழப்பானதும், வேர்வையற்றதும், சதைபருத்து ரத்தரமில்லாததும், சிவந்ததும், எவ்வித வேலையுமின்றியே உரத்ததும், குடுள்ளதும் நீண்ட விரல்களையுள்ளதும், மேடுபள்ள மில்லாததுமாழிருந்தால் அரசு. கைகள் முழங்காலுக்குக் கீழ் நீண்டிருந்தால், ஆயுசு, திரவியம். கைகள் முழங்கால் மட்டும் நீண்டிருந்தால், செல்வம் முழங்காலுக்கு மேல் ஒருவிரல் உயரமிருந்தால், நல்ல போஜனம், இரண்டு விரல் உயரமிருந்தால், சொல் செல்லல். மூன்று விரல் உயரமாயிருந்தாலும், கைமுழுதும் மிருதுவாயிருந்தாலும், ஆயுசு, அழகு, ஐசுவரியம், நான்கு விரல் உயரமாயிருந்தால், சொற்ப செல்வம், ஐந்து அல்லது அதற்கு மேலுயரமிருந்தால், வறுமை, கபடு, கிலேசம், கைகள் பருத்திருந்தால், கிலேசம், சிறுத்திருந்தால், தரித்திரம்.

முழங்கை:—வலது முழங்கை வரையில், மருக்களிருந்தால் வசீகரம். இடது முழங்கை வரையில் மருக்களிருந்தாலும், முழங்கை சிறுத்தாலும் வறுமை, பகை. முழங்கையில் இடஞ்சுழியிருந்தால், உலுத்தத்தன்மை, முழங்கை மயிர் சிறுத்தால் பெண்போகம், முழங்கை ஆழமாயிருந்தால், செல்வம். முழங்கைகளில் மயிர் சிவந்தால், வறுமை. நரம்பு தோன்றியிருந்தால், துக்கம், முழங்கை முதல் தோள்வரையும் மயிரில்லாதிருந்தால் அழகு, அவ்விடங்களில் மயிரில்லாதிருந்தால் ஈயாத் தன்மை.

உள்ளங்கை:—உள்ளங்கை பூர்ணமான பள்ளமாய் இருந்தால், மிக்க செல்வம். உள்ளங்கை உயர்ந்திருந்தால், தானம். நடுவிரல் அதிக பள்ளமாய் இருந்தால், பிதீர் தனமின்மை. உள்ளங்கை சிவந்திருந்தால், தனம், பொன்னிறமாயிருந்தால், புணரத்தகாத மாதரைப் புணர்தல். கறுத்தும், வெளுத்தும் இருந்தாலும், மேடு பள்ளமாய் இருந்தாலும், மெல்லியதாகி மழமழப்பில்லா திருந்தாலும் தரித்திரம் கறுத்திருந்தால் குடிக்கத் தகாததைக் குடித்தல்.

உள்ளங்கை ரேகை:—வலது உள்ளங்கையில் சங்கு சக்கரம் போன்ற ரேகைகளிருந்தால் - திரவியச்செலவும் - வரவும் வலது கையில் மச்சரேகை - அல்லது யவதானியம் போன்ற ரேகையிருந்தால் - செல்வம் - ஈஸ்வரபக்தி - யாகம் குடம் போன்றிருந்தால் பொறுமை சூரியன் - கண் - சந்திரன் இவை போன்றிருந்தால் லக்ஷ்மிவாசம் திரவியம். மாது போன்றிருந்தால், எந்நாளும் அதிக பேரகம் வேல் போன்றிருந்தால் - வெற்றி சிங்கம்போன்றிருந்தால் தேவபக்தி ரிஷபம் போன்றிருந்தால் - வாகனம். பெருவிரலடியில் யவரேகையிருந்தால் - புத்திரரைப் பெறுதல் அழகுள்ளவையும் - ஆழ்ந்தவையுமான ரேகைகளிருந்தால் தனம் வஜ்ஜிராயிதம் - மாலை தெப்பம் தேவாலயம் போன்ற ரேகையிருந்தால் - செல்வம் கப்பல்வர்த்தகம். மீன்வாலை யொத்த ரேகையிருந்தால், வித்தை குடை - பல்லக்த யானை குதிரை இவைகளை ஒத்த ரேகையிருந்தாலும் - கையில் மூன்று ரேகைகள் மணிக்கட்டினின்றும் உண்டாகி உள்ளங்கையை அடைந்தாலும் - இராஜரீகம். உள்ளங்கையில் தாமரைத்தண்டு - கொடி - அங்குசம் இவை போன்ற ரேகையிருந்தால் குபேரசம்பத்து, கத்தி, கோடாரி, அம்பு, வில் ஈட்டி இவைகளை ஒத்த ரேகையிருந்தால், சேனாதிபதித்வம். உரல், கலப்பை, உலக்கை, இவை போன்ற ரேகையிருந்தால், யாகஞ்செய்தல். முதலை, யோனி, முக்கோணம் இவைகளை ஒத்த ரேகையிருந்தால், அதிக செல்வம், திரிகோண எண்கோண நவகோண ரேகையிருந்தால், தடாகப் பிரதிஷ்டை. சுகம், தேவாலய விரதிஷ்டை, உள்ளங்கை ரேகை பருத்து, புகைபோல் கறுத்திருந்தால் பாவம். உப்பரிகை, கயிறு இவை போன்ற ரேகைகளிருந்தால், பசு உடைத்தாயிருத்தல். பிராமணன் கையில். பூணூல், யூபம், யாகவேது இவைகளை ஒத்த ரேகையிருந்தால், இராஜரீகம், அக்கினி ஹோத்திரம். ரேகைகள் பிரகாசமின்றி, இடையில் அறுந்திருந்தால், திரவிய நாசம், திராசு, கிராமம் இவை போன்ற ரேகை இருந்தால், நல்லவியாபாரம். குலம்போன்ற ரேகையிருந்தால். யக்யம், தர்மம், தானம், தேவபிராமண பூணை, மலை, மனிதன் தலை, கடகம் இவை போன்றரேகை இருந்தால், மந்திரத்வம். மேற் சொன்னவற்றில் ஏதாவது ஒன்று குறைவாயின், நற்குண சேர்க்கை, இலிங்கம் போன்றிருந்தால், சிவபக்தி. ஆட்டின் தலை போன்றிருந்தால், தேக சவுக்கியம்.

கை பெருவிரல்:—பெருவிரலடியில் ஒருரேகை சங்கிலி போன்றிருந்தால், பாவம், நடுரேகை இரண்டாயிருந்தாலும், பலவாயிருந்தாலும், தானியம், கபடு, அலைச்சல், வலதுகை பெருவிரலின், இறைமேல் வலச்சுழி இருந்தால். வெகு செல்வம், இடச்சுழி இருந்தால், ஆயுசு, வறுமை, வலதுகை பெருவிரலில் மருவிருந்தால், பாவம் பெருவிரலடியில் யாகவேதிகை ஒத்த ரேகை இருந்தால், அக்கினி ஹோத்திரம். பெருவிரலடியில் களத்த ரேகைகளிருந்தால், பெண்களைப் பெறுதல், பெருவிரலடியில் யவரேகையிருந்தால், பாக்கியம், போஷணம், தர்மம், தீர்க்காயுசு. பெருவிரலின் நடுக்கணுவில் யவரேகை இருந்தால், செல்வம், போகம். ஆபரணம். பெருவிரலின் அடிப்புறத்தில், யவமலை ஒத்தரேகை மூன்று சுத்தாயிருந்தால், அரசமஹாபாண்டித்யம், இரண்டு சுத்தாயிருந்தால், பூஜிக்கப்படுதல். ஒத்தைச்சுழியாயிருந்தால். அதிக செல்வம், பெருவிரலின் கீழ்ப்புறத்தில், காக்கையின் கால்போன்ற ரேகையிருந்தால், சூலைரோகத்தினால் மரணம். பெருவிரல்கள் மிருதுவாகியும், மழமழப்பாயும், உயர்ந்தும், உருண்டும், பிரதக்ஷிணமான சுழியைப் பெற்றும், கணுக்கள் சரியானவைகளுமாகி இருந்தால், அதிகதனம். பெருவிரலின்மேல் இறை மடிப்பாயிருந்தால், வறுமை. பெருவிரலினடியில் களத்த ரேகைகளிருந்தால், பிள்ளைகள். மெல்லிய ரேகைகளிருந்தால், பெண்கள்.

கை சுட்டுவிரல்:—சுட்டுவிரலின் அடிவரை ஒன்றாகியும், வறுமை. பலவாயிருந்தால் வெற்றி. நடுரேகை ஒன்றாயிருந்தால் சிக்கனம். பலவாயிருந்தால் விதரணம். மேல்வரை ஒன்றானால் வித்தை. பலவாயிருந்தால், கபடு. மேலிறையில் வலச்சுழியிருந்தால், உலகாளுதல், இடச்சுழியிருந்தாற், புத்தி, மந்திரித்வம். இடது சுட்டுவிரலில் மருஇருந்தால், மந்தபுத்தி.

கை நடுவிரல்:—இடதுகை நடுவிரலில் மருவிருந்தால், ஆயுசு. நடுவிரல் அடிவரை ஒன்றில் மருவிருந்தாலும், நடுவரை அடியில் ஒரு மருஇருந்தாலும், வித்தை. மேல் இறை ஒன்றில் மருஇருந்தால், போகம், மேல் இறைச்சுழியில் மருஇருந்தாலும், இடச்சுழியில் மருஇருந்தாலும், இடச்சுழியிறையில் மருவிருந்தாலும், போஷணம். நடுவிரல் மடிப்பில் மருஇருந்தால் வீண்சிலவு. நடுவிரல் ரேகைகளில் பலமரு இருந்தாலும், நடுவிரல் அடியிலும், அப்படியே இருந்தால்: செல்வம், போகம், மேலிறையில்

மருவானால் சுகம், போகம் இடது நடுவிரலில் மருஇருந்தால், அற்பாயுசு.

கை அணிவிரல்:—அணிவிரலின் அடிவரையில், ஒரு மரு இருந்தாலும், மேல்வரையில் மரு இருந்தாலும், தேசாந்திரியாதல். பலவானாதல், இனங்களை ரக்ஷித்தல், அணிவிரலில் மரு இருந்தால், பூஷணம் மேல்வரையில் பல மரு இருந்தால், வெகு காமம். மேலிறையில் வலச்சுழி மருவிருந்தால், யாவரையும் உபசரித்தல். இடச்சுழி மரு இருந்தால், நல்ல வார்த்தை. இடதுகை அணிவிரல் மடிப்பில் மருஇருந்தாற் கிலேசம்.

கை சிறுவிரல்:—சிறுவிரல் கீழ் ஒரு ரேகை இருந்தால், ஒரு விவாகம். இரண்டு ரேகை இருந்தால், இரண்டு விவாகம். மூன்று ரேகை இருந்தால், மூன்று விவாகம். நான்கு ரேகையிருந்தால், நான்கு விவாகம், இடதுசிறுவிரலில் மருவிருந்தால், மலடு. சிறுவிரலானது, அடுத்தவிரலின் கணுக்களைக் கடந்து, அதிகமாயிருந்தால், அதிக செல்வம். கையில் சிறுவிரல் அணிவிரல் மட்டும் நீண்டிருந்தால், நூறுவயசு. அணிவிரலின் மேல்ரேகைக்கு உயரமாயிருந்தால், தொண்ணூறுவயசு. அணிவிரலின் மேல் ரேகைக்குச் சரியாயிருந்தால், எண்பதுவயசு, அணிவிரலின் மேல் ரேகைக்குச் சற்று கீழ் இருந்தால் எழுபத்தைந்துவயசு, அணிவிரலின் மேல் கீழ் ரேகைகளின் மத்திக்குச் சற்று உயரமாயிருந்தால், எழுபதுவயசு. மத்தியிலேயே இருந்தால், அறுபது வயசு. அதற்குக் கீழிருந்தால் ஐம்பது வயசு. மேல் சொன்னவற்றிற்கு கீழிருந்தால், முறையே வயசு குறைவாகும், கிலேசம்.

வலதுகை பொதுவிரல்:—வலதுகை பொதுவிரலில் மருவிருந்தால், ஞானம், வலதுகை சுட்டுவிரலில் மருஇருந்தால், அறிவு. வலது நடுவிரலில் மருவிருந்தால், தீர்க்காயுசு. வலது அணிவிரலில் மருவிருந்தால், ஆயுசு. புத்தி சம்பத்து.

இடதுகை பொதுவிரல்:—இடதுகை பொதுவிரலில் மரு இருந்தால், பாவம். சுட்டு விரலில் மருவிருந்தால், புத்தி மந்தம். நடுவிரலில் மருவிருந்தால், அற்பாயுசு. அணிவிரலில் மருவிருந்தால், வறுமை. சிறுவிரலில் மருவிருந்தால், மலடு.

கை விரல்கள் பொது:—விரல்களெல்லாம் சிறுசாக இருந்தால், அழகு, பருத்திருந்தால் வறுமை. திருடு. குறுகிய

ருந்தால், அடிமை. செல்வம். குறுக்கே ஒருரேகையிருந்தால், அரசு, நீண்டிருந்தால், தீர்க்காயுசு. கோணி மடங்கி, இராமல், நிமிர்ந்திருந்தால், பாக்கியம். வெளிப்புறத்தில் வணங்கி இருந்தால், ஆயுதங்களால் மரணம். கைவிரல்கள் மெல்லியவைகளாயும், சதை மடிப்பையுடையவைகளுமாக இருந்தால், மங்களகரம், பாக்கியம். வலது கையில் ஆறுவிரலிருந்தால், அதிக செல்வம். எல்லா விரல்களிலும், விரற்கணுக்களின் பின்புறத்திலும் ரேகைகள் பிரகாசமாக இருந்தால், இராஜரீகம். கைவிரல்களுக்கு நடுவிரல் ரந்த்ரம் இருந்தால் எப்பொழுதும் தனம்.

மணிக்கட்டு:—மணிக்கட்டில் மூன்று சுற்றை உடையதாகிய யவமாலை ரேகையிருந்தால், தனம், அரசு. அந்த ரேகை இரண்டு சுற்றை உடையதாயிருந்தால் நல்ல புத்தி. அந்த ரேகை ஒற்றைச் சுற்றை உடையதாகில், தனம், தானியம் முதலியன அடைதல். மூன்று யவமாலை ரேகைகள் மணிக்கட்டின் பின்புறத்தில் சுற்றிக்கொண்டிருந்தால், அரசு, தனம், புத்தி முதலியன. கெட்டியாயும் எலும்பு சந்திகள் தெரியாமலும், சேர்ந்த சந்தியையுடையவைகளுமான மணிக்கட்டுகளிருந்தால், அரசு. மணிக்கட்டு பலஹீனமுள்ளதாயும் சிறியவையுமாக இருந்தால் காயப்படுதல். தளர்ந்து, சந்திக்கிற மணிக்கட்டுகளிருந்தால், தரித்திரம்.

கை நகங்கள்:—கைநகங்கள் பவழம் போன்றும், மழமழப்பாயும், மேடுபள்ளங்களின்றியும், ஆமைபோல் உயர்ந்தும், நுனிகளை உடையதுமாக இருந்தால், அதிக தனம். கைநகங்கள் நீண்டும், கோணியும், சூக்ஷ்மமாயும் வெளுத்தும் ஒளி, மழமழப்பு இவைகள் இன்றியுமிருந்தால், தனம், தானியம், போகம். புஷ்பத்தைப் போல் அதிக வெளுத்திருந்தால். பழிக்கப்படும் சீலம், உமியை ஒத்திருந்தால், நபும்ஷகனாதல், விகாரவர்ணமாயிருந்தால், வஞ்சித்தல். தட்டையாகிப் பிளந்திருந்தால், தந்திரம். நகங்கள் சொத்தையாயும், விகாரவர்ணத்தைப் பெற்றும் இருந்தால், நூல்வேலை செய்தல். சிவந்திருந்தால் அரசு.

மார்பு:—மார்பானது, அகன்று, உயர்ந்து, கஸ்தூரி, பச்சிலை, இவைகளின் நிறம் போன்றிருந்தால், அரசு. மேடு பள்ளம் இல்லாதிருந்தால் அதிகதனம். பளுத்திருந்தால். சூரத்தன்மை. மெல்லியதாயிருந்தாலும், மேடு பள்ளமாயிருந்தாலும், ஆயுதத்தினால் மரணம். மயிர்

நெருங்கியும், மார்பு சிறிதாயுமிருந்தால், தரித்திரம். குவிந்திருந்தால், விகாரம். விரிந்திருந்தால் அனுசூலம், சிவந்திருந்தாலும் இருபத்தின்கு அங்குலமிருந்தாலும் செல்வம், வெளுத்திருந்தால், மிடி கறுத்திருந்தால், வியாதி, மார்பில் நுனிபிளந்த மயிரிருந்தால், கபடு. வலஞ்சுழி மயிரிருந்தால், அதிக செல்வம். இடஞ்சுழி மயிரிருந்தால் வறுமை, இடது மார்பில் மருஇருந்தால், பழி, சுகபோஜனம். புருஷர்களுடைய ஸ்தானங்கள் உருண்டு மழமழப்பாகி, ஒன்றோடொன்று சரியாயிருந்தால், சிறந்தவை. விசாலமாயும் சரியாகாதவைகளுமாயிருந்தால், துக்கம். மாம்சங்கள் உள்ளதாகி, இரட்டையாகி அமிழ்ந்த, முலை நுனிகளிருந்தால், அரசு, சுகம். முலைக்காம்பு சிறுத்திருந்தால், அழகு. பருத்திருந்தால் வியாதி. முலை நுனிகள் கோணியும், நீண்டுமிருந்தால் தரித்திரம்.

வயிறு:—சமானமாயிருந்தால் சூரத்தன்மை, சுகம். உயர்ந்திருந்தால், தனம், அரசு. மேடு பள்ளமாயிருந்தால், மாயை. வக்கிர சுபாவம். ஆழ்ந்து பள்ளமாயிருந்தால், விரைவில் மரணம். மேடாயிருந்தால், நபும்ஷகனாதல். சிங்கத்தின் வயிறு போன்றிருந்தால், சக்கரவர்த்தியாதல். தவணையின் வயிறு போன்றிருந்தாலும், சிறியதாயிருந்தாலும், அரசு, எருது, மயில் இவைகளின் வயிறு போன்றிருந்தால், போகம். உருண்டையாய் இருந்தால், சுகம். மத்ஸரியம், புலி, இவைகளின் வயிறு போன்றிருந்தால், பாக்கியம், பருத்திருந்தால். தரித்திரம். பாணையை ஒத்திருந்தால் செல்வம், பாம்பின் வயிற்றை ஒத்திருந்தால், தரித்திரம். வேலை. அதிகமாய்ப் புசித்தல். பூசனிப்பழம் போன்றிருந்தால், பொசிப்பு. மிருதுவாயிருந்தால், புத்திரசம்பத்து, கடினமாயிருந்தால், பழிச்சொல். குவிந்திருந்தால், வாதம். வெதும்பி இருந்தால், பித்த சரீரம். காமம். உலர்ந்திருந்தால், மூலக்கிராணி வட்டமாக இருந்தால், வியாதி. குறுக்கே நீண்டிருந்தால், மலடு, வயிற்றில் ஒரு மடிப்பிருந்தால், அலைந்து திரிதல். ஆயுதத்தினால் மரணம். இரண்டு மடிப்பிருந்தால் வெற்றி, ஸ்திரிபோகம். மூன்று மடிப்பிருந்தால், அறிவு, குருவாதல். நான்கு மடிப்பிருந்தால் பகை, புத்திரசம்பத்து. ஐந்து மடிப்பிருந்தால், இரக்கம். மடிப்பில்லாதிருந்தால், அரசு. மடிப்புகள் கோணியிருந்தால், புணரத்தகாத மாதரைப் புணர்தல். மடிப்புகள் நேராகவிருந்தால், சுகம். அயல் மாதரைத் துவேஷித்தல்.

தொப்புள்:—தொப்புளின் கீழ்ப்புறமானது அகன்று சதைபருத்து, உயர்ந்திருந்தால், சிறந்தது. உயர்ந்து மேடு, பள்ளம், கடினமாயிருந்தால், தீர்த்திரம். துக்கம். நாய், நரி, ஓட்டகம், எருமைக்கடா இவைகளின், நாபியின் கீழ்ப்புறத்தை ஒத்திருந்தாலும், நெருங்கி வேர்வையினால் நனைந்திருந்தாலும், தனமில்லாமை. விசாலமாயும், ஆழ்ந்தும் உருண்டும், பிரதக்ஷணமான சுழியை உடைத்தாயிருந்தால், செளக்கியம், புத்தி. தொப்புளானது தாமரைக் காயைப் போன்றிருந்தால், இராஜீகம். இருபக்கங்களிலும் நீண்டிருந்தால், தீர்க்காயுள், மேல் புறத்தில் நீண்டிருந்தால், அரசு. கீழ்ப்புறத்தில் நீண்டிருந்தால், பசுக்களை அடைதல். சதை மடிப்புகளின் நடுவில் உள்ளதும், கோணியுமிருந்தால் வறுமை, தாழ்ந்திருந்தால், சூலைவியாதி, உயர்ந்து அற்பமாயிருந்தால், கஷ்டம். அப்பிரதக்ஷணமான சுழியிருந்தால், புத்தியில்லாமை. வலஞ்சுழி இருந்தால் அரசு, அதிக செல்வம். இடஞ்சுழி இருந்தால், வறுமை. கீழ் நோக்கி இருந்தால் பசி. உயர்ந்திருந்தால் திரவியம். ஆழமாய் இருந்தால் நற்குணம். நாபியைச் சுற்றி நாபியைப் பார்த்த வண்ணமாக மயிர் இருந்தாலும், செல்வம். தொப்புளின் நடுவில் மரு இருந்தால், உலகாள்வான்.

வினா:—வலது விலாப்புறத்தில் மயிர் வலச்சுழி இருந்தால், ஸ்திரீபோகம் மிகுதி. இடச்சுழி இருந்தால், விர்த்தி, பெண்டிடித்தல். இடது விலாப்புறத்தில், வலச்சுழியிருந்தால், இகழ்ச்சி, இரத்தல். இடச்சுழி இருந்தால் கீர்த்தி விலாப்புறத்தில் நரம்பு எழும்பாமலிருந்தால் செல்வம். நரம்பும் மயிரும் பொருந்தி இருந்தால் வறுமை. விலாப்புறங்கள் சதைபருத்து, மெதுவாகி, பிரதக்ஷணமான மயிர்ச்சுழியை, உடைத்தாயிருந்தால், அரசு. கதையின்றி உயர்ந்து அப்பிரதக்ஷணமான மயிர்ச்சுழியை உடைத்தாயிருந்தால், திரவியம், சுகம், இவைகள் இன்மை. அடிமைத்தொழில். பள்ளமாயிருந்தால், ஆகாரங் கிடத்தைலரிது. மெல்லிய நரம்புகளோடு கோணி, மழமழப்பில்லாதிருந்தால், அடிமைத்தொழில்.

முதுகு:—முதுகானது ஆமை முதுகை ஒத்திருந்தால், அரசு. குதிரை முதுகை ஒத்திருந்தால், சுகம். புலியின் முதுகை ஒத்திருந்தால், தனம், சேனாதிபதித்வம். மயிர்கள் அடர்ந்திருந்தால் கஷ்டம். விசாலமாக இருந்தால், பந்து மரணம். மாம்சமின்றிக் கோணி, நரம்புகளை

உடையதாயிருந்தால். துக்கம், அடிமைத்தொழில். அதிகமான மயிர்களை உடைத்தாயிருந்தால், தீரம். முதுகில் கொஞ்ச மயிர்களிருந்தால், பயம். மயிரில்லாதிருந்தால், தனம். முதுகு இரண்டு பிரிவாயிருந்தால், அழகு. ஒன்றாயிருந்தால், புத்திமந்தம். முதுகின் மயிர் வலச்சுழியாயிருந்தால், ஆயுசு. இடச்சுழி மயிரிருந்தால், பாபம். மூன்று அதற்கு மேற்பட்ட சுழி இருந்தால் தரித்திரம். இரண்டு வலச்சுழி இருந்தால், வெற்றி. இரண்டு இடச்சுழி இருந்தால், வெகுசாமம். ஒரு வலச்சுழி இருந்தால், அதிக வறுமை. ஒரு வலச்சுழியும், ஒரு இடச்சுழியும் இருந்தால், உலகத்தில் திரிதல், சுழியே இல்லாமலிருந்தால், மலடு முதுகின் நடுவில் மருவிருந்தால், உலகாள்வான். முதுகின் வலப்புறத்தில் மருவிருந்தால், செல்வம். இடப்புறத்தில் மருவிருந்தால், வறுமை.

இடை:—இடுப்பானது புலியின் இடுப்பைப் போன்றிருந்தாலும், சிங்கத்தின் இடுப்பைப்போல் சிறியதாயிருந்தாலும், தவளை இடுப்பைப் போன்றிருந்தாலும், அரசு. நாய், குரங்கு, ஓட்டகம், இவைகளின் இடுப்பைப் போன்றிருந்தாலும், மயிர்களாலடர்ந்தாலும், தரித்திரம், இடது இடையில் மருவிருந்தால், அதிக செல்வம், வலது இடையில் மரு இருந்தால் வறுமை. இடையானது நீண்டு பருத்து விசாலமாயிருந்தால், நிறைந்த செல்வம். நெருங்கி இருந்தால், பாபம்.

ஆண்குறி:—ஆண்குறியானது அவரவர் கையால் பதின் மூன்றங்குலமானால், பாபம். பன்னிரண்டு அங்குலமானால், வறுமை, விசாரம், வியாதி. பதினொரு அங்குலமானால், வறுமை. பத்து அங்குலமானால், பலம் ஒன்பது அங்குலமானால், வித்தை. எட்டு அங்குலமானால், தீர்க்காயுசு. ஏழு அங்குலமானால், இராஜீகம். ஆறு அங்குலமானால், செல்வம். அதிகமான மயிர்களை உடைத்தாயிருந்தால், தீரம். சிறுத்திருந்தால், ஐஸ்வரியம், இந்திரியம் இல்லாமை. பருத்திருந்தால் வெகுபோகம். ஆண்குறியின் மேல், மயிரில்லாதிருந்தால், போகம், அமிழ்ந்து உயர்ந்து, நீண்டு, உருண்டு, கெட்டியான ஸந்திகளைப் பெற்றிருந்தால், தன, தானியம் முதலியன உடைத்தாயிருத்தல். ஆண்குறியின் முடிச்சானது மெல்லியதாகி, சதையினால் முழுதும் மறைக்கப்பட்டு இருந்தால், அரசு. ஆண்குறியானது புலி, சிங்கம், குதிரை, இவைகளின்

லிங்கம் போன்றிருந்தால், மஹாபோகம். நரம்புகளால் வியாபிக்கப்பட்டு, அதிக தோலின்றி, அழுக்கற்று மெதுவாய் பரிமளத்தைப் போன்றிருந்தால், நற்பாக்கியம், செல்வம். அதிக நரம்புகளோடு கூடியிருந்தால் புத்திரனில்லை. வலது பக்கத்தில் வணங்கி இருந்தால், பிள்ளையுடமை. இடது பக்கத்தில் வணங்கி இருந்தால், பெண்கள் உடமை, தனமின்மை, உட்கார்ந்திருக்கையில், ஸிஸ் நமானது கணுக்கால் வரையில் தொங்கினால், மிகுந்த சுகம். பூமியில் பட்டால், துக்கம். ஸிஸ் நமானது மெதுவாயிருந்தால், மேஹரோகம், நோயால் மரணம். லிங்கத்தின் முனை பச்சை நிறமாய், பொன்னிறமாயிருந்தால், அல்லது சமமாகவும், புஷ்பத்தின் பரிமளத்தை ஒத்துமிருந்தால், அதிபதித்வம். சிவந்திருந்தால், தனம், மழமழப்பாய் இருந்தால், சுகம். நடுவில் உயர்ந்திருந்தால், பசு உடமை. பொன், வெள்ளி, முத்து இவைகளை ஒத்திருந்தால், அரசு கறுத்தும், வெளுத்தும் இருந்தாலும், அழுக்கடைந்திருந்தாலும், தரித்திரம். நடுவில் வணங்கி இருந்தால், பெண்மகவுடமை. நடுவில் பிளந்திருந்தால் துக்கம். லிங்கத்தின் முனையிலுள்ள ரேகைகள் பவழம், பொன் இவைகளை ஒத்திருந்தால் மிகுந்த தனம்.

இந்திரியம்:—இந்திரியமானது மலர்மணத்தை ஒத்திருந்தால், அரசு. கன்மணத்தை ஒத்திருந்தால், யாகம் செய்தல். தேன் மணத்தை ஒத்திருந்தால், செல்வம். மீன் மணத்தை ஒத்திருந்தால், பிள்ளை, செல்வம். பரிமளமாயிருந்தால், புத்திரசம்பத்து. மாமிசத்தின் மணத்தை ஒத்திருந்தால், சுகம். அழுகல் வாசனையானால், வறுமை. இரத்தத்தின் வாசனையானால், பக்தி. இளநீர் வாசனையானால், ஸ்திரீவாஞ்சை. உப்பு, சுண்ணாம்பு இவற்றின் வாசனையானால் தரித்திரம். தாமரைப்பூ வாசனையானால், உலகாளுதல். சோறு வாசனையை ஒத்திருந்தால், தீராப்புணர்ச்சி. சுக்கிலமானது நாவற்பழத்தின் வர்ணத்தை ஒத்திருந்தால், சுகம். பாலின் நிறத்தையொத்திருந்தால், சிரேஷ்டம், அழகு, வியாதி. கறுத்துச் சிவந்திருந்தால், துக்கம். கறுத்திருந்தால் நிலையின்மை. பழுப்பு நிறமானால், கபடு. வாழைக்காய் நிறமானால், அலைந்து திரிதல். அதிகமாகப் புணர்ந்த பின் சுக்கிலமானது மழமழப்பாயிருந்தால், தீர்க்காயுசு. அற்பமாக இருந்தால் அற்பாயுள், தரித்திரம், இந்திரியம்

விடுக்கையில் வாய்ப்புறம் பெருந் தாரையாக தரித்தால் உலகாளல் இடப்புறமாக விழுந்தால், வறுமை. சி த றி விழுந்தால், வியாதி.

பிசம்:—புருஷனுடைய பீஜங்கள் நன்றாக மயிர் சிறுத்து தொங்குகிறதாயும், உட்காரும் போது பூமியில் படுகிறதாயு மிருந்தால், அதிபதித்வம், நூறு வயசு. மயிர் பருத்து, நெருங்கி, ஒன்றுக்கொன்று சரியாயிருந்தால், அரசு. தொங்கியிருந்தால், தீர்க்காயுள். ஒற்றைப் பீஜமிருந்தால், ஜலத்தில் மரணம், குல நாசம். பீஜமானது வலது புறத்தில் உயர்ந்திருந்தால், புத்திரருண்டு. இடது புறத்தில் உயர்ந்திருந்தால், கஷ்டம், பெண்கள் உண்டு. மெல்லியதாயிருந்தால், தரித்திரம். குதிரையின் வருஷணத்தை ஒத்திருந்தால், புணரத் தகாத மாதரைப் புணருதல். உருண்டிருந்தால், அழகு, ஆயுசு. திரண்டு, பருத்து, நீண்டு, சிவந்திருந்தால், செல்வம். கறுத்திருந்தால், உலகாளல். பிறிவின்றி கூடியிருந்தால் பேடியாதல். வலது பீஜம் நீளத்தில் குறைந்தால், கபடு. விரை ஒன்றினால் மலடு விரை குட்டையானால், அதிக பிள்ளைகள். உயர்ந்து, சிறுத்து, நரம்பு எழும்பி இருந்தால், வறுமை. மாறுபடாத சுழியிருந்தால், தரித்திரம். வலது பீஜத்தில் வலஞ்சுழி யிருந்தால் வியாதி. வலது பீஜத்தில் மருவிருந்தால், பெண்ணாசை, செல்வம். நடுவில் மருவிருந்தால், ஸ்திரீ போகம். இடது புறத்தில் மருவிருந்தால், ஸ்திரீபோகத்தில் மனம் இன்மை. பீஜத்தில் மச்சரேகை இருந்தால், அயல் மாதரை நோக்கல். இடது பீஜத்தில் மருவிருந்தால், ஞானம், மோகமின்மை.

சிறுநீர்:—முத்திரமானது ஒரு சுழியாய் சுழன்று விழுந்தால், சுகம் நற்புத்திரப்பேறு. இரண்டு மூன்று நான்கு தாரைகளாய் பிரதக்ஷணமாகிய சுழலோடு விழுந்தால், அரசு. இரைச்சலுடன் ஒன்று அல்லது இரண்டு தாரையாகவும், சப்தமின்றி வெகு தாரைகளாகவும் விழுந்தால், தரித்திரம், சப்தத்தோடு கூடி விழுந்தால் செல்வம்,

குநம்:—குதமானது அதிக மாம்சத்தை உடையதும், ஆழ்ந்து, மெதுவாகி, உருண்டு, சிவந்ததுமாயிருந்தால் சுப்பலன். இதற்கு மாறாயிருந்தால், அசுப்பலன். பருத்திருந்தால், தரித்திரம். சதையால் பருத்திருந்தால் சுகம்.

தவனையின் குதத்தைப் போன்றிருந்தால், அரசு. ஒட்டகம், குரங்கு இவைகளின் பிருஷ்டத்தை ஒத்திருந்தால், தன தானியமுடமை.

துடை:—துடைகள் மெதுவாயும் மழமழப்புள்ளதாயும் கிரமமாகப் பருத்தவைகளுமாக விருந்தால், செல்வம். விசாலமாயிருந்தால், ஸ்திரீ வல்லபனாதல், ஒன்றோடு ஒன்று சேர்ந்து மயிர் சிறுத்து உருண்டிருந்தால், நற்குணம், செல்வம் நூறு ஆயுசு. நடுவில் வணங்காமலும், நடப்பதனால் உரத்தவைகளாயும், தட்னையாகவும், மாம்சமில்லாதவைகளாக விருந்தால், துர்ப்பாக்கியம். துடைகளில் உள்ள மயிர் சிவந்திருந்தால் மிடி. பருத்திருந்தால் விகாரம். நெருங்கியிருந்தால் கபடு. நுனியில் பிளவு பட்டிருந்தால், வறுமை, பிதாமரணம். மயிரில்லாதிருந்தால், அற்பபோகம். வலது துடையில் வலச்சுழியிருந்தால், அதிக செல்வம். இடது துடையில் இடச்சுழியிருந்தால், செல்வம். வலது துடையில் இடச்சுழியும், இடது துடையில் வலச்சுழியும், இருந்தால், அலைந்து திரிதல். வலது துடையில் மச்சமிருந்தால், நன்மை. துடைகள் யானை துதிக்கையைப் போன்றிருந்தால், அரசு. வலது துடையில் மருவிருந்தால், நன்மை போகம். இடது துடையில் மரு இருந்தால். வறுமை, உண்மை, அலைந்து திரிதல்.

முழங்கால்:—முழங்கால்கள் யானையின் முழங்காலை ஒத்திருந்தால், சுகம். பருத்திருந்தால், அரசு. ஒன்றோடொன்று சேர்ந்திருந்தால், நூராயுள். ஆழ்ந்து, அமிழ்ந்திருந்தால், ஸ்திரீக்குப் பாரதீனம் ஆதல். சந்திரன் போல் உருண்டு, மறைந்து, சதை பருத்திருந்தால், ராஜரீகம். நீண்டு அற்பங்களாயிருந்தால், துர்ப்பாக்கியம். மாம்சங்களின்றி, உலர்ந்திருந்தால், தேசாந்திரத்தில் மரணம். குடத்தை ஒத்திருந்தால், தரித்திரம், பனம்பழத்தை ஒத்திருந்தால், அதிக துக்கம். சரியின்றியிருந்தால், வறுமை. வட்டமாயிருந்தால், அழகு. தாழ்ந்திருந்தால், செல்வம், சிறுத்திருந்தால், பாக்கியம். உயர்ந்திருந்தால், வியாதி. முழங்காலில் மயிர் மிகுதியாக இருந்தால், அலைந்து திரிதல். வலது முழங்காலில் வலச்சுழி இருந்தால், சுகம். இடது முழங்காலில், இடச்சுழி இருந்தால் அநேகம் பேர் வணங்கத்தக்கவனாதல். வலது முழங்காலில் இடச்சுழியும், இடது முழங்காலில் வலச்சுழியும் இருந்

தால், தாய், தந்தைகளை விரைவில் இழத்தல். வலது முழங்காலில் மரு இருந்தால், செல்வம். இடது முழங்காலில் மரு இருந்தால், தூஷணம்.

ஐங்கை அல்லது கீழ்க்கால்:—ஐங்கையானது, மாம்சம் உள்ளதாயும், எலும்புள்ளதாயும், மானின் ஐங்கையை ஒத்ததாயும், மெதுவாயும், மயிர்களடர்ந்தும், உருண்டும் இருந்தாலும், சிங்கம், மத்ஸியம், புலி இவைகளின் கீழ்க்காலை ஒத்திருந்தாலும், செல்வம். எருதின் ஐங்கையை ஒத்திருந்தால், வதம், பந்தம், வறுமை, ஸ்தூலமாயும் நீண்டு, மேல்தூக்கி கட்டியது போலுருண்ட மாம்சத்தை யுடையதுமாய் இருந்தால், வழிநடை. நாய், நரி, ஒட்டகம், கழுதை, காக்கை இவைகளின் ஐங்கையை ஒத்திருந்தால், அசுப்பலன்.

கணக்கால்:—கணக்காலில் மயிர் சிறுத்து கறுத்து இருந்தால், செல்வம். மயிர் பருத்து நெருங்கியிருந்தால் விகாரம். மயிர் சிவந்திருந்தால், கிலேசம். மயிர் நுனிகள் பிளந்திருந்தால், அலைச்சல். வலது கணக்காலில் வலச்சுழி யிருந்தால் திரவியம். இடது கணக்காலில் இடச்சுழி யிருந்தால், வெற்றி. கால் கொடி போல் சிறுத்து, உருண்டிருந்தால், பெண்போகம். கணக்கால் வரால் மீள் போன்றிருந்தால், உலகாளல், வலது கணக்காலில் மருவிருந்தால், அழகு. இடது கணக்காலில் மரு, மச்சம் இருந்தால், மிடி, வலிமை.

பரடு:—பரடு பந்து போன்றிருந்தால், செல்வம். நீண்டிருந்தால் அலைச்சல். திராசுத் தட்டுப் போன்றிருந்தால் அரசு சம்பத்து. பருத்திருந்தால், காமம். பரடில் மயிர் இருந்தால், தந்தை தாயார்களை இழத்தல். கணக்கால் கறடுகள் உட்புறத்தில் அமிழ்ந்து, மறைந்து தாமரை மொட்டை ஒத்திருந்தால், செல்வம். தளர்ந்து பன்றியின் கால் கறடுகளை ஒத்து, சரியாகாமல், இருந்தால், பந்தம், வதம். எருமை கிடாவின்கறடுகளை ஒத்து, தட்டையாகிப் பருத்திருந்தால், துக்கம். பரடுகளில் மயிர் அடர்ந்திருக்கில், புத்திரனின்மை.

குதிக்கால்:—குதிக்காலானது உருண்டிருந்தால், லட்சுமி விலாசம். அழகாயிருந்தால், சுகம். பெரியதாயிருந்தால், தீர்க்காயுள். அற்பமாயிருந்தால், அற்பாயுள். உயர்ந்திருந்தால், அரசு. குதிக்காலில் நரம்பு மயிர்

மரு இவைகளிருந்தால், வறுமை. வலது குதிக்காலில் மருவிருந்தால், திரவியம். இடது குதிக்காலில் மருவிருந்தால், கபடு.

புரங்கால்:—புரங்காலானது மாம்ச முடையதாயும், மழம்மழப்பாயும், மறைந்திருக்கிற நரம்புகளை யுடையதும், மயிர் வேர்வை இவைகளற்றதும், ஆமை முதுகை ஒத்திருந்தால், அரசு, நடுயுயர்ந்து, மயிர் சிறுத்து கறுத்திருந்தால், சம்பத்து. பதிந்திருந்தால், குருவாதல். புறங்காலில் மயிரில்லாதிருந்தால், வறுமை. வலது புறங்காலில் மச்சமிருந்தால், காரியானுகூலம். வலச்சுழி இருந்தால், செல்வம். இடது புறங்காலில் மச்சமிருந்தால், நினைத்தகாரியம் முடியாமை. இடச்சுழியிருந்தால், மறுக்குத் தன்மை. சுழிகள் மாறியிருந்தால், தரித்திரம்.

பாதம்:—பாதங்கள் வேர்வையற்றதும், மெதுவான உள்ளங்காலை யுடையதும், தாமரை மலரின் உட்புறம் போன்றவையும், சிவந்த நகங்களை உடையவையும், நரம்பு தோற்ற மில்லாதவையும் கணுக்காலை யுடையவையும், நரம்புத் தோற்ற மில்லாதவையும் ஆமை போல் உயர்ந்த வையுமாகில், ராஜரீகம். முறம் போன்றதாகி கோணி வெளுத்த நகங்களை யுடையவையும், கோணி வெளியில் காணப்படுகிற நரம்புகளை யுடையவையும், நன்றாக உலர்ந்தவையும், விலகியிருக்கிற விரல்களை யுடையவையுமாயிருந்தால், தரித்திரம். பெரியதாயிருந்தால், வழிநடத்தல். அழுக்கடைந்து, சிவப்பு நிறமுடையதாகில், வம்சநாசம். சுட்ட மண்ணிற முடையதாயிருக்கில், பிரமஹத்தி. மஞ்சள் நிறமுடையதாயிருந்தால், புணரத்தகாத மாதரிடத்தில் அன்பு மிருதுவாய். யானை முதுகை ஒத்திருந்தால், உலகாளல். பூமியில் பதிந்திருந்தால், குருவாதம். புத்தகம் போலவும், நடு உயர்ந்து மயிர்போக இடமிருந்தால், அற்பனாதல். துரும்புபோக சந்திருந்தால், வறுமை. கனமாயிருந்தால், துன்பம்.

உள்ளங்கால்:—மிருதுவாயிருந்தால், அற்பகாரியத்துக்கு பயப்படுதல். வேர்வையற்று, குடுள்ளவையாகி, சிவந்து, தாமரைமலரின் நிறத்தைப்பெற்று, சதைபருத்து, மேடு பள்ளமின்றி, மழம்மழப்பாய், ஒன்றோடொன்று சரியாயிருந்தால், அரசு. காஷாய நிறத்தை ஒத்திருந்தால், குலநாசம் சுட்ட மண்ணிறமாயிருந்தால், பிரமஹத்தி. பொன்றிறமாயிருந்தால், புணரத்தகாத மாதரைப்புணர்தல்.

கறுத்தநிறமாயிருந்தால் கன்குடித்தல், வெண்மை நிறமுடைய தாயிருந்தால், புசிக்கத்தகாததைபுசித்தல் சிறுத்திருந்தால், வறுமை. ரேகைகளில்லாததும், கடினமானதும், மழம்மழப் பில்லாததும், வெடித்தது மாயிருந்தால், துக்கம், சுருங்கியிருந்தால், ஸ்திரீ புணர்ச்சியில் அற்பனாதல் மாம்ஸமின்றி உலர்ந்திருந்தால், நோய். பருத்து, அகன்றிருக்கில் வழிநடத்தல். உள்ளங்கால்களின் குறுக்கே எறும்பு நுழைய இடமில்லாதிருந்தால், சம்பத்து. வலது உள்ளங்காலில் மச்சமில்லாதிருந்தால், தீர்க்காயுள். இடது உள்ளங்காலில் மச்சம் இருந்தால், அலைச்சல். உள்ளங்கால் நடுவே வலப்பக்கமாக ஒரு மருவிருந்தால், அழகு. இடதுபக்கத்தில் மரு இருந்தால் மிடி.

உள்ளங்கால் ரேகை:—புருஷனுடைய உள்ளங்காலில் உள்ளரேகையானது, சங்கு, குடை, அங்குசம், வஜ்ராயுதம் இவைபோன்ற ரேகைகள் பிரகாசமாயிருந்தால் செல்வம், சுகம் உடும்பு, எருமைக்கடா, பெருச்சாளி, குள்ளநரி, கிளி, காக்கை இவைகளை ஒத்திருந்தால், வறுமை, எறும்பு போலிருந்தால், உலகாளல். தாமரைப்பூ போன்றிருந்தால், வித்தை. உரலை ஒத்திருந்தால், போகம் செல்வம். கும்பம் போன்றிருந்தால், பலம் மத்தளம்போன்றிருந்தால், தீரம். வெண்சாமரைமலை போன்றிருந்தால், புத்தி. மச்சம் போன்றிருந்தால், திரவியம், கட்டில்கால் போல் நான்குரேகைகளிருந்தால், வெகுஜனங்களை ரக்ஷித்தல், குதிக்கால் முதல் நடுவிரல் நுனிவரையில் ஒரு ரேகையிருந்தால், அதிக செல்வம். குறுக்கே ஒரு ரேகை புள்ளடி போன்றிருந்தால், துக்கம். குடைபோன்றிருந்தால், நன்மை. கொடி போன்றிருந்தால், ஆயுள்விரத்தி. யானை போன்றிருந்தால், அதிக செல்வம். தமரகம் போன்றிருந்தால், சொற்செல்லல்.

கால்பெருவிரல்:—கால் பெருவிரலானது ஸர்பத்தின் படத்தை போன்று அகன்று, சதை பருத்துமிருந்தால், சுபம். நரம்புகளடர்ந்து சப்பட்டையாகி, கோணி, மிகவும் அகன்றிருந்தால், அமங்களகரம். பெருவிரலுக்கு வலத்தில் மருவிருந்தால், அரசு. இடது கால் பெருவிரலில் மருவிருந்தால், காரியானுகூலம், அரசு. வலது கால் பெருவிரல் மருவில் வலச்சுழியிருந்தால், உலகாளல், இடது கால் பெருவிரல் மருவில் இடச்சுழி மயிரிருந்தால், தனம். காற்பெருவிரலில் மூன்றுவகை மருவிருந்தால், செல்வம்.

காற் பெருவிரலை அடுத்த விரல்:—கால் பெருவிரலுக்கு அடுத்த விரல் நீண்டிருந்தால், திருடு, ஸ்திரீசம்போகம். அதிகமாக நீண்டிருந்தால், வெகுபூஷணம். ஸ்தூலமாயிருந்தால் அசுப்பத்தினி அடைதல், குறுகியிருந்தால் துக்கம்.

காற் சிறுவிரலை அடுத்த விரல்—சிறுவிரலை அடுத்தவிரல் நீண்டிருந்தால், ஞானம், குறுகியிருந்தால், இனத்தை விட்டு நீக்கல். சிறுவிரலை அடுத்த விரலில் மருவிருந்தால், செல்வம். மயிரிருந்தால், திரவியம்.

சிறுவிரல்:—கால் சிறுவிரல் மிக நீண்டிருந்தால், பழிச் சொல். காற்சிறுவிரலில் மருவிருந்தால், செல்வம். மயிரிருந்தால், திரவியம். சிறுவிரல் நீண்டிருந்தால், அதிக செல்வம். மிகச் சிறுத்திருந்தால், அயல்மாதரிடத்தில் அன்பு. மிகப்பருத்திருந்தால், தாய் இழத்தல்.

கால் விரல்கள் பொது:—கால் விரல்கள் மேடு பள்ளங்களின்றி மெதுவாகி, உருண்டு, நெருங்கி, மழமழப்பாய், கமலத்தின் இதழ் போன்றிருந்தால், இடைவிடாத செளக்கியம். நெருக்கமற்று, தட்டையாகி, மாம்சமில்லாமல், உலர்ந்து கோணி, நரம்புகளை உடைத்தாயிருப்பதாயிருந்தால், ஒருவனுக்கு வேலை செய்தல். ஒன்றுக்கொன்று, சிறுத்திருந்தால், அரசு. கலக்காதிருந்தால், இனஞ்சேராமையென, விரல்களில் மயிர் நெருங்கியிருந்தால் திரவியம். ஒன்றுக்கொன்று குறுகி மேல் ஏறியிருந்தால் வறுமை. அதிக சுருண்டிருந்தால் செல்வம் வலது கால்விரல்களில் மயிரிருந்தால், வறுமை. இடது கால் விரல்களில் மயிரிருந்தால், வறுமை. இடது கால் விரல்களில் வலச்சுழி மயிரில்மரு இருந்தால்காமம், நூறுவயசு, இடச்சுழிமயிரில் மருவிருந்தால் பாவம், வலது காலில் ஆறுவிரலிருந்தால், வெகுசெல்வம் இடதுகாலில் ஆறு விரலிருந்தால் அலைச்சல்.

கால் நகங்கள்:—நகங்கள் பவழத்தின் நிறத்தை பெற்று, மழமழப்புள்ளவைகளாய், ஆமைபோலுயர்ந்து, மேடு பள்ளமின்றி, கண்ணாடி போன்று, மெல்லியவைகளுமாயிருந்தால், செளக்கியம், பருத்து, விகாரவர்ணமாகி, முறம் போன்ற உருவத்தைப்பெற்று, நீண்டு கறுத்து, வெளுத்து இருந்தால், தரித்திரம்.

நாடி-மீசை:—நாடி, மீசைகள் தொங்குவதும் பிளந்த நுனியையுடையதும், நெருக்கமுற்றதும், மழமழப்புடையதும், கறுத்து மாயிருந்தால், சிறந்தது, மீசைகள் சிவந்து, ஸ்தூலங்களாகியிருந்தால், அயல்மாதரிடத்தில் அன்பு, திருட்டு, மழமழப்பில்லாமல், அற்பங்களாய் பொன்னிற முடையதாயிருந்தால், கஷ்டம். பிளவாமலிருந்தால் சுபம்.

நிரேகவாசனை:—நிரேகத்தில் நல்லவாசனை வீசினால் அரசு, கற்றூழைவாசனை வீசினால் காரியாநுகூலம், பயம். சுண்ணாம்புவாசனை வீசினால், துன்பம். யானை மூத்திரத்தை ஒத்தவாசனை வீசினால் அற்பபோகம். கற்பூரம். சாம் பராணி, சந்தனம், ஜாதிமல்லி, பச்சிலை, மழைத்தூரலினால் நனைந்த பூமி இவைகளின் மணத்தை ஒத்தமணம் வீசினால், போகம் மீன்முட்டை, காக்கைகூடு, கொக்கு இவைகளின் வாசனைபோன்ற வாசனையும், தூர்க்கந்தமானநாற்றமும் வீசினால், தரித்திரம்.

கயறு அளக்கும்விதம்:—கால்பெருவிரல் தொடுத்து நெற்றி வரையில் உள்ள அளவையுடைய கயற்றையும் உடம்பைச்சுற்றி முலைமாப்புக்கு சரியான தாகிய கயற்றையும், ஒன்றாய்ச்சேர்த்து, அந்த அளவின் நான்கில் ஒரு பங்கையும் அதனோடு சேர்த்து அளந்த அளவில் அந்த அளவானது தன் கையால் நூற்றெட்டு அங்குலமிருந்தால், குபேர சம்பத்து. நூற்றெட்டு அங்குலத்திற்கு அதிகமாயிருந்தால், குறைந்த ஆயுசு. நூற்றெட்டு அங்குலத்திற்கு குறைவாயிருந்தால், வறுமை. வலதுதோள் தொடுத்து நடுவிரல் நுனிவரையில்வந்தநூலை இரட்டித்து காலின் பெருவிரல் நுனியில் வைத்து அளந்து பார்க்கில், அக்கயிருனது நெற்றி மயிர் வரையில் வந்திருந்தால், நூறுவயசு. செல்வம். நெற்றி நடுவில் வந்திருந்தால் தொண்ணூறுவயசு. புருவம் வரையில் வந்திருந்தால், எண்பது வயசு, செல்வம். மூக்கு நடுவரையில் வந்திருந்தால், எழுபது வயசு, இரக்கம், திரவியம். மூக்கு நுனிமட்டும் வந்திருந்தால், சகலருக்கும் நன்மை. வாய் நடுவரைக்கும் வந்திருந்தால், அறுபது வயசு, சொற்ப போகம். மோவாய்க் கட்டை வரையில் வந்திருந்தால், நாற்பது வயசு, மார்பு வரையில் வந்திருந்தால், முப்பது வயசு. வறுமை மேற்சொன்ன அளவிற்குக் குறைவாகில், அற்பாயுசு. வலது கைவிரல்கள் ஐந்தின் அளவையும், முறையே ஓர் கயிற்றால் அளந்து கொண்டு, அக்கயிற்றை முழங்கையில் வைத்து, அளந்து

பார்க்கில் அது நடுவிரலின் நடு இறைமட்டும் வந்திருந்தால், மந்திரித்வம். நடுவிரலின் அடிவரையும் வந்திருக்கில், உத்தமம். உள்ளங்கை வரையும் வந்திருந்தால், வறுமை.

மேற்சொன்னவாறு அளக்கும் நூலுக்கு மஞ்சள் சந்தனம் வாசனைத் திரவியம் முதலியன பூசி, கற்பூர தீப தூபம் காண்பித்து, விக்கினங்களைப் போக்குபவராகிய வியைகமூர்த்தியை மிகுந்த அன்புடன் தியானித்து, அளக்க வேண்டியது. வெறுங் கயிற்றால் அளந்தால் ஆயுசு குறையும். இந்த அளவானது பதினாறு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே தக்கது.

புருஷ சாமுத்திரிகம் முற்றிற்று.

—o—

## ஸ்திரீ லக்ஷணம்

உள்ளங்கால்:—தாமரை யிதழ்போன்ற நிறத்தையுடையவள், இராஜாத்தியாவாள். வெளுத்தாவது பொன்னிறமாவது இருந்தால், செல்வமுடையவள். பச்சிலை போன்ற நிறமுடையவள், குரூரமாயிருப்பாள். கறுத்திருந்தால் துக்கத்தை யனுபவிப்பாள். மிருதுவானால் போகியாய், லோக பூஜ்யத்தை அடைவாள். உள்ளங்காலில் அடிக்கடி வேர்வையுடையவள், தரித்திரியாயும், சம்போகத்தில் ஆசையுடையவளுமாயிருப்பாள். தடித்திருந்தாலும், தேய்ந்திருந்தாலும் தரித்திரி. பள்ளமாயிருந்தால், விபசாரி. உள்ளங்கால் உலர்ந்திருந்தாலும் பசிய ரேகை தாமரைப்பூ ரேகையாயிருந்தாலும், சம்பத்து அடைவாள்.

கால் விரல்கள்:—கோணலாய் இருந்தால் மலடியும் விதவையும் ஆவாள். நெருங்கி ஒன்றோடொன்று சேர்ந்திருந்தால், சுகமுண்டாகும். கட்டை விரலைக் காட்டிலும் பக்கத்து விரல் நீண்டிருந்தால், குரூரம் உடையவளாயும், விபச்சாரியாயும் இருப்பாள். இந்த இரண்டும் சம

மாயிருந்தால் தீர்க்க சமங்கிலியாயிருப்பாள். சுண்டுவிரல்கள், நடக்கும் போது பூமியில் படாம லிருந்தால், விதவையும் பேதையாயிருப்பாள்.

கால் நகங்கள்:—ஒரே அளவாயும் அழகாயிருந்தால், இராஜாத்தியாக இருப்பாள். செவ்வையாய்ப் பிரகாசித்திருந்தால், சம்பத்து உண்டாகும். சொத்தையாயிருந்தால், தரித்திரியாயும், லோபியாயும் இருப்பாள். நக நுனிகள் காந்தியாயும் மடியாமலும், எடுப்பாய் வளர்ந்து இலேசாயும், சிவப்பாயும் இருக்குமாயின் இராஜாத்தி ஆவாள். பசுமை நிறமானால் குரூரமாயும், கறுப்பானால் துக்கியாயும், வெளுத்திருந்தால், சாமான்னிய ஜீவன முடையவளாயும், வளைந்திருந்தால், தரித்திரியாயிருப்பாள்.

பாதங்கள்:—சிறியவைகளானால், தரித்திரியாவாள். புறங்கால் ஆமை முதுகுபோல் இருந்தால், தீர்த்தயாத்திரை கிடைக்கும். தடித்திருந்தால் புருஷனுக்கு கண்டம். நிற்கும் போது இடது கால் பூமியில் ஊன்றியும் வலது கால் ஒதுங்கியும் இருக்குமாயின், சமங்கிலியாக மரணம் அடைவாள். வலது கால் ஊன்றில் விதவையாவாள்.

கணுக்கால்:—இரண்டும் சமமாயும் அழகாயும், உருண்டையாயும் இருந்தால், தனவந்தியாயிருப்பாள்.

குதிக்கால்:—பின்புறம் ஆலமரத்தின் பழம் போல் சிவப்பாயும், உருண்டையாயிருந்தால், செல்வ முடையவளாவாள்.

நடை:—மதம் பிடித்த யானை நடைபோலும் அன்ன நடை போலும் இருந்தால் சம்பத்துண்டாகும். பூமியதிரும்படி நடந்தாலும், நடக்கும்போது உள்ளங்கால் பூமியின்மேல் தங்காமலிருந்தாலும் தரித்திரியாவாள். நடக்கும்போது, சுண்டுவிரல் அல்லது பக்கத்துவிரல் பூமியில் படாமல் இருந்தால் விபசாரியாவாள்.

கண்ட சடை:—மயிரில்லாமலும் நரம்புகள் தெரியாமலும் உருண்டையாயிருந்தால், செளக்கியமும் செல்வமு முடையவளாவாள். நரம்புகள் மேலே தெரிந்தாலும் மயிரிருந்தாலும் விஷேசமாய் சதையே யில்லாமலிருந்தால் விதவை. அதிகம் பெருத்திருந்தால் துக்கமும்,

தரித்திரமும் அடைந்து இதரவர்களுக்கு வேலை செய்து ஜீவனம் பண்ணுவாள். குடைடயாயிருந்தால் கவுரவம் டைவாள். நீண்டு இருந்தால் தீர்க்காயுசும் ஐஸ்வரிய மும் புத்திர சம்பத்தும் அடைவாள். விசாலமாயிருந்தால் மகா ஐஸ்வரியம் அடைவாள். முழங்காலுக்குக்கீழ் தடித்திருந்தால் புருஷனுக்கு கண்டம்.

தொடைகள்:—யானை துதிக்கையைப் போலிருந்து மயிர்களில்லாமல் கெட்டியாயிருந்தால், ராஜ பத்தினியாவாள். இதில் சில லக்ஷணங்கள் மாத்திரமிருந்தால் தன சம்பத் துள்ளவ ளா வா ள். உருண்டையாயிருந்தால், விதவையாவாள். மயிர்களிருந்தால் தரித்திரமும், புருஷனுக்கு கண்டமும் உண்டாகும். மயிரில் சுழியிருந்தால், தரித்திரம், வைதவியம், துக்கம், விபசாரித்தனம், குலபிரஷ்டத்தனம் உண்டாகும். ஒன்றுக்கொன்று உரைத்திருந்தால் புருஷனுக்கும், அதை மாமன்மார்களுக்கும், மச்சினருக்கும் கண்டம். சன்னமாயிருந்தால், தரித்திரமுள்ளவளாவாள். சன்னமாயும் உருண்டையாயும் இருந்தால் குலத்தையும் தனத்தையும் கெடுப்பாள். நீளமாயிருந்தால் எல்லா அவலக்ஷணங்களுக்கும் குடியிருப்பாயிருப்பாள். இடது தொடையில் எள்முனை யவ்வளவு கறுப்பு மச்சங்கள் இரண்டிருந்தால், குடி கேடியாய் வீட்டை விட்டுப்போவாள்.

யோனி:—அகலமாய். திரிகோணமாயிருந்தால், ஐகவரிய சம்பத்துகள் விஷேசமாயிருந்து, அற்றாயுசாயிருப்பாள். சிறிதாயும் அழகாயும் விஷேசமாய் மயிருள்ளதாயுமிருந்தால், தரித்திரத்தையும் துக்கத்தையும் அடைவாள். அரச இலையைப்போலிருந்தாலும் உள் மடிப்பிருந்தாலும், புண்ணியாத்மாவாயிருப்பாள். நீளமாயிருந்தால், புருஷனுக்கும் கண்டம். இடது பக்கத்திற்கு சுழி திரும்பியிருந்தால், துக்கத்தை யடைவாள். விசாலமாயிருந்தால், புருஷனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் அவமானம் பண்ணுவாள். மேல் பாகம் ஆமை முதுகைப் போல் எடுப்பாயிருந்தால், தனமும் சந்தானமும் உடைத்தாயிருப்பாள். கறுப்பாயிருந்தால், அற்பாயுசு. உலர்ந்திருந்தால் புருஷனுக்கும் மாமியார் மாமனாருக்கும் மச்சினன்மார்களுக்கும் கண்டம். யோனிலிங்கம் காணப்படாமலிருந்தால், மகா ஐசுவரிய முள்ளவளாயிருப்பாள்.

சூத்திரம் பட்டைகள்:—விசாலமாயிருந்து பெரியனவாய் சதையோடு கூடிக்கொண்டிருந்தால், தனமுள்ளவளாய்

சுகப்படுவாள். வலது சூத்திரம் பட்டை இடத்தைக்காட்டிலும் சிறியதாயிருந்தால், போக பாக்கியங்களையும், பெரியதாயிருந்தால், சமாளிய ஸ்திதியுள்ளவளாவாள். மேலே சுழியிருந்தால் இதராளுக்கு ஊழியம் செய்வாள், தட்னையாயிருந்தால், புருஷனுக்கும் அவன் கூடப்பிறந்தவர்களுக்கும், மாமியார் மாமனாருக்கும் கண்டம். தொங்கிக் கொண்டிருக்கிற மாதிரியாகக் காணப்பட்டால், புருஷனுக்கு கண்டம்.

அரை:—எடுப்பாயிருந்தால் தனவந்தியாவாள். மயிரிருந்தால் அபகீர்த்தியும் தரித்திரமும் சம்பவிக்கும். மேலேசுழியிருந்தால் விபசாரியாவாள். மேலும் கீழுமாயிருந்தால் விதவையாவது விபசாரியாவது தரித்திரம் பிடித்தவளாவது திருடியாவது ஆவாள்.

இடுப்பு:—சன்னமாயிருந்தால், பூஜ்யதை யடைந்து போகபாக்கியங்களை யனுபவிப்பாள். பெரியதாயிருந்தால் தரித்திரியும் விதவையும் ஆவாள்.

வயிறு:—மார்களில்லாமல் மூன்று மடிப்புகள் இருந்து வட்டமாயிருந்தால், மஹாஐசுவரிய முள்ளவளாவாள். பாணையைப் போலிருந்தால், துக்கத்திற்குப் பாத் திரியாவாள். பெரியதாயிருந்தால், தரித்திரமும் விதவைத்தனமும் அடைவாள். மிகவும் பெரியதாயிருந்தால் அற்பாயுசு. தொங்கிக் கொண்டிருக்கிறதாகக் காணப்பட்டால், மாமனாருக்கு கண்டம். மெல்லியதாயிருந்தால், வெகுகாலம் சுமங்கலியாயிருந்து பிள்ளை பேரன்களை எடுப்பாள். இளைத்திருந்தால், சுபம். பள்ளம் பள்ளமாயிருந்தால் தரித்திரம் உள்ளடங்கி, சேர்ந்தாப்போல் ஒட்டிக் கொண்டிருந்தால், தன சம்பத்தும், சந்தானமும் உண்டாகும். வயிற்றின் பேரில் மயிர்களிருந்தால், நிர்ப்பாக்கியம் விதவையும் விபசாரியும் ஆவாள்.

நாடி:—விசாலமாயும் பள்ளமாயும் இருந்து இடது பக்கத்திலிருந்து வலதுபக்கத்திற்கு சுழி திரும்பியிருந்தால், புத்திரவதியும் ஐசுவரியவதியுமாயிருப்பாள். சிறியதாயிருந்தால் தனவதியாவாள். மேலே மயிர்களிருந்தால் சந்தானம் நிற்கமாட்டாது. உள்ளே சுழியிருந்தால் விபசாரியாவாள். உள்ளே மயிர்களிருந்தால் விபசாரத்தினால் பிள்ளைகள் உண்டாகும்.

ஸ்தனங்கள்:—வட்டமாய் கெட்டியாய் பெரிதாய் இரண்டும் சமமாயிருந்தால், மஹா சம்பத்து உள்ளவளாயிருப்பாள். இரண்டும் சமமாயிருந்தால் அநேககாலம் சுமங்கலி யாயிருந்து புத்திர பௌத்திரர்களைப் பெறுவாள். வலது ஸ்தனம் இடது ஸ்தனத்தைவிட சின்னதாயிருந்தால் போக பாக்கியங்களையும், பெரியதாயிருந்தால் தரித்திர மடைவாள். கலசங்களைப்போல் வட்டமாயிருந்து மயிர்கள் இருந்தால் தனவதியாய் தாயார் வீட்டுக்கும் மாமியார் வீட்டுக்கும் கீர்த்திகொண்டு வருவாள். மயிர்களை உடையவள் விதவையாய் தரித்திரத்தை யடைந்து வம்சத்துக்கு அபகீர்த்தியைக் கொண்டு வருவாள். முலைக்காம்புகளில் மயிர்களிருந்து சிறிதாய் வட்டமாயிருந்தால், குலத்தையும் தனத்தையும் சம்பத்தையும் அழிப்பாள். மேலே மயிர்களிருந்தால் விதவையோ மலடியோ விபசாரியோ ஆவாள். விசாலமாய் தொங்கிக் கொண்டிருந்தால் சந்தானம் நிற்காது. அதிக உயரமாயிருந்தால், சகல அவலக்ஷணங்களுக்கும், உரிய வளாவாள். குழிகள் விழுந்திருந்தால் எல்லா அனிஷ்டங்களையும் உண்டாக்கும். உலர்ந்திருந்தால் புருஷனுக்கு கண்டம். காண்ப் படாமலே யிருந்தால் புருஷனுக்கும் அவனைச்சேர்ந்தவர்களுக்கும் கண்டம்.

மாப்பு:—மயிர் இல்லாமல் மிருதுவாயிருந்த பக்ஷத்தில் அதிக செளக்கிய மனுபவிப்பாள். விசாலமாயிருந்தால் தனவதியாய் ஆபரணத்தின் பேரில் பிரியமுள்ளவளாயிருப்பாள்.

கண்களில்:—அக்குளில் எள்ளைப்போல் கறுப்பு மச்சமிருந்தால் புருஷன் வீட்டை பாழாக்குவாள். மயிர்களிருந்தால் எல்லா அவலக்ஷணங்களும் உண்டாகும்.

புலங்கள்:—அதிக பெரியனவாயிருந்தாலும் காந்தியில்லாமலிருந்தாலும் துக்கத்துக்கு உரியவளாவாள். மயிர்கள் இல்லாமலிருந்தால், போகங்கள் உண்டாகும். சன்னமாயிருந்தாலும் மயிர்கள் இருந்தாலும் தரித்திரியும் விதவையும் ஆவாள்.

நேர்:—உயரமாயிருந்தால், கூடப் பிறந்தவர்களுக்குக் கண்டம். விசாலமாயிருந்தால் சகோதரவிருத்தி மயிர்களிருந்தால் விதவையும் தரித்திரியும் விபசாரியும் திருடியும் ஆவாள். சந்தானம் நிற்காது மேலே சுழியிருந்தால் விதவையாவாள்.

முதுகு:—கறுப்பாயிருந்தால், எல்லா அவலக்ஷணங்களும் உண்டாகும். ஏற்றக்குறைச்சலாயிருந்தாலும் கூனியிருந்தாலும், துன்மார்க்கியாயும் தரித்திரியாயும் இருப்பாள். பக்கங்கள் சதையில்லாமலிருந்தால், புருஷனுக்குக் கண்டம். மயிர்கள் இருந்தால் விபசாரியோ விதவையோ ஆவாள்.

கைகள்:—சமமாயிருந்தால் தனவதியாவாள். சமமாய் இராமலிருந்தால் குலசம்பத்துகளை கெடுத்து விடுவாள். முழங்கை புஷ்டியாயிருந்தால், விதவையாவாள். கோணையாயிருந்தால், மலடியும் விதவையும் ஆவாள். சன்னமாயிருந்தால் தனவதியாவாள். தாமரைபோல் மிருதுவாய் இருந்தால் மஹா ஐசுவரிய முண்டாகும், உலர்ந்திருந்தாலும் நரம்புகள் மேலே தெரிந்து கொண்டிருந்தாலும் இரண்டும் ஒரு மாதிரியாய் இல்லாமலிருந்தாலும் தரித்திரத்திற்கும் துக்கத்திற்கும் உரியவளாவாள். மணிக்கட்டுக்கள் தெரியாமலிருந்தால் சம்பத்துண்டாகும்.

உள்ளக் கைகள்:—மிருதுவாயிருந்தால், தனவதியாய் உலகத்தாரால் புகழப்படுவாள். கொஞ்சம் பள்ளமாயிருந்தால், பசுவிருத்தி. அதிக பள்ளமாவது மேடாயாவது இராமல் முக்கியமான ரேகைகள் மாத்திரமிருந்தால், அநேக காலம் போக பாக்கியங்களோடு சுமங்கலியாயிருந்து பதிவிரதையாய் சம்போக செளக்கியத்தை யடைந்து அநேக சந்தானங்களைப் பெறுவாள். மணிக்கட்டினிடத்தில், ஒரு ரேகை உண்டாய் நடுவிரல் வரையிலும் போனாலும் நீண்ட ரேகைகளிருந்தாலும் போகபாக்கியங்களை யனுபவிப்பாள். சுண்டு விரலின்கீழ் ஒரு ரேகை உண்டாய் மத்திய விரலுக்கும் இரண்டாவது விரலுக்கும் மத்திய பாகம் வரைக்கும் வியாபித்திருந்தால், பூர்ணயுக. அந்த ரேகை குறுகி அருந்தால் அதிநளவைப்பார்த்து, ஆயுசை நிச்சயிக்க வேண்டியது. கட்டை விரலின்கீழ் பெரியரேகைகள் புத்திரிகளினுடைய எண்ணிக்கையையும் தெரிவிக்கும். அந்த ரேகைகள் பூர்ணமாயும் தெளிவாயும் இருந்தால் அந்த குழந்தைகள் தீர்க்காயுசாயிருப்பார்களென்றும், மறைந்திருந்தால் கத்திரி ரேகைகளிருந்தாலும் அந்நாயுசுக் காரர்களென்று அறிய வேண்டியது. மற்றக் கைகளும் அவைகளின் பலன்களும் புருஷ லக்ஷணத்தைப் போலவேயென்று அறிதுந் கொள்ள வேண்டியது.

கை விரல்கள்:—மிருதுவாயிருந்தால், தனவதியாயும் லோக பூஜ்யத்தையுள்ளவளாயு மிருப்பாள். விசாலமாயிருந்தால், ஊழியம் செய்து ஜீவனம் செய்வாள். சேர்ந்திருந்தால், தரித்திரியாவாள். பெருத்தனவாயிருந்தால், விதவையாவாள். நகங்கள் புழுத்திருந்தால், தரித்திரியாவாள்.

கழுத்து:—குறுகியிருந்தால் தரித்திரியாவாள். உயரமாயிருந்தால் வெட்கங்கெட்டவளாவாள். ஒட்டையைப் போல் மிகவும் உயரமாயிருந்தால், வம்சத்தை நாசம் செய்வாள். பெருத்திருந்தால், கோபகாரியாவாள். விசாலமாயிருந்தால், குலந்தை விருத்தி செய்வாள். மிகவும் வட்டமாயும் பெருத்தும் இருந்தால், தரித்திரியாவாள். சன்னமாயிருந்தால் ஆயுரா ரோக்கிய ஐசுவரியத்தை உடைத்தா யிருப்பாள். மிகவும் சன்னமாயிருந்தால், சம்போகப் பிரியமுள்ளவளாய் சந்தான மில்லாம ருருப்பாள். சங்கத்தைப் போலிருந்தால் பிறந்த வீட்டுக்கும் மாமியார் வீட்டுக்கும் கீர்த்தி கொண்டு வருவாள். தாமரையைப் போலிருந்தால், புருஷனை விட்டு விட்டு இஷ்டப் பிரகாரம் சஞ்சரிப்பாள். பக்கத்தில் எள்ளைப்போல் கறுப்பு மச்சமிருந்தால், முதலில் பிள்ளையைப் பெறுவாள் மேலே சுழியிருந்தால், மலடியாவாள், மூன்று ரேகைகளிருந்தால் பாக்கியவதியாவாள்.

மேவாய் கட்டை:—கறுப்பாயிருந்தால் மிகவும் கெட்டவளாயிருப்பாள். மேவாய் கட்டையின் பேரில் மயிர் இருந்தால், புருஷனோடு சண்டை பிடித்துக் கொண்டிருப்பாள்.

உதடுகள்:—கறுப்பாயிருந்தால், துஷ்டவதியாவாள். பவழத்தைப்போல் இருந்து மிருதுவாயும் சன்னமாயுமிருந்தால், பதிவிரதையாய் கீர்த்தி யடைவாள். பக்கங்க ளிலாவது மேலேயாவது மயிர்களிருந்தால், தரித்திரியாவது போகியாவது இருப்பாள். மேல் உதடின்பேரில் மீசையைப் போல் மயிர்களிருந்தால், துக்கத்திற்குரியவளாவாள், அல்லது புருஷனோடு சண்டை பிடித்துக் கொண்டிருப்பாள் அல்லது விதவையாவாள். மேல் உதடு உயரமாயிருந்தால், சண்டைக்காரியாவாள். பெரிய தாயிருந்தால், விபசாரியாய் குலத்தைக் கெடுப்பாள். கீழ் உதடு மிகவும் பெரியதாய் தொங்கிக் கொண்டிருந்தால்,

தரித்திரம் துஷ்டியுமாவாள். கீழ் உதடை கொஞ்சம் திறந்தால் தாமரை போல் அல்லது வேப்பம் தழையைப் போல் வர்ணத்தை உடையதாயிருந்தால் ராஜ பத்தினியாவாள்.

வாய்:—மிகவும் பெரியதாயிருந்தால், புருஷனை விட்டு விடுவாள், வெண்மையாயிருந்தால் குருபியாயிருப்பாள்.

பற்கள்:—சமமாயிருந்தால், ஆயுராரோக்கிய ஐசுவரியங்கள் உண்டாகும். கோணலாய் மேலும் கீழுமாயிருந்தால், வம்சத்திற்கு அபகீர்த்தியைக் கொண்டு வரும் திருடியாவாள். சந்து விட்டாவது கனமாயாவது இருந்தால், விசேஷதுக்கம். பள்ளமாயிருந்தால், அதிக தூர் மார்க்கியாவாள். உயரமாயிருந்தாலும் வரிசைதப்பியிருந்தாலும், பார்க்கிறதற்கு அசங்கியமாயிருந்தாலும் கறுப்பாய் பாசி பிடித்திருந்தாலும் துக்கத்திற்குரியவளாவாள். மல்லிகை மொட்டைப் போலிருந்தால், புருஷன் தனிகனுவான். மிருதுவாயிருந்தால் சுகவதியாவாள். வெந்ததைப் போலிருந்தால், புருஷனை விட்டுப் பல புருஷனைச் சேருவாள்.

நாக்கு:—பெரியதாயாவது தடித்தாவது இருந்தால், தரித்திரியும் பாபியுமாவாள். பச்சையாயிருந்தால், தூர த்துமா ஆவாள்.

கண்டந் தொவி:—நன்றாயிருந்தால், ஆயுராரோக்கிய ஐசுவரியங்கள் உண்டாயிருக்கும். கோகில் சுரத்தைப் போலாவது கிளி கொஞ்சுவதைப் போலாவது, ஹமிச சுரத்தைப் போலாவது இருந்தால், சுப லக்ஷணங்களை உடைத்தா யிருப்பாள். காக்கைத் தொனியைப் போலிருந்தால், விதவையாவாள். பெண் பூனைத் தொனியைப் போலிருந்தால், முன்கோபியும் திருடியும், பிள்ளைகளைக் கொல்லுபவளாயு மாவாள். எருது சப்தத்தைப் போலிருந்தால், தரித்திரியாய் குலத்திற்கு அபகீர்த்தி கொண்டு வருவாள்.

மூக்கு:—நீண்டிருந்தால் ஆயுராரோக்கிய ஐசுவரியங்கள் உண்டாகும். தொன்னை மூக்குள்ளவள், தரித்திரியும் பாபியும் ஆவாள். பள்ளமாயிருந்தால் புருஷனைப் பாழாக்குவாள். மிருதுவாயிருந்து சிறிய சிறிய துவாரங்

கள் சமமாய் காணப்பட்டால், சம்பத்துள்ளவளாவாள். இடது மூக்கின் பேரில் என்னைப் போல் கறுப்பு மச்சங்கள் இருந்தால், தன தானிய முள்ளவளா யிருப்பாள். மயிர்களிருந்தால், நிர்ந்தாகுணியமும் குரூரமுள்ளவளுமாவாள். துவாரங்களில் மயிர் சுழி திரும்பியிருந்தால், எல்லா அவலக்ஷணங்களும் உண்டாயிருக்கும்.

கண்கள்: -தாமரை இதழ்களைப் போல் அழகாய் விசாலமாயிருந்தால் ஆயுராரோக்கிய ஐசுவரியங்கள் உண்டாயிருக்கும். ஏறும்பைப் போல் சன்னமாயிருந்தால், தரித்திரியும் விசேஷ சம்போகத்தை விரும்புகிறவளுமாயிருப்பாள். கோணையாயிருந்தால், பாபியாயிருப்பாள். வட்டமாய் இருந்தால், புருஷனை பாழாக்குவாள். குமுதத்தைப் போலிருந்தால், சம்பத்து உண்டாகும். பச்சையாயிருந்தாலும் கோதுமை வர்ணமாயிருந்தாலும் விபசாரியாவாள். கபிலவர்ணமாயிருந்தால் குலத்தையும் தனத்தையும் நாசமாக்குவாள். பூனைக் கண்களை உடையவள் துஷ்டையாயும் விபசாரியுமாயிருப்பாள். தேன் நிறக் கண்களை உடையவள் அதிருஷ்டவதியாய் இருப்பாள். வாக்குக் கண்ணையிருந்தால், தனவதியாவாள், கண்கள் வாடினமாதிரியாக இருந்தால், குலத்திற்கு அபகீர்த்தியைக்கொண்டு வருவாள், தரித்திரியாவாள். முட்டைகண்களாவது நூங்கிமூஞ்சி பார்வையாவது மந்த திருஷ்டியாவது இருந்தால், துஷ்டையும் தரித்திரியும் ஆவாள் ஒரே திருஷ்டியுள்ளவள் தீர்த்தயாத்திரை செய்வாள். ஓரப்பார்வையானால் தரித்திரம். கோணைப்பார்வையுள்ளவள் துர்மார்க்கியாய் குலத்தைக்கெடுப்பாள். சஞ்சல பார்வையுள்ளவள் விதவையாய் விபசாரிதனம் செய்வாள். கண் இரப்பைகள் சிவப்பாயிருந்தாலும் கோணலாயிருந்தாலும், பரமதரித் திரியாவாள்.

கண்புருவம்:—விசேஷ அகலமாயில்லாமல் பாலசந்திரனைப்போல் வளைவாயிருந்தால், தனவதியாவாள். வில்லைப்போல் வளைந்து இரண்டும் சேராமலிருந்தால், சம்பத்து உண்டாயிருக்கும், புருவங்கள் இரண்டும் சேர்ந்திருந்தால், துர்மார்க்கியும் தரித்திரியும் ஆவாள். புருவத்தில் சுழியிருந்தால், குலத்தைக் கெடுக்கும்.

நூகம்:—பூர்ணசந்திரனைப் போலிருந்தால் பூஜ்யதையுடையவள் ஆவாள். தாமரைப் போலிருந்தால், சுகமனுபவிப்பாள், கறுப்பாயிருந்தால், துர்மார்க்கியாவாள், உப்பியிருந்தாலும் வாடியிருந்தாலும் புருஷனுக்கு கண்டம்,

சன்ன மாயிருந்தால், புத்திரன் பேரன்களைப் பெற்றுச் சுகமனுபவிப்பாள். புருஷ முகத்தைப் போலிருந்தால் பாபியும் குரூரவதியும் தரித்திரியும் ஆவாள்.

நெற்றி:—விசாலமாயிருந்தால், புருஷனுக்கும் மாமனுக்கும் கண்டம். பள்ளமாயிருந்தால், மச்சினனுக்குக் கண்டம். என்னைப்போல் கறுப்பு மச்சமிருந்தால், முதலில் பிள்ளையைப் பெறுவாள். நெற்றியில் சுழியிருந்தால், விபசாரியும் விதவையுமாவாள். மத்தியில் மயிர்களோடு சுழியிருந்தால், விவாககாலத்தில் புருஷன் இறந்து போவான். பக்கத்தில் சுழியிருந்தால், விபசாரியாவாள். நெற்றி அர்த்த சந்திரனைப் போலிருந்தால், சம்பத்து உண்டாகும்.

நாடைகள்:—கறுப்பாயிருந்தால் தரித்திரம், துர்மார்க்கியும் ஆவாள். மயிர்கள் இல்லாமலிருந்தால் போகியாவாள். பக்கத்தில் ஜில்பாக்கள் இருந்தால், எல்லா அவலக்ஷணங்களுக்கும் இருப்பிடமாவாள். மேலே குழிகள் விழுந்திருந்தால், பாபியும் தரித்திரியும் ஆவாள். சிரிக்கும்போது குழிவிழுந்தால், விபசாரியாவாள்.

காதுகள்:—அதிக நீள மில்லாமல் சதை பிடித்திருந்தால் தனவதியாவாள், மிருதுவாயிருந்தால், ரத்தினபரணங்களை தரிப்பாள். இரண்டும் சமானமாயில்லாமலிருந்தால், துக்கத்திற்குரியவளாவாள். மயிர்கள் இல்லாமலிருந்தால், போகியாவாள். மயிர்கள் இருந்தால், தரித்திரியும் புருஷனோடு சண்டையிடுகிறவளுமாயிருப்பாள்.

கன்னங்களின்:—மயிர்கள் சுழி திரும்பியிருந்தால் சகல அவலக்ஷணங்களும் உண்டாகும்.

தலை:—பெரியதாயிருந்தால், துர்மார்க்கியாவாள். பின் பக்கம் எடுப்பாயிருந்தால், புருஷனுக்கு கண்டம். விசாலமாயிருந்தால், அற்பாயுசுள்ளவளாவாள்.

நிலையிகள்:—சுருள் சுருளாயிருந்தால், ஐசுவரியவதியாவாள். நீண்டு விரிந்திருந்தால், பாபியாவாள். குட்டையாயிருந்தால், தனவதியாவாள். கொஞ்சம் நீலவர்ணத்துடன் குறுகி இருந்தால், புருஷனை தனவந்தனக்குவாள். அதிக நீளமாயிருந்தால், வேசியாவாள். இந் திர நிலமாயிருந்தால், தனசம்பத்துக்களை அனுபவிப்பாள். மழமழ வென்றிருந்தாலும் கறுப்பாயிருந்தாலும்,

பதிவிரதையும் தணவதியும் ஆவாள். சிவப்பாயிருந்தால், அதிக தரித்திரியாவாள். கபிலவர்ணமாயிருந்தால், சுகவதியாவாள். முனைகள் தெரியாமல் முகத்தில் பட்டுக் கொண்டிருந்தாலும் முரட்டு மயிர்களாயிருந்தாலும் துராத்மாவும் தரித்திரியும் விதவையும் ஆவாள். குதிரை வாலைப்போல் பிசுவாயிருந்தால், புருஷனோடு சண்டை செய்து கொண்டிருப்பாள். முன்மயிர் கோணலாயிருந்து முகத்தில் பட்டால், போகபாக்கியங்கள் உண்டாயிருக்கும் தலையில் மயிர்கள் சுழிபட்டிருந்தால் விதவையாவாள்.

நேகம்:—ரத்த வர்ணமாயிருந்தால் லோக பூஜ்யதையுள்ளவளாவாள். மிருதுவாயிருந்தால், ஆயுராரோக்கிய ஐசுவரியங்கள் உண்டாயிருக்கும். மிகவும் உயரமாயிருந்தாலும், மிகவும் குட்டையாயிருந்தாலும், மிகவும் தடித்திருந்தாலும், அதிக சன்னமாயிருந்தாலும், மோசகாரியும் தரித்திரியும் ஆவாள். கெட்டியாயிருந்தாலும் கிழதேகமாயிருந்தாலும் துராத்மா ஆவாள். இளைத்திருந்தால், வேசியாவாள். எந்த அவயத்திலாவது வெட்டுமாதிரியிருந்தால் தரித்திரியாவாள். வலது பக்கத்திலிருக்கும் அங்கம் ஏதாவது இடது பக்க அங்கத்தைக் காட்டிலும் சிறியதாயிருந்தால், போகபாக்கியங்களை யனுபவிப்பாள். பெரியதாயிருந்தால், தரித்திரத்தை யடைவாள்.

ஸ்திரீ லக்ஷணம்

முற்றிற்று.

—0—

ஸ்திரீ சாமுத்திரிகம்.

ஸ்திரீகளுக்குகடைந்த இலக்ஷணங்கள் பலவாயினும் அவற்றுள் சிறந்தவை முப்பத்திரண்டாம். அவையாவன:—

ஐந்து இடம் நீண்டும், ஐந்து மிருதுவாயும், ஆறு உயர்ந்தும், ஏழு சிவந்தும், மூன்று விசாலமாயும், மூன்று குறுகியும், மூன்று தாழ்ந்து மிருக்கவேண்டும்.

நீண்டு இருக்க வேண்டிய ஐந்து இடங்களாவன:—கண், காது, கை, முழங்கால், மூக்கு இவைகளாம்.

மிருதுவாய் இருக்கவேண்டிய ஐந்து இடங்களாவன:—மயிர், விரல், நகம், தோல், பல் இவைகளாம். உயர்ந்து இருக்கவேண்டிய ஆறு இடங்களாவன:—நெற்றி, தோள், வயிறு, அக்குள், மார்பு, புறங்கை இவைகளாம். சிவந்திருக்க வேண்டிய ஏழிடங்களாவன:—கடைக்கண், உள்ளங்கை, உள்ளங்கால், உள்நாக்கு, உதடு, வாய், நாக்கு இவைகளாம். விசாலமாய் இருக்கவேண்டிய மூன்றிடங்களாவன:—துடை, மார்பு, நெற்றி இவைகளாம். குறுகி இருக்கவேண்டிய மூன்றிடங்களாவன:—கழுத்து, முழங்காலின் கீழ், அல்குல் இவைகளாம். தாழ்ந்திருக்க வேண்டிய மூன்றிடங்களாவன:—நடுமார்பு, நெற்றியின் கீழ்ப்பாதி, உந்தி இவைகளாம். இந்த இலக்ஷணங்கள் முப்பத்திரண்டையும் குறைவின்றி அமையப் பெற்றவன் இராஜ பத்தினியாவான்.

தலை:—தலையானது நீண்டும், கோணி, மேடுள்ள மில்லாமலிருந்தால், சிறந்தது. தலையானது பருத்திருந்தால், வறுமை. யானை மத்தகம்போல் திரண்டு, உயர்ந்திருந்தால், தன்கணவனுக்கு தீர்க்காயுள், அரசு. அதிக சிறியதாயிருந்தால், புத்தியின்மை.

தலைமயிர்:—தலைமயிரானது அதிக நீண்டு, பிளவு படாத நுனியை உடையதாகி, பிரகாசமாகி, மேகம் கருவண்டு இவைகளின் நிறம் போன்று கறுத்து, நுனியில், வளைந்து, மணம்பெற்று நெருங்கி இருந்தால், வளமை, அதிகசெல்வம் குறுகியிருந்தால், வறுமை. மழமழப்பாயும், மெதுவாயும், இரட்டையாகவன்றி, ஒவ்வொன்றாகவும் முளைத்துமிருந்தால், சிறந்தது. அதிக நீலவர்ணமாயிருந்தால், விதவையாதல். கொஞ்சம் நீலவர்ணமாயிருந்தால், பதிக்கு ஐசுவரியம். தொங்குகிற மயிரிருந்தால், தரித்திரம், தலையில் சுழியிருந்தால், விதவை. மழமழப்பில்லாத நுனிமயிரிருந்தால் கலகப்பிரியாள்.

முகம்:—முகமானது தாமரையின் மணத்தைப்போல் மணமுள்ளதும், சந்திரனைப் போன்றதுமாயிருந்தால், நன்று. அதிக விசாலமாய் இருந்தால், கணவனுக்கும், மற்றவருக்கும், அவமானம் வருவித்தல். தவடை பருத்துள்ள முகமானால், செல்வம். நிர்மலமாயிருந்தால் யாத்திரை. முகத்தில் திலகம் போல், கறுத்த ரேகை

யிருந்தால், ஆண்பிள்ளை பெறுதல். முகமானது சிறுத்திருந்தால், சுகம், பிள்ளைப்பேறு. முகத்தில் சுழியிருந்தால் விதவை.

நெற்றி:—நெற்றியானது அர்த்த சந்திரன் போன்று, மயிர் நரம்பின்றி, சதை உடையதாகி, கூந்தலுக்கும் புருவத்திற்கும், இடையில் மூன்று விரல் அகலமிருந்தால், செல்வம், ஆரோக்கியம், சமங்கிலியம். நெற்றியானது தொங்கியிருந்தால், மைத்துனன் மரணம். உயரமாயிருந்தால், சிறந்தது.

புருவம்:—புருவமானது கறுத்து, வளைந்த வில்லை ஒத்திருந்தால், சிறந்தது. புருவங்கள் ஒன்றோடொன்று சேராமலும், அதிக விசாலங்களாகாமலும், மூன்றும் பிறைச் சந்திரன் போல், கோணியுமிருந்தால், செல்வம் சிறந்தது. உயர்ந்து, அகன்று இருந்தால், சௌக்கியம்.

கண்:—கண்கள் கடையிற் சிவந்து, பசுவின்பால் போல் வெளுத்து, கருவிழி அதிககறுப்பாகி, அழகாய் கறுத்த மயிரையுடைய இமையைப் பெற்றிருந்தால், இன்பம். கண்கள் காய்ந்ததும், பொன்னிற முள்ளதும், கறுப்பும் சிவப்பும் கலந்ததுமாயிருந்தால், விபசாரியாதல். கருநெய்தலின் காந்தியை வெல்லுகிற காந்தியை உடைத்தாயிருந்தால், சிறந்தது. பூணக்கண்களை ஒத்திருந்தால், வீடுநாசம். உருண்டையாயிருந்தால், கணவனுக்கு தீங்கு. நீர் அடைந்ததாயிருந்தால், விபசாரம். மிருதுவாய் இருந்தால் ரத்திபுரணம்.

மூக்கு:—மூக்கானது உருண்டு, நேராகி, இருதுளையும், சரியாக உடையதாயிருந்தால், சிறந்தது. எள்ளின் புஷ்பத்தைப் போன்றிருந்தால், சுபம். சொட்டையாயிருந்தால், கணவன் வீடுநாசம். மூக்கில் மயிரிருந்தால், பொருமை. இடது மூக்கில் யவரேகையிருந்தால் தன தானியம்.

வாய்-பற்கள்-நாவு:—வாயானது கொவ்வைப் பழம்போல் சிவந்து நேர்வரைகளை உள்ளதாயின், தனம். பற்கள் பருத்து, அழுக்கற்று, ஒழுங்கில்லாமல், கறுத்த மாம்சத்தைப் பெற்றிருந்தால் துக்கம், திருட்டுத்தனம். மல்லிகைப்புட்பத்தை ஒத்திருந்தால், பாக்கியம். கனத்திருந்தால், தரித்திரம். பசுவின் பால்போல் வெளுத்து,

மழமழப்புடையதாகி, இரண்டு வரிசைகளும் சரியாகி, முப்பத்திரண்டாயிருந்தால், சுபம். பிரகாசமாயிருந்தால், பிரபுத்தினியாதல். அடர்ந்திருந்தால், புருஷனுடைய வீடுநாசம். ஒண்பற்களைப்போல் சிவந்திருந்தால், கணவனிடத்தன்பு. குறுக்கத்தியின் மொக்கை ஒத்திருந்தால், சுகம், செல்வம். நாவானது பச்சை நிறமாயிருந்தால், தரித்திரம். நீண்டிருந்தால், பசு உடமை.

உதடு - மேல்வாய்:—மேல் உதடு உயர்ந்திருந்தால், கலகத்தில் பிரீதி. மேல் கீழ் உதடுகளில் மயிர்களடர்ந்திருந்தால், அசுபலக்ஷணம். கீழ்உதடானது, செம்பருத்தி போன்றதும், கோவைப் பழத்தை ஒத்ததும், சதை பருத்து மிருந்தால், சுகம், செல்வம். உதடுகள் பற்களிடமாக நெருங்கியிருந்தால் துன்பம். மெல்லிய தாயிருந்தால், கணவனிடத்தன்பு. சிவந்து உருண்டு, மழமழப்பாகி, நடுவிரல் ரேகையால் அலங்கரிக்கப்பட்டிருந்தால், ராஜபத்தினியாதல். மோவாய் தசைபற்றி வட்டமாகி, இரண்டு அங்குல நீளமிருந்தால், சிறந்தது. மோவாய்க்கட்டையில் மயிரில்லாதிருந்தால், சௌக்கியம். பெண்களுக்கு மீசையிருந்தால், அசௌக்கியம், பாபம்.

கன்னம் தவடை:—சிரிக்கும்போது ஸ்திரீகளுடைய கன்னங்களில் பள்ளம் விழுந்தால், விபசாரம். தவடையில் மயிரிருந்தால், புத்திரசம்பத்தின்மை. தவடையில் நதியின் சுழியை ஒத்த சுழியிருந்தால், பிரபுவின் பத்தினியாதல். தாடையானது உயர்ந்திருந்தால், பாக்கியம். கன்னமானது பருத்து உருண்டிருந்தால், சுபம்.

செவி:—செவிகள் மெதுவாயிருந்தால், ரத்திபுரணமுடமை. கெட்டியாயிருந்தால், ஆபரணம். மாம்சத்தைப் பெற்றவைகளும், மெதுவானவைகளும், ஒன்றோடொன்று சரியானவைகளும், சப்தத்தைக் கேட்பதில் ஜாக்கிரதை உடையவைகளுமாயிருந்தால், சிறந்தது. நன்றாகதொங்குகிறவையும், சுபமானசுழலை உடையவையுமாயிருந்தால், சுபம். மயிரில்லாதிருந்தால், சௌக்கியம்.

கழுத்து - பிடரி:—கழுத்தானது குறுகியிருந்தால், தரித்திரம். நீண்டிருந்தால், வம்சக்ஷயம். பருத்திருந்தால் குரூரசுபாவம். சதைபருத்து, உருண்டை வடிவாயும், நாலங்குல அகலமுள்ள தாயுமிருந்தால், சிரேஷ்டம்.

சங்குபோல் உயர்ந்திருந்தால், தனம், சுபம். கழுத்தில் சுழியிருந்தால், சந்தானமின்மை. திலகம்போல் கறுத்த மச்சமிருந்தால், ஆண்பிள்ளை உடைமை. மூன்று ரேகையிருந்தால், ராஜ்ஜியம்.

தோள்:—தோள்கள் உயர்ந்திருந்தால், அதிக ஆயுசு. மேற்புஜம் தாழ்ந்திருந்தால், துன்பம். பருத்திருந்தால், அதிக செல்வம். சிறுத்திருந்தால், அதிக துக்கம். மறைந்திருக்கிற எலும்பை உடையவைகளாகியும், மெதுவாயிருப்பவைகளுமாகியும், நரம்பு மயிர்கள் இவைகள் இன்றியும் இருந்தால், சிறந்தது. தோளில் மயிர் மிகுதியாய் இருந்தால், விபசாரம். மயிரில்லாதிருந்தால், செளக்கியம். இடது தோளில் இடச்சுழி மயிரிருந்தால், அரசாட்சி. இரண்டு தோளிலும் உயர்ந்த ரேகை இருந்தால், செல்வம். தாழ்ந்த ரேகையிருந்தால், ஆயுசு. வலது புஜத்தில் மருவிருந்தால், வெற்றி, அன்னம் கிடைத்தலரிது. இடது புஜத்தில் மருவிருந்தால், போகமின்மை, திரவியச் சேதம், பழிச்சொல்.

கை:—கைகள் முழங்காலுக்குக்கீழ் நீண்டிருந்தால், செல்வம். முழங்கால் வரையில் நீண்டிருந்தால், கற்பு. முழங்காலுக்குமேல், ஒருவிரல் உயரமிருந்தால், நல்ல போஜனம். இரண்டு விரல் உயரமிருந்தால், விபசாரியாதல். மூன்று விரல் உயரமிருந்தால், அழகு. நான்கு விரல் உயரமிருந்தால், புணர்ச்சியின்மை. ஐந்து விரல் அல்லது அதற்குமேல் உயரமிருந்தால், கிலேசம், வறுமை. கைகள் அதிக குட்டையானால், வசீகரம். பருத்து மிருதுவாயிருந்தால், அழகு, செல்வம். அதிக மாய் பருத்திருந்தால், போகமின்மை. சிறுத்திருந்தால், கிலேசம். உலர்ந்து நரம்புகளால், வியாபிக்கப்பட்டிருந்தால், சுகம். தாமரை மலரின் காந்தியைப் போன்றும், தொருங்காமல் இருக்கிற கணுக்களை உடைய விரல்களை உடையவையுமாயிருந்தால், ராஜ பத்தினியாதல். புறங்கை மிருதுவாயிருந்தால், அதிக செல்வம், கைகளில் நரம்பு பெருந்தால், வறுமை மயிர் அதிகமாயிருந்தால், புருஷனைக் கொல்லல்.

அக்குள்:—அக்குள் உயர்ந்திருந்தால், செல்வம், தாழ்வு, வறுமை. அழல் நாற்றம் உடையதாயிருந்தால், போகம். சுண்ணாம்பு வாசனையை ஒத்திருந்தால்,

வறுமை. யானை மூத்திரம் போன்ற வாசனையை உடைத்தாயிருந்தால், பாடுவதில் இச்சை. அக்குளில் இளநீர் வாசனை வீசினால், நல்ல ஆடை. தாமரைப்பூ வாசனை வீசினால், நல்ல பொசிப்பு. மயிர், நாற்றம் இல்லாமலிருந்தால், அரசு, அற்பபோகம். சிவந்த மயிரிருந்தால், தரித்திரம். கறுத்த மயிரிருந்தால், செல்வம். பருத்த மயிரிருந்தால், பலம். கறுப்பு மச்சமிருந்தால், பதிவீடு நாசம்.

உள்ளங்கை:—உள்ளங்கை அற்பமாய் சிவந்திருந்தால் செல்வம், கறுத்திருந்தால், துக்கம். தாமரை மலரை ஒத்திருந்தால், சிறப்பு. வெளுத்து மழமழப்பின்றி இருந்தால், தரித்திரம். பள்ளமாகாமலும், உயராமலும், சமான ரேகைகளை உடையதுமாரிருந்தால், சுமங்கிலியாதல், பிள்ளை சுகம், தனம்.

பின்வரும் அஸ்த சாஸ்திரத்தை பெண்களுக்கு இடது கையில் பார்க்கவும்.

உள்ளங்கை ரேகைகள்:—உள்ளங்கையில் கூஜா, சிங்காசனம், குண்டலம், தோரணம், வேதிகை, ஸ்வஸ்திகம், அங்குசம், யவதானியம், மாலை, பாணங்கள், தேர், குதிரை, யானை, கற்பவிருஷும், மத்ஷயம் இவைகளை ஒத்த ரேகைகளிருந்தால், ராஜபத்தினியாதல். சென்னாய், கழுக்கு, கோட்டான், சர்ப்பம், இவைபோன்ற ரேகைகளிருந்தால், தரித்திரம். சங்கு, சக்கரம் போன்ற ரேகையிருந்தால், அதிகதிரவியம். மச்சரேகையிருந்தால், செல்வம், தானமின்மை. உள்ளங்கையின் ரேகை கும்பம் போன்றிருந்தால், பொறையுடையவளாயிருத்தல். வெண்சாமரை போன்றிருந்தால், வெகுபெயர்களுடன் வாழ்தல். தாமரைப்போன்றிருந்தால், லக்ஷ்மிவாசம். மாதுபோன்றிருந்தால், போகம். ரிஷபம் போன்றிருந்தால், வாகனங்கள். உள்ளங்கையில் நடுரேகையானது, மணிக்கட்டிலிருந்து இடது நடுவிரல் நுனிமட்டும் போயிருந்தால், அதிக செல்வம், பதிவிரதை. நடுவிரல் அடிவரையும் நின்றால், திரவியம். சிறுவிரல் அடிவரையுமிருந்தால், செல்வம். சிறுவிரல், நடுமட்டு மிருந்தால், ஆடையாபரணம், மனக்கிலேசம். தர்ஜனிவிரல் அடிபட்டும் இருந்தால், காமம், சொற்சிரேஷ்டம். பெருவிரல் மட்டும் நின்றால், அநேகபுருஷரைச் சேரல். உள்ளங்கை வரையும் நின்றால், செல்வம், பிள்ளை. அந்த நடுரேகை உள்

ளங்கையில் இல்லாமலிருந்தால், முடம். ரேகைகள் பருத்து குகை நிறமாயிருந்தால், பாபம். சுவல்பமாயிருந்தால், சுபம்.

கை பெருவிரல்:—கை பெருவிரலானது சிவந்து, நீண்டு, திரண்டிருந்தால், அழகு, செல்வம். பருத்து, குறுகியிருந்தால், உழைப்பு. பெருவிரலின் அடிவரை பருத்து ஒன்றானால் செல்வம். பலவானால், நடுவரை ஒன்றானால், தானியமுடமை. பலவானால், போகம். மேல்வரை ஒன்றானால், அலைந்து திரிதல். பலவானால், அழகு. ஈகை, உடமை பெருவிரலின் ஆறாக்கு மேல் வலச்சுழி யிருந்தால், செல்வம். இடச்சுழியிருந்தால், விபசாரம், ஆயுசு, துன்பம். பெருவிரலின் அடியில் உள்ள ரேகைகள், பிரசவத்தை அறிவிக்கின்றன; அவை நீண்டு இருந்தால், பிள்ளையுடமை. குறுகியிருந்தால் பெண்களுடமை. நடுவிரல் அருமலிருந்தால், தீர்க்காயுசு உடைய குழந்தைகள். அறுந்திருந்தால், அற்பாயுசு உடைய பிள்ளைகள். இடது பெருவிரலில் மருவிருந்தால், போகம். வலது பெருவிரலில் மருவிருந்தால், பாவச் செயல்களைச் செய்தல்.

கை சுட்டுவிரல்:—சுட்டுவிரல் சிவந்து, திரண்டு நீண்டிருந்தால், அழகு, சுட்டு விரலின் அடிவரை ஒன்றானால், கற்பு. பலவானால், விபசாரியாதல். நடுவரை ஒன்றானால், அதிக விபசாரம், மனக்கிலேசம். பலவானால், உபசாரவார்த்தை உடையவளாதல். மேல்வரை ஒன்றானால், அற்பசுகம். கற்பு. பலவானால், விபசாரம், மறைக்கப்பட்டாமை. மேல்வரைக்கு மேல் வலச்சுழியானால், தெய்வபக்தி உடமை, மேல் இரைமடிப்பாகவிருந்தால், அதிகசெலவு. சுட்டு விரலில் மருவிருந்தால், மந்தபுத்தி.

கை நடுவிரல்:—நடுவிரல் சிவந்து, திரண்டு, நீண்டிருந்தால், வெகுலக்ஷண முடமை. நடுவிரலின் அடிவரை ஒன்றானால், அதிக சலிப்புடமை. பலவானால், அற்பாயுள், அற்பசுகம். நடுவரை ஒன்றானால், ஆயுசு சுகம். பலவானால், ஊனுடமை. மேல்வரை ஒன்றானால் போகம், பலவானால் அதிகசெல்வம். மேல் இறைக்குமேல் வலச்சுழி இருந்தால், எல்லாரிடத்தும் நன்மையாயிருந்தால், இடச்சுழி இருந்தால், கோபமுடமை. மேல் இறைமடிப்பாயிருந்தால், அமங்கிலியாதல். நடுவிரல் மருவிருந்தால், ஆயுசு.

கை அணிவிரல்:—அணிவிரலின் அடிவரை ஒன்றானால், பூஷணம். பலவானால், அதிகசெலவு நடுவரை ஒன்றானால், வறுமை, பலவானால் சிறிது நாள் செல்வம், சிறிது நாள் வறுமை, மேல்வரை ஒன்றானால், யாத்திரை. பலவானால், காமம். மேல் இரைக்கு மேல் வலச்சுழி இருந்தால், உபகாரியாதல். இடச்சுழி இருந்தால், ஆங்காரியாதல். மோதிரவிரலில் மரு இருந்தால், அதிக செல்வம்.

கை சிறுவிரல்:—சிறுவிரலின் அடிவரை ஒன்றானால் ஒரு விவாகம். இரண்டானால், இரண்டுவிவாகம். மூன்று அல்லது பலவானால், மூன்றுக்குமேல் விவாகம் சிறுவிரலில் மரு விருந்தால், மலடு. சுண்டு விரலின் அடியின்றி உண்டான ரேகையானது சுட்டுவிரலுக்கும், நடுவிரலுக்கும் நடுவில் நின்றால், தீர்க்காயுசு இந்தரேகை முறையே குறைந்தால், ஆயுசானது முறையே குறையும்.

கை விரல்கள் பொறு:—விரல்கள் சிவந்து மிருதுவாயுமிருந்தால், அழகு, ஆயுசு. பருத்து குறுகியிருந்தால், உழைப்பு. அழகிய கணுக்களை உடையவையும், உருண்டு, நீண்டிருப்பவையுமாயிருந்தால், சுகம், செல்வம். நிமிர்ந்திருந்தால், பசுக்கள் உடமை. இடது கையில் ஆறுவிரலிருந்தால், சம்பத்து. விரல்களில் ரேகைகள் பிரகாசமாயிருந்தால், சிறந்தது.

கை நகங்கள்:—நகங்கள் மழமழப்பாயும், உருண்டும், உயர்ந்தும், சிவந்தும் இருந்தால், அதிக செல்வம். வெளுத்திருந்தால், சீலமின்மை. விகார வர்ணமாயிருந்தால், தரித்திரம். சொற்றையாயிருந்தால், உழைப்பு. தட்டையாயிருந்தால், வஞ்சனை.

மார்பு:—மார்பானது அகலமாயிருந்தால், கண்டாபரணம் தரித்தல். தன்கையால் பதினெட்டு அங்குலமிருந்தால், உலகாளல், பதினேழு அங்குலமானால், செல்வம். இதற்கு குறைந்தால், அதிக செல்வம். இருபது அங்குலமிருந்தால், அநேகம் பெண்கள் தனக்கு வேலைசெய்தல். இதற்குமேல் எத்தனை அங்குலம் விசாலமாயிருந்தாலும், அற்பாயுசு. பருத்து, உயர்ந்து, மயிர்களின்றி யிருந்தால், சிறந்தது. மிருவாயிருந்தால், தனம், சுகம்.

ஸ்தனம்:—இரண்டு ஸ்தனங்களும் ஒரு பக்கமாய் சாய்ந்தாலும் ஒருஸ்தனம் இரண்டாக காணப்பட்டாலும்,

கெடுதி. இரண்டு ஸ்தனங்களுக்கு நடுவிரல் நாலங்குல மிருந்தால், கபடு. ஸ்தனங்கள் சுரக்காய்போன்றிருந்தால், வாதநோய், அந்த பெண்ணைச் சேரும்போது துர்க்கந்தம் வீசும். சரிந்து பிறகு கூர்மையிருந்தால், விபசாரியாதல். கிண்ணம் கவிந்தாற்போல் வட்டமாயிருந்தால், அழகு, ஆயுசு. கடினமாயிருந்தால், எவரிடத்தும் அன்பில்லை, இடது கொங்கை மிருதுவாயிருந்தால், புணர்ச்சியில் நல்ல வளாயிருந்தால், வலது கொங்கை மிருதுவாயிருந்தால், கோபம். வலத்தில்சரிந்தாற்போல் தோன்றினால், முதல் பிறக்கும் பிள்ளை ஆண் பிள்ளையாகும். தொங்குகிற தால், பிள்ளை பிறத்தலரிது. ஸ்தனங்கள் இரண்டும சமமாயிருந்தால், பாக்கியம். அழுக்கடைந்து பிரகாசமாகி ஒன்றுக் கொன்று ஒவ்வாதிருந்தால், துக்கம் திருட்டுத்தனம். உருண்டு உயர்ந்து கடினங்களாகியிருந்தால், சிறந்தது. பதினைந்து அங்குலம் நீண்டிருந்தால், யாவருக்கும் வசப்படுதல், காமம், வியாதி. நடக்கும்போது முலையானது பின்புறத்தில் பிதுங்கக்கண்டால், அவளை யெத்தனை விசை புணர்ந்தாலும் இந்திரியமூரும், சத்தம்பிறக்கும். முலைக்கண் கருத்திருந்தால், அழகு, ஆயுசு புத்திரர். குழிந்திருந்தால், மலடு. பதிந்திருந்தால், விபசாரம். சிவந்திருந்தால், அடக்கமான விபசாரம். நீண்டு பருத்து ஆணி நாட்டினாற்போலிருந்தால், மலடு. ஸ்தனன்னியத்தில் அதிகமாக நரம்பு தோன்றினால், சேனையுடைமை. இடது கொங்கையில் பிறவி மருவாது வடுவாவது இருந்தாலும், இடப்புறச் சுழி இருந்தாலும், இராஜபத்தினியாதல், பதிவிரதாதனம். இடது கொங்கையில் வலச்சுழி யிருந்தால், இராஜ பத்தினியாயும், விபசாரியாயும் இருத்தல். இந்த குறிகளெல்லாம் வலது கொங்கையிலிருந்தால், கிலேசம், வறுமை. வலது கொங்கையில் வலச்சுழிமயிரிருந்தால் கொலை செய்தல்; மலடு. முலையில் மயிரிருந்தால், விபசாரியாய் எங்குந்திரிதல். இரண்டு கொங்கை நடுவில் பிறவி வடுவாகிலும் மருவாகிலுமிருந்தால், வித்தை. புத்தி, அவளை கூடினபிறகு மறுபடியும் கூட இஷ்டமிராது. வலது கொங்கையின் கீழிலாகிலும் மேலிலாகிலும் பக்கத்திலாகிலும் மயிரிருந்தால், சேதம். இடது கொங்கையில் வலச்சுழி யிருந்தால், ஆதாயம். கொங்கையின் கண்ணில் மருவிருந்தால், அதிக செல்வம் புணர்ச்சி குறைவு. கொங்கையானது குடம்போலவும் ஈர்க்கு இடையே போகாமல் தம்முள் ஒத்து மிருந்தால், அழிவில்லா செல்வம்.

வயிறு:—அடிவயிருனது கீழ் கனத்து மேல் சிறுத்திருந்தால், அன்பு செல்வம். வயிறு கடினமாயிருந்தால், மலடு. கீழ் சிறுத்து மேல் பருத்திருந்தால், கடின குணம் அழகு. வயிறு மெதுவாயிருந்தால், போகம். அடிவயிறும் மேல் வயிறும் ஒத்து பூசனை பழம்போன்றிருந்தால், வெகு பொசிப்பு, காமம். வயிறு ஒட்டி ஒப்போலிருந்தால், கிலேசம். பருத்திருந்தால், தரித்திரம். வயிற்றில் தொனியானால், மாமன் மரணம் மயிர் நெருங்கியிருந்தால், விபசாரம். மயிரிருந்தால், காமம். நாபி முதல் ஸ்தனன்னியம் வரையும் மயிர் கீழ்நோக்கி யிருந்தால், அழகு, ஆயுசு, சோரச் சிலவு. மேல் நோக்கியிருந்தால், யாவரையும், தூஷித்தல். வயிற்றில் ரோமம் இல்லா திருந்தால், பதிவிரத யாதலால். நரம்பு இடமாய் உள்ளே குவிந்திருந்தால், செல்வம், நற்குணம், பதிவிரதாதன்மை. அதிக கடினமாயிருந்தால், கிலேசம். வயிற்றில் ஒன்று அல்லது மூன்று மடிப்பிருந்தால், செல்வம், காமமின்மை. இரண்டு அல்லது நான்கு மடிப்பிருந்தால், பெற்ற பிள்ளைகள் சாதல். மூன்று மடிப்பும், மயிர்சுழியும் இருந்தால், பெண் பிள்ளைப்பேறு. நான்கு மடிப்பும் சுழியுமிருந்தால், சண்டைக்காரியாதல். ஐந்து மடிப்பிருந்தால் சுழியுமிருந்தால், கபடு அலைச்சல் கிலேசம். வயிற்றில் சுழி மாத்திரம் இருந்தால், அதிக காமம் பதிவிரதாதத்வம் செல்வம் ஐயம். வயிற்றின் மடிப்புகள் சிறுத்திருந்தால், வித்தை கோபம். வயிற்றில் மடிப்பில்லாதிருந்தால், புத்திர சம்பத்து. வயிற்றை தட விப்பார்க்கையில் சிறுபயர்போல் தென்பட்டால், மலடு. அடிவயிற்றின் மடிப்பில் மயிர்ச்சுழி யிருந்தால், புணர்ச்சியின்மை. மடிப்புகள் மிருதுவாயிருந்தால், அதிக புத்திரப்பேறு.

தொப்புள்:—தொப்புளானது ஆழ்ந்து வலச்சுழியை உடையதானால், சுகம், செல்வம். உயர்ந்திருந்தால், விசாரம். தொப்புளில் இடச்சுழி யிருந்தாலும், தொப்புள் குழியாயிருந்தாலும், நற்குணமுடமை பதிவிரதை, வலச்சுழி யிருந்தால், மிடி, விசாரம். தொப்புளில், காஷ்டவாசனை வீசினால் கிலேசம். சுண்ணாம்பு வாசனை வீசினால், பொய்சொல்லல், இலுப்பைப்பூ வாசனை யானால், கண்டபுருஷரை இச்சித்து கூடினாலும் மறுபடியும் பிரியாமை.

விடா:—விலாப்புறத்தில் நரம்பு தோன்றியிருந்தால், துன்பம் உயர்த அரவப்படமிருந்தால், சுமையெடுத்தல் அரவப்படம் தாழ்ந்திருந்தால், அலைச்சல். வலச்சுழி மயிரி

சோ. சிவகடாட்ச சர்மா,  
"அருள்மீனா" அச்சக வீதி,  
சென்னை, (இலங்கை)

ருந்தால், நினைத்தது முடித்தல். இடது விலாப்புறத்தில் இரண்டு மயிர்ச்சுழி யிருந்தாலும், வலது விலாவில் வலச்சுழி மயிரிருந்தால், அதிக காமம். வலது விலாப்புறத்தில் ஒரு மயிர்ச்சுழி யிருந்தால், வறுமை. இடது விலாப்புறத்தில் ஒரு மயிர்ச்சுழியிருந்தால், அனேகரை ரக்ஷித்தல். விலாப்புறத்தில் மூன்றுக்கு மேற்பட்ட சுழி ஆலை, விப சாரியாதல். வலது விலாவிலும் இடது விலாவிலும் ஒவ்வொரு மயிர்ச்சுழி யிருந்தால், மலடு. இடது விலாவில் இடச்சுழி இருந்தால், விபசாரம் காமமின்மை.

முதுகு:—முதுகானது ஆமையைப்போல் உயர்ந்திருந்தால், தீர்த்தயாத்திரை செய்தல். ஒன்றாக யிருந்தால், கற்பு. இரண்டாக தோன்றினால், பழிச்சொல், முதுகில் மயிர் மிகுதியானால், திருடு. ஒரு வலச்சுழி யிருந்தால், விபசாரியாதல். ஒரு இடச்சுழி யிருந்தால் உலகாளல். வலப்புற மயிர்ச்சுழி யிருந்தால், பாபம். இடப்புற மயிர்ச்சுழியிருந்தால், மலடு மயிர்தோன்றி யிருந்தால், யாவரிடத்தும் இஷ்டமுள்ளவளாதல், கீழ்முதுகில் மயிர் மிகுதியானாலும், கருத்துப்பருத்து மிருந்தாலும், கபடு. முதுகில் நடுவெலும்பு மறைந்து, மயிரில்லாமலிருந்தால், வியாதி.

இடை:—இடையானது சிறுத்து நடக்கையிற் கொடிபோல் துவண்டிருந்தால், பக்திஉடமை, உத்தமியாதல். வெள்ளைத்தண்டு போன்றிருந்தால், பலபேரை இச்சித்தல் பருத்து ஒதிபோலிருந்தால், காமம், அச்சமின்றி பலதேசம் திரிதல். சிறுத்திருந்தால், ஆபரணம். இடுப்பின் முன்புறமானது ஆமை முதுகு, யானையின்கும்பஸ்தலம் இவைகளை ஒத்திருந்தால், சுபம். இடுப்பின் பின்புறமானது பருத்துயர்ந்து, பளுவுடையதுமா யிருந்தால், விலை உயர்ந்த ஆபரணம் பூணல். இடுப்பில் மயிரின்றி, மூன்று சதை மடிப்பிருந்தால், தனம், சுகம், மருவாவது, மச்சமாவ திருந்தால் போகம்.

அல்குல்:—நிதம்பமானது இடையில் மயிர் நரம்பற்று இருபத்திநான்கு அங்குலமுடையதாகி வட்ட வடிவமாய் சிறுத்து மெல்லியதாகி மத்தகம் யானையின் முதுகு இவை போன்றிருந்தால், நன்று அதிக விசாலமாயிருந்தால், கணவனை அவமதித்தல். யோனியானது அரசமரத்தின் இலைபோன்றதும் விசாலமானதுமாயிருந்தால், அதிக செல்வம். ஆழந்து குக்ஷமமாயிருந்தால், துக்கம். யோனி

யின் மேற்புறமானது ஆமைபோல் உயர்ந்திருந்தால், செல்வம். யோனியின் உட்புற லிங்காகார நாடியானது மறைந்திருந்தால், சம்பத்து. யோனியானது சுஷ்கமாகி பல சந்துவிட்டிருந்தால், தரித்திரம். பிரதக்ஷிணமான மயிர்ச்சுழி யிருந்தால், வறுமை. குதமானது தொங்கியிருந்தால், கணவனுக்கு மரணம்.

துடை:—துடையானது கடினமாயிருந்தால், விகார குணம். துடைகள் ஒன்றோடொன்று நெருக்கமுற்று யானை துதிக்கையோடொத்துமிருந்தால், அதிக செல்வம். வாழைமரத்தை ஒத்து மயிர் நரம்பின்றி யிருந்தால், சிறந்தது. துடையில் மயிர் அதிகமாயிருந்தால், அமங்கிலியாதல். நரம்பு தோன்றி யிருந்தால், வறுமை. மயிர்ச்சுழி யிருந்தால், மலடு. வலது துடையில் மரு இருந்தால், நன்மை. இடது துடையில் மரு இருந்தால், வறுமை. எள்ளைபோன்ற இரண்டு கறுப்பு மச்சம் இருந்தால், நீச்சப்புணர்ச்சி செய்தல்.

முழங்கால்:—முழங்காலானது எலும்பு தோன்றாமல் வட்டவடிவமாய் தசைபற்றி இருந்தல், சிறந்தது. முழங்கால்கள் ஒன்றோடொன்று சரியானதாகி சந்தியில் பருத்திராமல் ஒரேவிதமா யிருந்தால், அதிக செல்வம். வட்டமாய் ஆனை முதுகுபோன்றிருந்தால், அழகு. நீண்டிருந்தால், விசாரம். முழங்காலில் மயிர் அற்பமாயிருந்தால் செல்வம், ஆயுசு. ஒரு மயிர்ச்சுழி யிருந்தால், சரிபோகம், அதிக காமம், கபடு.

ஜங்கை:—ஜங்கைகள் உருண்டு ஒரோடொன்று சரியாகி மழம்ப்பாகி மயிர் நரம்புகளின்றி இருந்தால், இராஜபத்தினியாதல். ஜங்கையில் மயிர் முளைத்திருந்தால், விதவையாதல். ஜங்கையானது சதை பருத்ததாகில், செல்வம். நாய், காக்கை இவைகளின் ஜங்கையை ஒத்திருந்தால், தரித்திரம்.

கணைக்கால்:—கணைக்கால் வரால் மீன்போன்றிருந்தால், அநேகம் பெண்களுக்கு எஜமாட்டியாயிருத்தல். கணைக்கால்கள் சரியாகி நரம்பில்லாமல் உருண்டு சதையால் மறைந்திருந்தால், சுபம். கணைக்காலில் நரம்பிருந்தால், கோபம். மயிர் பருத்து கறுத்து நெருங்கியிருந்தால், மலடு. மயிர் சிவந்து நுனிமயிர் பிளந்திருந்தால், மாமி முதலானவருக்கும் அஞ்சி நடத்தல்.

பரடு-குதிக்கால்:—பரடானது பந்துபோன்றிருந்தால், ஆயுசு. பருத்திருந்தால், கபடு. குதிக்கால் நீண்டிருந்தால், வறுமை. நடக்கும்போது காலில் நடட்டம் ஓடிந்தால், அசசி, பதியின்மை. குதிக்காலில் சுழியாவது மருவாவ திருந்தால், அதிர்ஷ்டம். மேற்சொன்ன இலக்ஷணங்கள் வலது காலில் இருந்தால், குபேரசம்பத்து.

புறங்கால்:—புறங்காலானது திரண்டிருந்தால். புருஷனை எதிர்த்து பேசல். எலும்பு தோன்றாமல் சதைபிடித்து ஆமை முதுகு போலுயர்ந்து பார்வைக்கு அழகாயிருந்தால், அரசன் மனைவியாதல். புறங்காலில் மயிரிருந்தால், காமம். நரம்பு தோன்றியிருந்தால், வறுமை. மயிர்ச்சுழி யிருந்தால், செல்வம். காலடியில் மயிர் முளைத்திருந்தால், பெண்குலை செய்தல்.

பாதம்:—பாதமானது வெதும்பியிருந்தால், அதிக செல்வம். குளிர்ந்திருந்தால், வறுமை. பாதங்கள் மழுமழப் பாயும், உயர்ந்த நுனியைப்பெற்றும், சிவந்த நகங்களை யுடையவையும், மேடு பள்ளமில்லாமல் சதை பருத்தவையு ம், அழகுள்ளவையு மாயிருந்தால், ராஜபத்தினியாதல், மிருதுவாயிருந்தால், வீரியம் முந்திப்போதல். கடினமா னால், வீரியம் விடாது, பாகித்தலும் அலைச்சலுமுண்டு. பாதத்தில் உள்ளரேகை கறுத்திருந்தால், அன்னிய தே சம்போதல்.

உள்ளங்கால்:—உள்ளங்காலானது பதிந்து பூமியில் பட இருந்தால், க்ஷேமமாயிருத்தல். உள்ளங்கால்கள் நடுவில் ஒரு எறும்பு போக இடம் இருந்தால், முன் கோபியாதல். மயிர் போக இடம் இருந்தால், செல்வம். கடினமானால், போகம். சதைபருத்து, மெதுவாகி மழுமழப் படைந்து, வேர்வையற்று, உஷணமாகி சிறந்திருந்தால், சகலபாக்கியம் உண்டு, சதையுள்ளவையும், மெல்லிய வையும், தம்முள் ஒத்தவைகளுமாகில், சிறந்தது.

**பின்வருங் கால் லக்ஷணத்தை ஸ்திரீகளுக்கு இடதுகாலில் பார்க்கவேண்டும்.**

உள்ளங்கால்ரேகை:—உள்ளங்காலில் ஒருரேகை கொடி போன்றிருந்தால், அழகு உள்ளங்காலின் ரேகை மீன் போன்றிருந்தால், அதிக காமம். சக்கரம் போன்றிருந்தால், நூறுவயசு. மத்தளம் போன்றிருந்தால், வெளியிலே மனை

துள்ளவளா யிருத்தல்.வாள் போன்றிருந்தால், கொலைபாத கம் செய்தல். பாம்பின் படம், எலி, கழுதை இவை போன்றிருந்தால், வறுமை. நாற்சதுரமாய் இருந்தால், சரிபோகம். மீன், அங்குசம், நவதானியம், வஜ்ராயுதம், கலப்பை, கத்தி, இவைபோன்றிருந்தால், சிறந்தது. கூஜா, சிங்காசனம், குதிரை, யானை, தேர், கற்பகவிரு ஷம், தூபஸ்தம்பம், பாணம், மாலை, குண்டலம், சாம ரம், மலை, டக்கயம், தோரணம், ஸ்வஸ்திகம், வேதிகை இவை போன்றிருந்தால், இராஜபத்தினியாதல், சிவந்தி ருந்தால், தூரதேசம் போதல். கறுத்திருந்தால், அந்நிய தேசம் போதல். உள்ளங்கால் குதி தொடுத்து, கால் விரல் நுனிமட்டும், ஒரு ரேகையிருந்தால், செல்வம். லக்ஷுமி விலாசம். உள்ளங்கால் ரேகை நடுவே ஒரு புள்ளடி இருந்தால், அதிக வறுமை. உள்ளங்காலில் ரேகை இல்லாமலிருந்தால், அற்பபோகம். பைசாசுபுணர் ச்சியில் திருப்தி. மற்றப்புணர்ச்சியில் இஷ்டமின்மை.

கால் பெருவிரல்:—கால் பெருவிரல் மிக நீண்டிருந்தால், அழகு. மற்ற நான்கு விரல்களும் சிறுத்து உட்குறுகியிருந்தால், நுட்பபுத்தி. தட்டையாக விருந்தால், கைம்பெண்ணாைதல். மற்ற நான்கு விரல்களைப் பார்க்கி லும், நீண்டிருக்கில் வறுமை. நீண்டிருந்தால், பதிவிரதை.

கால் பெருவிரலை அடுத்தவிரல்:—கால் பெருவிரலை அடுத்தவிரல் நீண்டிருந்தால், சிறுபோது வினையாடும் பிள்ளைகளுடன் புணர்ந்து பின் பதிவிரதையாதல். மிகநீண்டிருந்தால், வெகுபூஷணம். மிதமாய் நீண்டிருந்தால், சோரம். பெருவிரலுக்கு முன் நீண்டிருந்தால், விபசாரம்.

நடுவிரல்:—நடுவிரல் நீண்டிருந்தால், சோரத்தனம். பழிச்சொல். கொஞ்சமாக நீண்டிருந்தால், நூறுவயசு, செல்வம். இடது காலின் நடுவிரல் கீழ் நீண்டிருந்தால், வாகனம், நல்லவீடு. நடுவிரலில் மயிரும் மருவும் இருந்தால், நினைத்தகாரியம் முடியாமை,

கால் சிறுவிரலை அடுத்தவிரல்:—காற் சிறுவிரலை அடுத்தவிரல் சரியாக நீண்டிருந்தால், விபசாரம். பூமியில் படுவதாயிருந்தால், பாபம். தூக்கிக் கொண்டிருந்தால், தரித்திரம்.

சிறுவிரல்:—சிறுவிரல் நீண்டிருந்தால், விபசாரம். படுத்திருந்தால், புருஷரை வெறுத்தல். சிறுவிரலில் மயிரிருந்தால், திரவியம்.

கால்விரல் பொது:—கால் பெருவிரல் தவிர மற்றவிரல் கள் நான்கும் மிக நீண்டிருந்தால், அன்னிய புருஷனிடத்தில் அன்பு, ஆனால் புணர்ச்சியின்மை, நெருங்கியிருந்தால், வெட்கம். ஒன்றுக்கொன்று கலக்காமலிருந்தால், விர்த்தியின்மை. கால் விரல்கள் குறுகியிருந்தால், அற்பாயுசு. ஒன்றுக்கொன்று குறுகி ஒன்றின்மேல் ஒன்றிருந்தால், அமங்கிலியாதல். அவளைக் கூடினவன் மறுபடியும் கூடான். ஒன்றுக்கொன்று குறைந்து சிவந்து புத்தகம் போன்றிருந்தால், ஆயுசு, அழகு, செல்வம். சரியாயிருந்தால், கிலேசம். வளைந்து சுருண்டிருந்தால், காமம், புணர்ச்சியின்மை, வறுமை. உயர்ந்திருந்தால், வாழ்வு இழத்தல். நெருங்கி உருண்டு மெதுவாகி மேடு பள்ளமின்றி உயர்ந்திருந்தால், சுகம். கால் விரல்களில் நரம்பெழும்பி இருந்தால், வறுமை. மயிர் பருத்து நெருங்கியிருந்தால், அதிக உழைப்பு. மயிர் சிறுத்து நெருங்கியிருந்தால், அக்ரமம். துன்பம்.

கால் நகங்கள்:—கால் நகங்கள் வட்டமாயிருந்தால், அழகு. சிவந்திருந்தால், தீர்க்காயுள். குறுகியிருந்தால், இராஜ பத்தினியாதல். மிருதுவாயிருந்தால் எப்போதும் புணர்ச்சியில் இஷ்டம். வெளுத்திருந்தால், பக்ஷணத்தில் இஷ்டம். முதிர்ந்திருந்தால், ஒன்றுமில்லாமை. நீண்டிருந்தால், பக்தி, சுத்தம். அர்த்த சந்திரன் போன்று மெதுவாகியிருந்தால், சுபம். கோணியிருந்தால், விதவையாதல்.

திரேக வாசனை:—திரேகத்தில் நன்றாய் அலர்ந்த செங்கழுநீர் தாமரை, பாதிரி, ஷண்பகம் இவைகளின் வாசனையை யொத்த வாசனை வீசினால், மங்களகரம். கழுதைமேல் வீசும் வாசனை வீசினால், கெட்ட புத்தி. கற்றழை நாற்றம் வீசினால், அனேகம் பிள்ளைகளைப் பெறுதல், தரித்திரம், கடைசியில் விதவையாதல். துற்கந்தமான வாசனை அல்லது சுண்ணாம்பு வாசனை வீசினால், தரித்திரம். திரேகமானது எப்போதும் சூடாயிருந்தால், மூதேவி வாசம்.

திரேகம்:—கறுத்து மெதுவானதாயிருந்தால், ரத்தபரண முடமை. மாந்தளிர் போலவும், பொன்னைப் போலவும், வேர்வையற்று இருந்தால், செல்வம். திரேகத்தின் வலதுபுற அங்கங்கள் இடதுபுற அங்கங்களுக்கு சிறியதாயிருந்தால், போகபாக்கியம்.

திரேகத்தின் வர்ணம்.—பொன், தாமரை, சண்பகம் இவைகளின் வர்ணத்தை ஒத்திருந்தால், சுபம். கறுத்திருந்தால், பாக்கியம். வெண்மையாயிருந்தால், அசுபம். வெளுப்பும் கறுப்பும் கலந்த நிறமாயிருந்தால், சிறப்பின்மை.

நடை:—ஸ்திரீகள் நடக்கும்போது சப்தமில்லாமலிருந்தால், விபசாரம் செய்தல். பூமி அதிர்ந்தால், தரித்திரம், நடையானது அன்னம், மதயானை இவைகளின் நடையை ஒத்திருந்தால், ராஜபத்தினியாதல், பசு, விருஷபம், சிங்கம், மயில், பூனை, இவைகளின் நடையை ஒத்திருந்தால், ஐஸ்வரியம். தவளை, காக்கை, கொக்கு இவைகளின் நடையை ஒத்திருந்தால், தரித்திரம். மானின் நடையை ஒத்திருந்தால், ஊழியம் செய்தல்.

ஸ்வரம்:—ஸ்வரமானது பெண்குயில், பெண்கிளி, வீணை, குழல், இவைகளின் தொனியை ஒத்திருந்தால், பாக்கியம். பெண் பூனையின் தொனியை ஒத்திருந்தால், பிள்ளைகளைக் கொல்லல், திருடு. உடைந்த வெண்கலம், குள்ளநரி, கோட்டான் இவைகளின் ஸ்வரத்தை ஒத்திருந்தால், துக்கம், நோய். ஸ்திரீகளுடைய சம்பாஷணையானது நயத்தோடு கூடினதாகில், சுகம். சமத்தாரமானதாயும், சிரிப்போடு கூடினதாகில், விபசாரம் செய்தல்.

கயிறு அளக்கும் விதம்:—ஓர்கயிற்றால் விரல்களை நந்தையும் முறையே அளந்து, அந்த அளவையுடைய கயிற்றை முழங்கையில் வைத்து அளக்கில், அக்கயிருனது நடுவிரல் நுனிவரையில் வந்தால், இராஜபத்தினியாதல். நடுவிரலின் மேல் இரையில் வந்திருந்தால், மந்திரியின் தேவியாதல், நடுவிரலின் நடு இரையில் வந்துநின்றால், திரவியம். அடி இரையில் வந்துநின்றால், நன்று. உள்ளங்கை ரேகையில் வந்துநின்றால், வறுமை. இடதுதோள், தொடுத்து கைநடுவிரல் நுனிமட்டும் வந்த நூலை இரட்டித்து இடது காலின் பெருவிரல் நுனியில் வைத்து அளக்கையில் அக்கயிருனது நெற்றிமயிர் வரையில் வந்தால், நூறுவயசு, செல்வம் நெற்றிவரையும் வந்தால், எண்பதுவயசு, செல்வம், புருவம் வரையில் வந்தால், எழுபதுவயசு, அதிக செல்வம், மூக்கின் வரையில் வந்திருந்தால் அறுபதுவயசு, திரவியம். மூக்கின் நுனிவரையில் வந்தால், ஐம்பத்தைந்து வயசு சகலருக்குத் துன்பம். வாயில்வந்து நின்றால், செல்வம். மேல்வாய் மா, அருள்மனை. அச்சக வீதி, கொக்குவில். (இலங்கை.)

வரையில் வந்தால், நாற்பத்தைந்து வயசு. கழுத்து வரையில் வந்தால், நாற்பதுவயசு முழுவறுமை. மேற் சொன்னவற்றிற்கு கீழ் இருந்தால், அற்பாயுசு.

முன்சொன்னவாறே அளக்கிற நூலுக்கு மஞ்சல், சந்தனம் வாசனைத்திரவியம் முதலியன பூசி கற்பூரதீபம், தூபம் காண்பித்து விக்கினங்களைப் போக்கு பவராகிய விநாயக மூர்த்தியை மிகுந்த அன்புடன் தியானித்து அளக்க வேண்டியது. வெறுங் கயிற்றூல் அளந்தால் ஆபுசு குறையும்.

மேற்சொன்ன லக்ஷணங்களை பெண்களுக்கு 12 வயதுக்கு மேல்பார்க்க வேண்டும்.

பின்வருவது ஸ்திரீகளுக்குள்ள லக்ஷண மல்லவாயினும், இதையாவரும் அறியவேண்டிய தாகையால் இவ் விடத்தில் சேர்க்கப்பட்டது.

ஒருவனுடைய விவாகத்திற்காக ஓர்பெண்ணை முதலில் பார்க்கப்போகும்போது, அப்பெண் எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தால், ரோகம் அழுதுகொண்டிருந்தால், அமங்கிலியாதல் தூங்கிக்கொண்டிருந்தால், மரணம். விவகாரத்தி லிருந்தால், வீட்டில் இருப்பவர்களை துரத்தல். நிர்வாணமாயிருந்தால், புருஷனை விட்டுவிடல், மேல் ஆடையின்றி யிருந்தால், துக்கம். இருட்டிலிருந்தால், அஞ்ஞானம். வெளிச்சத்தி லிருந்தால், நற்பேறு. போஜனம் செய்து கொண்டிருந்தால், பிள்ளைப்பேறு மாத விடாயாய் இருந்தால், மரணம். அப்படியின்றி பிழைத்தால், விபசாரியாதல். அலங்கரித்துக் கொண்டிருந்தால், சுபம்.

ஸ்திரீயானவள் துஷ்டசீல முடையவளா யிருக்கில், அழகிய லக்ஷணங்களைப் பெற்றிருக்கினும், அவள் விபரீத லக்ஷணங்களை யுடையார்களில் சிரோமணியாகிறார்.

சுபலக்ஷணங்களையும், சுபமான சீலத்தையு முடையளாகித் தன்வசமுள்ள கணவனாகிய தேவதையை யுடைய புண்ணியவதியானவாள் ஸர்வேஸ்வரனது அநுக்கிரகத்தினால் ஒரு புருஷனுக்கு மனைவியாகிறார்.

பூர்வ சன்மத்தில் எந்த ஸ்திரீகள் சுமங்கிலிகளை பற்பல அலங்காரஞ் செய்தனார்களோ அவர்களே இந்த ஜன்மத்தில் மிக ரூபவதிகளாய் ஜனிக்கின்றனர்.

எந்த ஸ்திரீகளால் சரீரமானது புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்து அலம்பப்பட்டதோ அல்லது (விடப்பட்டதோ) அந்த ஸ்திரீகள் லாவண்ணிய மென்னும் அதிசயித்த சோபைக்கு ஓர்நதி போன்றவர்களாகவும், மிகுந்த லக்ஷணத்தைப் பெற்றவர்களு மாகின்றனர்.

சகல லோகமாதாவாகிய பார்வதி, எந்த ஸ்திரீகளால் முந்திய ஜன்மத்தில் பூஜிக்கப் பட்டாளோ அந்த ஸ்திரீகள் இந்த ஜன்மத்தில் நன்னடத்தை யைப் பெற்றும், தன்வசமாகிய பதியையுடையவர்களுமாகின்றனர்.

பதியை தன்வசமாக்கிக் கொண்டு, புகழ்த்தக்க சீலத்தைப்பெற்றிருக்கிற ஸ்திரீகளுக்கு, ஸ்வர்க்க போகமும் நிறதிசயானந்த ரூபமான முத்தியும் இப்பிறவியில் தானே உண்டாகின்றன. இவ்விதபாக்கியம் சரீரத்தின் லக்ஷணத்திற்கு பலனாகும்.

ஸ்திரீகள் தங்களது சரீர லக்ஷணங்களாலும், நல் நடத்தைகளாலும், தன்பதி அற்பாயுளா யிருக்கினும், அவளை தீர்க்காயுடையவனாகவும் மிகுந்த ஆனந்தத்தையடைந்தவனாகவும் செய்கின்றனர். அதாவது ஸ்திரீ யானவள் சுபலக்ஷயத்தைப் பெற்றிருக்கில், அவளது பாக்கியத்தினால், புருஷன் மிகுந்த வாழ்வையடைகிறான்.

ஆகையால் விவேகிகளாகியபுருஷர்கள் ஸ்திரீலக்ஷணங்களைச்சாஸ்திரத்தின்படியே நன்காராய்ந்து விபரீத லக்ஷணங்களை நீக்கிச் சுபலக்ஷணங்களை யுடையவர்களாகிய ஸ்திரீகளை விவாகம் செய்யக் கடவார்கள்.

பத்யினி ஜாதியான நாயகியானவள் பரிபூரண சந்திர பிம்பத்தை யொத்த முகத்தை யுடையாளும், அசைவற்ற கண்பார்வை யுடையாளும், பருத்த ஸ்தனங்களை யுடையாளும், வல்லவளும், மெதுவான அவயவங்களை யுடையாளும், அலர்ந்த தாமரைமலரின் மணம் பெற்றவளும், கறுத்து அல்லது சிவந்த தாகிய நிறத்தையுடையாளும், சிற்றுண்டியில் அல்லது ஆகாரத்தில் அற்பமாகிய ருசியை யுடையவளும் காமலீலையில் வல்லவளும், ஹம்சத்தின்

குரலை யொத்த குரலைப்பெற்றவளாகி தானம் செய்கிறவளும், குரு, தேவதை இவர்களுடைய பூஜையில் மிகுந்த சிரத்தை யுடையாளமாகிருள்.

சித்தினி ஜாதி ஸ்திரீயானவள் கறுத்த நிறமுடையாளும், தாமரை மலர்போன்ற முகத்தைப் பெற்றவளும், மான் விழியாளும், மழமழப்புடையதாகி அழகிய சரீரத்தையுடையாளும், ஸங்கீதசாஸ்திரம் சிற்பசாஸ்திரம், இவைகளைக் கற்றுணர்ந்தவளும் உயர்ந்த கொங்கைகளையும், சிறந்த அங்கங்களை யுடையாளும், எப்பொழுதும் வித்தியாப்பியாசத்தில் சிரத்தையுடையாளும், நடையினால் மதத்தயானையையும், தொனியினால் மதத்த மயிலையும், ஒத்திருப்பவளும் விசித்திரமாகிய தொனியைப் பெற்றவளும், சிறந்த மகா கவிகளுக்கு இஷ்டையுமாக அறியத்தக்கவள்.

சங்கினி ஜாதி ஸ்திரீ என்பவள் மெல்லிய அவயங்களையும், கோணியபார்வையையும், சிறிய ஸ்தனங்களையும், பெரும் பாலும் நீண்ட தலைமயிர்களையும், பொன்னிறத்தையும், கரகரவென்று பேசுகிற குரலையும் உடையாளாகி அதிகமாக அன்னத்தைப் புசிப்பவளும் ஸ்வபாவத்தில் கோட்ச்சொல்லுகிறவளும், காமலீலையில் புருஷனால் வருந்தி அநுபவிக்கத்தக்கவளும், அசைந்து நடப்பவர்களும் சிவந்த வஸ்த்திரத்தில் பிரீதியுடையவளும், காமலீலையில் பற்பலவிடங்களில் நாகலீலையைச் செய்ய விருப்பமுடையவளுமாக அறியத்தக்கவளாகிருள்.

ஹஸ்தினி ஜாதி ஸ்திரீயானவள் மிகப்பருத்தும் குறுகிய மிருக்கிற அங்கங்களையும், மெதுவாகிய நடையையும், கொடியதாகிய ஸ்வபாவத்தையும், வணங்கிய கழுத்தையும் சற்றுப் பொன்னிறங்களாகிய முன்னெற்றி மயிர்களையும், பருத்து அகன்ற ஸ்தனங்களையும், வெட்கத்தையுடையாத முகத்தையும், கோவைப்பழம்போன்ற உதடுகளையும் உடையாளாகியும், வெகுவாகப் பண்டம் புசிக்க விருப்ப முடையாளும், சிவந்த நிறத்தைப் பெற்றவளும், புருஷனால் மிகவருந்தியே புணர்த்தக்கவளாகவும், யானையின் மதஜலத்தின் மணத்தைக் குஹ்யத்தில் பெற்றவளுமாக நிச்சயிக்கப் படுகிருள்.

பத்மினி முதலிய ஜாதிகளைப் புணர்த்தக் காலத்தைச் சொல்லுகிருள்

பத்மினி ஜாதி ஸ்திரீயின் புணர்ச்சியில் நான்கு, ஒன்று ஐந்து, இரண்டு இந்த திதிகள் தக்கவைகள்.

சித்தினி ஜாதி ஸ்திரீயானவளை பத்து, ஆறு, எட்டு, பன்னிரண்டு ஆகிய இந்த திதிகளில் புணரில் பிரீதியடைவாள்.

சங்கினி ஜாதி ஸ்திரீயானவள், பதினொன்று, பதின்மூன்று, ஏழு ஆகிய இந்த திதிகளில் புணரில் மிகுந்த திருப்தியைப் பெறுவாள்.

ஹஸ்தினி ஜாதி ஸ்திரீயின் புணர்ச்சியில் பெற்றுள்ள மூன்று, ஒன்பது, பதினான்கு, பதினைந்து, ஆகிய இந்த திதிகள் பிரீதியைத் தருவனவாகின்றன.

பத்மினி ஜாதி ஸ்திரீயின் புணர்ச்சிக்கு இரவில் நான்காவது ஜாமமும், சித்தினியின் புணர்ச்சிக்கு இரவில் முதல் யாமமும், சங்கினிக்கு மூன்றாவது யாமமும், ஹஸ்தினிக்கு இரவிலும் பகலிலும் நடுப்பாகமாகிய இரண்டாவது யாமமும் ஏற்றவைகளாகச் சொல்லப்பட்டன.

பத்மினி ஜாதி ஸ்திரீ ஒருவளும் இரவில் தன்னைப் புணருகிற புருஷனை சுகிக்கச் செய்யாள். (தான் திருப்தியுடையாள்.) ஆகையால் அவளை இரவில் புணரலாகாது. காமலீலைகளில் தெளிவுருத சிறு குழந்தையாகிலும், பகலில் பத்மினியைப் புணர்ந்ததாகில், அவள் இரவியின் சம்பந்தத்தினால் தாமரைக்கயம் மலருவதுபோல் விரைவில் திருப்தி அடைகிருள்.

புலநேவரால் சொல்லப்பட்டிருக்கிற ஸ்திரீகளின் ஸத்வத்தை (சுபாவத்தை) சொல்லுகிருள்.

தேவ சுபாவத்தை உடைய ஸ்திரீயானவள் இடையில் திரிவல்லி என்னும் மூன்று சதை மடிப்புகளைப் பெற்றும், சங்குபோன்ற கழுத்தை யுடையாளும், வல்லவளும், தாமரை மலரின் மணம் வீசுகிற சரீரத்தையுடையாளும், தாழம் பூவின் உள்போன்றழகிய ரூபத்தைப் பெற்றவளும், சுகியான சரித்திரங்களால் ஆச்சரியத்தை தருகிறவளும், சீலம் சந்தோஷம் இவைகளை விடாதவளும், இனிய குயில் குரலைப் பெற்றவளுமாகிருள்.

கந்தருவ சுபாவத்தையுடைய ஸ்திரீயானவள் ஆசையுடன் அசைவுற்றிருக்கும் பார்வையுடையாளும், ஆடல் பாடல்களில் வல்லவளும், போஜனத்தில் வெகுவாகிய

திருப்தியுடையவனும், நற்சந்தனம், மாலை இவைகளில் அன்புடையவனும், சிசிரருது, வஸந்தருது இந்த மாசங்களில் கிரீடிப்பதில் மிகுந்த சிநேகத்தை யுடையாளும், கெட்டியான சரீரத்தை யுடையாளுமாகிறார்.

பருத்துயர்ந்த ஸ்தனங்களையும், சிவந்து மிக உயர்ந்து பருத்த சரீரத்தையும் உடையாளாகி, யௌவனப் பருவமுடைய மானினுடைய விழியைப் போன்ற விழியையுடையாளும், வெட்கமற்றவனும், பலவிதத்தினாலும் மனதிற்கினியதான சரீரத்தை யுடையாளும், மச்சம் மற்றும் மாம்ஸங்கள் இவைகளை ஆகாரமாக உடையவருமாகிய இவன் மிகவும் உத்தமமான யக்ஷஸ்வபாவத்தை (இயக்கரின் ஸ்வபாவம்) யுடையவளாக முனிவர்களால் சொல்லப்படுகிறார்.

காடுகளில் கிரீடிக்கும் வகையறிந்தவனும், இரவில் திரிகிற ஸ்வபாவமுடையவனும், குற்றமுடையதாகி கோட்கொல்லுகிற மனமுடையாளும், நிந்திக்கப்பட்டவைகளான ஆஹாரம், தொழில் இவைகளைப் பெற்றவனும், விகாரமாகிய முகத்தையுடையாளும் கறுத்த நிறத்தைப் பெற்று மிகவும் குள்ளமாகிய சரீரத்தை யுடையாளும், அழுக்கடைந்த ஆடையில் ஆசையற்றவருமாகிய ஸ்திரீயானவள் பிரேதங்களின் ஸ்வபாவத்தை யுடையவளாகச் சொல்லப்படுகிறார்.

ஸ்திரீ புருஷர்களின் ஜாதவேறுபாடுகளுக்கீடாகப்பணர்ச்சியின் பேதத்தை சொல்லுகிறார்

ஆறு, ஒன்பது, பன்னிரண்டு அங்குல அளவு நீளமாகிய லிங்கத்தையுடைய புருஷர்கள், சிரமமாக ச்சன் (முயல்ஜாதியன்) விருஷன் (எருதுஜாதியன்), தூகன், (குதிரைஜாதியன்) என்றும், இந்த ஆறு, ஒன்பது, பன்னிரண்டு அங்குல அளவு ஆழ்ந்த அல்குலையுடைய மாதர்களும், கிரமமாக மிருகீ (பெண்மான் ஜாதியாள்) அசுவீ (பெண்குதிரை ஜாதியாள்), கரிணீ (பெண்யானை ஜாதியாள்) என்று இவ்விதமாக பண்டிதர்களால் புருஷனுக்கும் ஸ்திரீகளுக்கும் பிரித்துச் சொல்லப்படுகிறார்கள். அதை முழுது முரைக்கில் கிரந்தம் வளருமென்று அஞ்சி இங்கு சுருக்கிச் சொன்னோம்.

ஆறு அங்குல அளவு உடையாளாகிய ச்சஜாதி புருஷன், பெண்மான் ஜாதி ஸ்திரீ ஆகிய இவர்களுக்கும் ஒன்பது அங்குல அளவைப் பெற்றவர்களான விருஷபஜாதி புருஷனுக்கும், பெண்குதிரை ஜாதி ஸ்திரீக்கும், அப்படியே பன்னிரண்டு அங்குல அளவை யுடையாளான அசுவஜாதி புருஷனுக்கும், பெண்யானை ஜாதி ஸ்திரீக்கும் உண்டாகிற புணர்ச்சியானது ஏற்றதாகி சமரத் மென்னப்படும் இவ்விதமான சேர்க்கையினால், பிரீதியானது மிகவு முண்டாகிறது. இவ்விதமன்றியே தகாததாகச் செய்கிற வெவ்வேறு ஜாதிகளின் சேர்க்கையை ஸ்திரீ எப்படி அங்கீகரிப்பாள்.

மிருகஜாதி ஸ்திரீ, விருஷபஜாதி புருஷன் ஆகிய இவர்களுக்கும், அசுவஜாதி ஸ்திரீ, அசுவஜாதி புருஷன் இவர்களுக்கும் உண்டாகும் புணர்ச்சியை மத்தியமாகச் சொல்லுகின்றனர். அசுவஜாதி ஸ்திரீயுடன் ச்சஜாதி புருஷனுக்கும், விருஷபஜாதி புருஷனுடன் கரிணீ என்றும் பெண் யானைஜாதி ஸ்திரீக்கும் உண்டாகும் புணர்ச்சி நீசரதம் (அதமம் புணர்ச்சி) என்று பெயர் பெற்றதாகி அந்த ஸ்திரீ புருஷாளுக்குச் சந்தோஷகாரணமாகிறது.

மிருகஜாதி ஸ்திரீயுடன் தூகனென்னும் அசுவஜாதி புருஷனுக்கும், கரிணீ என்னும் பெண்யானைஜாதி ஸ்திரீயுடன் ச்சமென்னும் முயல்ஜாதி புருஷனுக்குண்டானது மான புணர்ச்சியாய், கிரமமாக மிகவும் அதிகமானதும் மிகவும் குறைந்ததாகவும் சொல்லுகின்றனர். ஆகையால் ஏற்றதாகாமல் விபரீதமாக நடக்கும் விஷமபுணர்ச்சியில் புராண சம்சயத்தைப் பெறினும், இவர்கள் காமகலை உருகிறதில்லை. ஆகையால் அவர்கள் திருப்தியடைகிறதில்லை.

ஸ்திரீகளின் சிறப்பு.

ஓர் அரசன் வெற்றியினால், அடைந்த தேசத்தில் முக்கியமானது பட்டணம். பட்டணத்தில் முக்கியமானது வீடுகள். அவ்வீடுகளில் முக்கியமானது படுக்கை அறை அதில் முக்கியமானது கட்டிலும், மெத்தையும், அக்கட்டிலில் நன்றாய் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்திரீ சயனிப்பது இராஜபோகமாம்.

ஸ்திரீகளால் இரத்தினங்களுக்கு அழகு உண்டாகிறது, ஸ்திரீகள், இரத்தினங்களால் அழகடைகிறதில்லை ஏனெனில் ஸ்திரீகள் இரத்தினங்களால் அலங்கரிக்கப்

படாமலிருக்கும் போதும், புருஷாளுக்கு மனோகரமான வர்களாகவும், அவர்களின் ஆசையை விர்த்தி செய்கிற வர்களும் ஆகின்றனர். ஆனால் இரத்தினங்களோ அப்படி ஆகிறதில்லை.

தங்கள் எண்ணத்தை யாவரும் வெளிப்படுத்தக் கூடாதவரும், சத்துருக்களை ஜெயிக்க விருப்பமுள்ளவரும் அரசுக்குரிய அநேக தந்திரங்களில் தாங்கள் மந்திரிகளின் யோசனைகட்கு உட்படத்தக்கவரும் தாங்கள் செய்யும் காரியங்களால் பயமும், தோற்பும் சம்பவிப்பதாக சந்தேகிப்பவரும், அநேகவிதமான கவலைகளிலும் ஆசைகளிலும் மூழ்கினவருமான அரசர்களுக்கு அழகிலும், குணத்திலும், ஒழுக்கத்திலும் சிறந்த மாதின் ஆலிங்களமே உரிய இன்பமாம்.

பிரம்மாவானவர் ஸ்திரீ ரத்தினத்திற்கு மேலான ஓர் இரத்தினத்தை எவ்வுலகிலும் சிருஷ்டிக்கவில்லை; ஏனென்றால் அவர்களுடைய வார்த்தை, நோக்கம், ஸ்பரிசம், எண்ணம் இவைகள் புருஷனுக்கு மனோகரமான எண்ணங்களை உண்டுபண்ணுகின்றன.

அந்த ரத்தினம் ஒருவனுக்குப் பெண் உருவமாய்க் கிடைப்பது அவன் செய்த புண்ணியத்தின் பலனாம். அந்த ஸ்திரீ ரத்தினத்தினால் புருஷன் மக்களையும், இன்பத்தையும் அடைகிறான். ஆதலால் ஓர் குடும்பத்தில் ஒரு ஸ்திரீயானவள் லட்சுமி போன்றிருக்கிறாள். ஆகையால் அவளை மரியாதை செய்து, அவளுக்கு வேண்டுவன கொடுத்து திருப்தி செய்யவேண்டும்.

உலகத்தை முழுதும் வெறுத்தவர்கள், ஸ்திரீகளைப் பற்றி கெடுதியாகப் பேசுகிறார்கள்; அவர்கள் மிகவும் கெட்டவர்களாக எனக்குத் தோன்றுகிறது. இவர்கள் ஸ்திரீகளின் நற்குணங்களைப்பற்றி ஒருபோதும் பேசுகிறதில்லை.

ஸ்திரீகள் புருஷர்களால் சாற்றப்படாத குற்றம் ஏதாவது உண்டா; உண்மையைச் சொல்? ஸ்திரீகளை வெறுக்கிறவர்களே அவர்களின் புத்தியினத்தினால் அப்படிச் சொல்லுவார்கள்; மனுநீதிப் பிரகாரம் ஸ்திரீகள் புருஷரைவிட நல்லவர்கள்.

சோமதேவர் ஸ்திரீகளை சுசியுடையவர்களாக ஆசீர்வதித்திருக்கிறார்; காந்தருவர் அவர்களுக்கு பரிசுத்தமான பேச்சைக் கொடுத்திருக்கிறார். அக்கினிதேவர் யாதொரு தடையுமின்றி தாங்கள் இஷ்டப்பட்ட உணவுகளைச் சாப்பிட சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார்.

பிராமணர்களுக்கு பரிசுத்தம் பாதத்திலும், பசுக்களுக்கு அரையிலும். ஆடு, குதிரைகட்கு முகத்திலும், ஸ்திரீகளுக்கு திரேக ஆதியந்தமுமாம்.

ஸ்திரீகள் அதிக சுசியுடையவர்களும் குற்றமற்றவர்களாகின்றனர். அப்படி ஏதாகிலும் அசுத்தமிருக்குமாயின் அது மாதவிடாயில் கழிந்துவிடுகிறது.

பூஜ்யதை செய்யப்படாத ஒரு ஸ்திரீயால் சபிக்கப்பட்ட ஒரு குடும்பமானது, பில்லி மூனியத்தினால் அழிவது போல் அழிந்துவிடும்.

ஓர் ஸ்திரீ ஒரு புருஷனுக்கு மனைவியும், தாயுமாகிறதாக சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.

புருஷர் ஸ்திரீகளிடத்து உற்பத்தியாகிறார்கள்; ஆதலால் ஸ்திரீகளை தூஷிக்கிறவர்கள் நன்றி அறியாதவர்கள். ஓ! ஜனங்களே அப்படி தூஷித்தால் நீங்கள் எப்படி சுகப்படுவீர்கள்?

சாஸ்திரத்தின்படி விபசாரமானது புருஷனிடத்தும், ஸ்திரீயிடத்தும் பொதுவாகவே குற்றமாகக் கொள்ளப்படும். அப்படிப்பட்ட அந்தக் குற்றத்தை புருஷர் அசட்டை செய்கிறார்கள்; ஆனால் ஸ்திரீகளோ அப்படிச் செய்கிறதில்லை; ஆதலால் ஸ்திரீகள் புருஷரைவிட மேலானவர்கள்.

சாஸ்திரத்திற்கு விரோதமாய் ஒரு புருஷன் விபசாரம் செய்வானாகில், மயிருள்ள கழுதைத்தோலை போர்த்துக் கொண்டு ஆறுமாத காலம் பிச்சை எடுத்தால் பரிசுத்தமாகிறான்.

ஒருவன் நூறுவருஷ காலம் ஸ்திரீயின் இன்பத்தை அனுபவித்தாலும், அந்த ஆசை நீங்கி திருப்தி அடைகிறதில்லை; புருஷர் தங்கள் பத்தினி இறந்த பிறகு தங்களுடைய திரேக அசக்தியினாலேயே ஸ்திரீயின் பத்தைத்

துறக்கிறார்கள். ஆனால் ஸ்திரீகளோ தாங்கள் கைம்பெண்ணையும் கற்பு நிலையை நிறுத்த வேறொரு புருஷனுடன் சுகிக்கிறதில்லை.

ஒரு குற்றமற்ற ஸ்திரீயை நிந்திக்கின்ற ஒரு வன் திருடனுக்கு ஒப்பாகிறான்.

புருஷன் தன்பத்தினியுடன் தனியா யிருக்கும்போது அவளிடத்தில் சுகமான வார்த்தை ஆடுகிறான். அவள் இறந்த பிறகு அவளை மறந்து விடுகிறான். ஆனால் ஸ்திரீகளோ தங்கள் கணவனிறந்த காலத்தில், அவர்களிடத்திலுள்ள அன்பால் உடன்கட்டை ஏறும்படி வருந்துகிறார்கள்.

ஒருவன் தரித்திரனாயினும், ஒரு நற்குண, நற்செய்கை உள்ள ஸ்திரீயைப் பெறுவானாகில், அவன் அரசனை ஒத்தபாக்கியவந்தனாகிறான். அரசனுக்கு அருந்தலும், பொருந்தலுமே முக்கியமான இன்பங்களாம். இவை, நெருப்பை அதிகரிக்க கட்டை உதவுவது போல அவனுடைய எண்ணங்களை விர்த்தி செய்கின்றன.

மங்கைப் புருவமடைந்து, குறுகிய மெதுவான மனோகரமான வார்த்தையுடையவளும், உயர்ந்தும் பெரிதுமான குசங்களை உடையவளும், சிற்றின்பத்தில் முழு ஆசை உடையவளமான ஓர் ஸ்திரீயின் ஆலிங்கனத்தை ஒப்பானதோர் இன்பம், சிருஷ்டிகர்த்தாவாகிய பிரமாவின் சத்யலோகத்திலுங் கிடையாது.

பிரம்மலோகத்திலுள்ள முனிஸ்வரரும், சித்தரும் தங்களை மரியாதை செய்கிறவர்களுக்கு தாங்கள் மரியாதை செய்கிறார்கள். அப்படிப்பட்ட மரியாதையினால் உண்டாகும் இன்பத்தினால் என்ன ஆனந்தம் உண்டு. சௌந்தரியமும் சுகுணங்களும் கூடியமாதின் சுகத்தை அனுபவிக்கின்றவர்களுக்குச் சமானமாகார். ஏனெனில் நாம் பிபீலிகாதி பிரம்மா பரியந்தம், ஆணும், பெண்ணுங் கூடிச் சுகிக்கிறதாகக் காண்கிறோம்.

புனர்ச்சியைப்பற்றி.

விதுரனென்னும் அரசனை அவனதுராணி அவள் சடையில் மறைத்து வைத்திருந்த ஓர் ஆயுதத்தினால் கொள்

ருள். காசிராஜனிடத்து அன்பில்லாத அவனது பட்டமகிஷி அவள் சதங்கையில் மறைத்து வைத்திருந்த விஷத்தால் கொள்ளுள்.

இவ்வண்ணம் தங்கள் கணவரிடத்தில் அன்பில்லாத ஸ்திரீகள் அவர்களைக் கொல்லுகிறார்கள். இன்னும் இதைப்பற்றி அதிகமாய் திர்ஷ்டாந்தரம் கொடுப்பதால், பிரயோசனமில்லை. ஆதலால் புருஷர் தங்கள் மனைவிகள் தங்களிடத்தில் அன்பா யிருக்கிறார்களாவென்று அனேக விதங்களால் அறியவேண்டும்.

கணவனிடத்தன்புள்ள ஒரு ஸ்திரீயானவள் தன் ஆசையை அநேகவிதமாய் வெளிக்குக் காட்டுவாள். அவையாவன.

தன்கணவன் முன்பு தொப்புள், கைகள், ஆபரணங்கள் இவைகளை நிமித்தமின்றிக் காட்டுதலும், தன் ஆடைகளைச் சரியாய் உடுத்தலும், சிகையை திடீரென்று தாமே அவிழ்ந்ததாக தளர்த்திவிடுதலும், தன்புருவங்களை ஏறிட்டுப் பார்ப்பதும், தன்கணவனைக் கண்ட விடத்து நடுங்கி, ஓரக்கண்ணால் பார்ப்பதும்,

அவையன்றி சப்தமுண்டாக உமிழ்தலும், உரக்கச் சிரிப்பதும், சயனத்தில் தாங்கள் முதலில் படுப்பதும், நட்டம் ஓடிப்பதும், கோட்டுவாய் விடுவதும், சுவல்பகுற்றங்களை மன்னிக்கும்படி கெஞ்சிக் கேட்பதும், குழந்தையைத் தழுவி எடுத்து, முத்தம் கொடுப்பதும், தன்கணவன் அப்புறம் திரும்பியிருக்கையில் அவனைப் பார்ப்பதும், காதைச் சொறிதலும், அவன் வீட்டில் இல்லாத போது அவனைப் புகழ்ந்து பேசுதலும் முதலியனவாம்.

அவையன்றி அன்புள்ள ஓர்மாது தன் கணவனிடத்தில் அன்பாய் பேசுவாள். அவனுக்குப் பணம் கொடுத்து ஒத்தாசை செய்வள். அவனைக் கண்டபோது கோபம் நீங்கி இன்பமுடையவளாயிருப்பாள். அவனுக்கு என்ன அவதூறு நேரிட்ட போலும் அதை அவளது நற்குணங்களால் மறைப்பாள். அவள் தனது கணவனுடைய சிநேகிதர்களுக்கு மரியாதை செய்து, அவளது சத்துருக்களை தூஷிப்பாள், அவள் தனக்குச் செய்த உதவிகளுக்கு நன்றி உள்ளவளாயிருப்பாள், தன் கணவன் வீட்டில் இல்லாதபோது வருத்தப்படுவாள்.

“அருள்மனை” அச்சக விதி,  
சொக்குவில், (இலங்கை.)

அன்பில்லாத ஓர் மனைவி தன் புருவங்களை நெரிப்பாள். முகத்தை திருப்பிக்கொள்வாள், அவனிடத்து நன்றியறிதலின்றி இருப்பாள், தன் கணவன் வரக்கண்டால் உட்கார்ந்தவிடத்தைவிட்டு அப்புறம் போகாள், எப்போதும் சந்தோஷிக்காள், மௌனமுற்றிருப்பாள், தன் கணவனுடைய சத்துருக்களுடன் சினேகிப்பாள், தன் கணவன் கோபமாக யிருந்தால் அதைத்தனியாள், கடுஞ்சினமாய்ப் பேசுவாள்.

அவையன்றி இன்னும் அவள் தன் கணவனைக் கண்டபோதும், அவளை அவன் தொடும்போதும், பயமுற்றவள்போல் நடுக்கமுறுவாள் அவனிடத்தில் இன்பத்தை அனுபவித்த உடன் தன் முகத்தைத் துடைத்துக்கொள்வாள். தன் கணவனுக்குமுன் தான் உறங்கி அவன் எழுந்தபின் எழுவாள்.

பிச்சைக்காரிகள், சந்நியாசம்பெற்ற ஸ்திரீகள், வேலைக்காரிகள், தாதிகள், சிறு பெண்கள்; வண்ணாத்தி, வேசி, சினேகிதர், நாவிதச்சி ஆகிய இவர்களெல்லாம் சாதாரணமாய் ஸ்திரீகளுக்கு தூது செய்கிறவர்களாய். அனேக உயர்ந்த குடும்பங்களுக்கு அவமானத்தையும் கெடுதியையும் உண்டுபண்ணுகிறார்கள்; ஆதலால் ஓர் குடும்பத்தின் கீர்த்தி, கௌரவம், மரியாதை இவற்றைக் காப்பாற்றும் பொருட்டு ஸ்திரீகள் மேற் சொன்னவர்களுடைய சேர்கையின்றி பாதுகாக்கவேண்டும்.

இராத்திரி காலத்தில் ஸ்திரீகள் வெளியில் போதல், தேவதா உபவாச நிமித்தம் கண் விழிக்கிறோமென்று சர்க்கு சொல்லல், நோயாயிருப்பதாக பாசாங்கு செய்தல், இதராளுடைய வீட்டில் எப்போதும் இருத்தல், ஆட்டம், கூத்து முதலியவைகளைப் பார்க்கப் போகுதல், ஜோசியர்களிடத்தும் யோசனை செய்தல், சாவு வீட்டுக்கும், திருவிழாவுக்கும் போதல் இவை முதலானதுகளை ஸ்திரீகள் செய்யாதபடி தடுக்க வேண்டும்.

கற்புடைய ஓர் மூது புருஷ சம்பர்க்கத்தில், வெட்கத்தினால் தனக்கு இஷ்டமிருப்பதாகக் காண்பிக்கிறதில்லை. அவள் எப்போதும் புருஷனுக்குக் காம இன்பத்தில் சுகத்தைத் தருவாள்.

ஒரு ஸ்திரீயின் ஒழுக்கம் யாதெனில், யௌவன பருவம், அழகு, ஆபரணங்களால் அலங்கரித்தால், தன்

கணவனுக்கு இஷ்டமுள்ளவளாயிருந்தால், கிரகஸ்த ஆசீர்மத்துக்கு வேண்டியவைகளை கற்றுக்கொள்ளல் இவைகளாம்; இவ்வித ஒழுக்கங்களை உடைய ஸ்திரீயானவள், ஸ்திரீகளில் இரத்தனமாக அறியவேண்டும். இவ்வித ஒழுக்கமில்லாத ஒரு ஸ்திரீயானவள் ஓர் புருஷனுக்கு நோயென்றே அறியவேண்டும்.

கற்புள்ளவளும், குற்றமற்றவளும், பரிசுத்தமான உணவை புசிப்பவளும், தன் கணவனிடத்தில் அன்புள்ளவளுமான ஸ்திரீயை இலக்ஷுமிக்கு ஒப்பானவளாக வியாசர் சொல்லியிருக்கிறார்.

விகாரமான கண்களை உடையாளும், அழுக்கடைந்தவளும், சண்டைபிடிக்கிறவளுமான ஸ்திரீயை ராக்ஷசியென்றே அறியவேண்டும்.

துர்ப்பாஷை பேசுகிறவளும், விகாரவர்ணமான ஆடையை உடுக்கிறவளும், புழுதி அடைந்த தேகத்தோடும் கூடினவளுமான ஸ்திரீயானவள் நற்குணமுள்ள ஸ்திரீ ஆகாள்.

ஓர் நல்ல ஸ்திரீயின் இலக்ஷணங்கள் யாதெனில், பரபுருஷரை இச்சிக்காதும், தன்கணவனுக்கு தலையணையாகத் தன் கைகளை நீட்டுதலும். மணமுள்ள சிகையை உடைத்தா யிருந்தாலும், தன் கணவனிடத்தில் அன்புற்றிருந்தாலும், தன்கணவனுக்கு பின்தூங்கி முன் எழுந்திருந்தாலும்.

துன்மார்கியையும், ஆரோக்கியமில்லாதவனையும் நீக்கி விடவேண்டியது, கறுப்பு, பச்சை, மஞ்சல், செம்பு இவைகளின் வர்ணத்தை ஒத்த ரத்தத்தை உடைய ஸ்திரீயையும் அப்படியே நீக்கிவிட வேண்டியது.

அதிகமாக தூங்கிறவளும், மாதவிடாய் காலத்தில் இரத்தம் அதிகமாய் விழப்பெற்றவளும், அதிகபித்தம். சிலேத்தமம், வாய்வு இக்குற்றங்களை உடையவளும், பழுதான அங்கங்களை உடையவளுமான ஸ்திரீயைப் புணரலாகாது.

சதையுள்ள கண்டச்சதையை உடையாளும், அதிகமாக பேசுகிறவளும், துஷ்டநடத்தைகளை உடையவளுமான ஸ்திரீகளும் அப்படியே நீக்கத்தக்கவர்கள்.

முயலின் இரத்தம், செம்பருத்தியின் ரசம் இவைகளின் வர்ணத்தை உடையதும், நன்றும் தேய்த்தால் மறைந்து போகிறதுமான இரத்தம் குற்றமற்றது.

மாதவிடாய் காலத்தில் செல்வின்ற ரத்தம் வருத்தமும், சந்தடியும் இல்லாமல், மூன்றுநாள்க்கு பிறகு நிற்குமாயின், அடுத்த நாட்களில் புணர்ந்தால் கர்ப்பம் தரிக்கும்.

மாதவிடாய் ஆன முதல் நாள்க்கு ஒரு ஸ்திரீயானவள் ஸ்நானம் செய்யவும் கூடாது, புஷ்பங்கள் முடிகவும் கூடாது, சந்தனம் பூசவும் கூடாது; நான்காம் நாள் ஸமிருதியில் சொல்லிய வண்ணம் ஸ்நானம் செய்ய வேண்டும்.

அதன்பிறகு புஷ்ப ஸ்நானத்திற்குரிய சில வேர்களைக் கொணர்ந்து, அதைத் தண்ணீரில் கலக்கி சில மந்திரங்களை உச்சரித்து ஸ்நானம் செய்யவேண்டும்.

மாதவிடாய் ஆன நாள் முதல், ஒற்றைப்படையான நாட்களில் கர்ப்பந்தரித்தால் பெண்பிள்ளையும், இரட்டைநாளில் கர்ப்பந்தரித்தால் ஆண்குழந்தையும் உண்டாகும். உடனே கர்ப்பந்தரித்தால் அப்பிள்ளை அழகும், தீர்க்காயுசும், பாக்கியமும் உடையதாயிருக்கும்.

பிண்டமானது வலப்புறத்தில் தோற்றினால் ஆண்குழந்தையும், இடப்புறத்தில் தோற்றினால் பெண் குழந்தையும், இருபக்கமும் தோற்றினால் இரண்டு பிள்ளையும், அடிவயிற்றின் நடுவில் தோற்றினால் அலியான பிள்ளையும் உண்டாகும்.

ஸ்திரீ லக்ஷணம்.

முற்றிற்று.

குறிப்பு:-

சாமுத்திரிகாலக்ஷண சாஸ்திரத்தின் முக்கியமானரேகை சாஸ்திரத்தை அறிய

“விஞ்ஞானதத்துவஹஸ்தரேகை”

சாஸ்திரத்தில் பல படங்

களுடன் விரிவாக எழுதப்

பட்டுள்ளதை

பார்க்கவும்.



ரேகைகளின் படங்கள் அடங்கிய

விஞ்ஞான தத்துவ

ஹஸ்தரேகை சாஸ்திரம்

[சுவாமிவடிவேல் எழுதியது]

நீங்கள் அநேகமாக ரேகை புத்தகங்களை பார்த்தும் படித்தும் மிருக்கலாம் ஆனால் புத்தகங்களிலுள்ள ரேகைகள் உங்கள் கைகளில் இருக்காது உங்கள் கைகளில் உள்ள ரேகைகள் புத்தகங்களில் இருக்காது இது அநேகருக்கு தெரிந்திருக்கலாம் இந்தரேகை சாஸ்திரத்தில் பெரும்பாலும் நமது கைகளிலுள்ள ரேகைகளையே அனுபவசிந்தாந்தமாக விளக்கிக்காட்டிப் பலாபலன் சொல்லுகிறது நமது ஆயுள் அதிர்ஷ்டம், ஐஸ்வரியம், அறிவு, ஞானம், தாரம், சந்தானம், முதலியவைகளையும், நமது வாழ்க்கையில் இடையிடையே நிகழும் சுக துக்காதி கஷ்ட நஷ்டங்களையும், எந்தவயதில் நடப்பது என்பதையும், அநேக படங்களின் மூலம் விளக்கிக்காட்டிப் பலாபலன் எழுதியிருப்பதோடு, கைகளின் விரல்களிலுள்ள பதினான்கு அங்குலாஸ்திகளில் காணப்படும் நானாவித நன்மை தீமை ரேகைகளையும் இருபது படங்கள் விளக்கக்காட்டிப் பலாபலன் எழுதியிருக்கிறது இதனால் சென்ற காலத்தையும் நிகழ் காலத்தையும், எதிர் காலத்தையும் உள்ளங்கை நெல்லிக்கனிபோலும், கண்ணாடியில் தங்கள் முகத்தை தாங்களே பார்ப்பது போலும் சுலபமாகத் தெரிந்துக் கொள்ளலாம்.

இதன் விலை ரூபா 1-50

(தபாற் செலவு 50 சதம்.)

நமக்கு நேரும் சுகதுக்கங்களையும், அதனால் ஏற்படும் தீவினைகளையும் நாம் கனவு மூலமாக அறிவதாக பண்டைய நூல்கள் கூறுகின்றன.

அவ்வாறு நாம் காணும் சகலவிதமான கனவின் பலன்களையும்

சொற்பன சாஸ்திரம்

என்னும் நூலில்

அகராதிபோல் எழுத்து வரிசையாக சாதாரண கல்வியறிவுள்ளவர்களும், பிறர் உதவியின்றி அறிந்துகொள்ளுமாறு சுமார் 700 கனவுகட்குரிய பலாபலன்கள் கொண்டது. நூதன முறையில் நல்ல திக்கடித்தத்தில் அச்சிட்டு ராப்பர் பைண்ட் செய்யப்பெற்றது.

விலை ரூபா 1-50

(தபாற் செலவு 50 சதம்)

சரஸ்வதி புத்தகசாலை 175, செட்டியார் தெரு, கொழும்பு-11.

## அகஸ்தியர் ஆருடம்

இதுபுடன் பாய்ச்சிகை சாஸ்திரமும் நஷத்திரபோக சக்கரமும் அடங்கியது.

இதில் 27 நட்சத்திரங்களின் ஆருடமும் உத்தமமத்திபம் அறியும் ஆருடமும் அவரவர்கள் கிரகங்களின் உத்தமமத்திபம் அறியும் ஆருடமும் பாய்ச்சிகையை உருட்டி அதனால் வரும் லக்கத்தின் உத்தமமத்திபம் அடங்கியுள்ளது. ஆருடம் சொல்லும் சாஸ்திர நிபுணர்களுக்கு உயிர்த்தோழனாக அவசியம் உபயோகம் ஆகும் என்று பல அரிய பெரிய சாஸ்திரம் சொல்பவரைக் கொண்டு எழுதப் பெற்றது. நண்பர்களே இதன் பெருமையைப் பார்க்க வேண்டுமானால் ஒருமுறை வாங்கிப் படித்து பாருங்கள். அப்போதுதான் உண்மை தெரியும். சாஸ்திரம் தெரிந்தவரும் சாஸ்திரம் தெரியாதவரும் வாங்கி ஷேகண்ட புஸ்தகத்தில் எழுதப்பெற்று இருக்கிறபடி உபயோகித்தால் சாஸ்திரம் பார்ப்பவரிடம் போக வேண்டியதில்லை. தாமாகவே அவரவர் நன்மை தீமை தெரிந்து கொள்ளலாம்.

விலை ரூபா 1-50, தபாற் செலவு 50 சதம்.

பெண்களின் ஜாதக பலன்களை விரிவாக அறிய விரும்புகிறீர்களா?

பெண்களுக்கு நேரும் நன்மை தீமைகளை  
சோதிடரின் உதவியின்றி

இலகுவில் நீங்களே அறிய விரும்புகிறீர்களா?

### பெண்கள் ஜனன ஜாதக பலபோதின்

என்னும் புஸ்தகத்தை வாங்கிப்பாருங்கள். பெண்களின் ஜாதக ரகசியத்தை சாதாரணமானவர்கள் முதல் ஜோசியர் வரை இலகுவாக அறிந்து கொள்ளுவதற்காக ஜாதகம் கணிக்கவும். பன்னிருபாவபலன்கள், நட்சத்திர பலன், ராசி, பெண்கள் ஜாதகங்களில் அழகு, பதிவிரதை, நடத்தை, புத்திரர், மலடி, அமங்கலை, குணம் முதலிய வற்றை விபரமாகவும் இவைபோன்ற பெண்கள் ஜாதக சம்பந்தமான விஷயங்கள் அனைத்தும் இந்த ஒரு நூலில் மட்டுமே அடங்கியுள்ளது.

விலை ரூபா 1-50, தபாற் செலவு 50 சதம்.

சர்வவதி புத்தகசாலை 175, செட்டியார் தெரு, கொழும்பு-11.

KALA NILAYAM, 175, SEA STREET, COLOMBO

சோதிடம் என்ன என்பதே எப்படியென்று தெரியாதவர்களும், பிறர் உதவியின்றியும், சோதிடரின் உதவியின்றியும், தங்கட்கு வரும் நன்மை, தீமைகளை அறியவும், ஜாதகக்குறிப்பு எழுதவும், ஜாதகக்கணிதம் செய்து பலாபலன்களைக் கூறவும், மற்றும் சோதிட சாஸ்திரத்தில் 60 நாட்களில் வல்லவர்களாகத் திகழ

பிரம்ம ரகசிய

## ஜோதிட அறிச்சுவடி

(ஒன்பது பாகங்கள் அடங்கியது)

என்னும் புத்தகத்தில், ஜாதக ரகசியத்தை யாவரும் எளிதில் அறியுமாறு, குழந்தைபிறந்த நேரத்தைக்கொண்டு ஆணை, பெண்ணை எனக் கூற, ஜாதகக்குறிப்பு எழுத, அஷ்டவர்க்கம் கணிக்க, கோசார பலாபலன், பன்னிரு பாவபலன்கள், நட்சத்திர, வார, யோக, மாத, திதி, கரணங்களில் ஒவ்வொன்றிற்கும் உரிய பலன்கள், கிரகங்களின் குணசாகர விளக்கம், திசாபுத்தி அந்தர, சூட்சும, பிராணபலன், ஆருட பலாபலன்களும், பெண்கள் ஜாதகங்களில் அழகு, பதிவிரதை, நடத்தை, புத்திரர், மலடி, அமங்கலை, குணம் போன்ற இன்னும் அநேக சோதிடசம்பந்தமான விஷயங்கள் அனைத்தும் இந்த ஒர் சோதிடநூலில் மட்டுமே யாவருக்கும் விளங்குமாறு வசனநடையில் பிறர் உதவியின்றித் தாங்களே வாசித்து அறிந்துகொள்ளுமாறு பல அரிய சக்கரங்களுடன் விரிவாகத் தமிழ்ப்பண்டிதரும், நேட்டிவ் டாக்டரும், பஞ்சபகஷி கணித சோதிடரும், அநேக சோதிட, வைத்திய, மாந்திரீக நூல்கட்கும் ஆசிரியராகிய பூர்வீமான் கொரக்கோட்டை ப. வடிவேலுசெட்டியார் அவர்களால் எழுதப்பெற்றது. நல்ல கடிதத்தில் அச்சிட்டு அழகிய பைண்ட் செய்யப்பெற்றது

விலை ரூபா 3-50.

(தபாற்செலவு 50 சதம்.)

கலா நிலையம், 175, செட்டியார் தெரு, கொழும்பு.

சுவாமிநாதர் சர்மா,  
அருள்மனை, அச்சு வகி,  
கொக்குவில், (இலங்கை.)

KALA NILAYAM, 175, SEA STREET, COLOMBO.

நீங்கள் சோதிடத்தில் வல்லவர்களாக விரும்புகிறீர்களா?  
பஞ்சாங்கம் கணிக்க, முகூர்த்தம் நிர்ணயம் செய்ய  
மற்றும் ஜெனனம் முதலாவதாகச் சொல்லப்பட்ட  
பல யோகங்கள்—முதலியன  
தெளிவாக அறியவேண்டுமானால்,

**விதானமாலே உரையுடன்**

என்னும் புஸ்தகத்தை வாங்கிப் பாடுங்கள்.

இந்நூல் நமது முன்னோர்களால் எழுதி எட்டுப்பிரதியாக உப  
யோகித்துவந்ததை எல்லோருக்கும் உபயோகப்படுமாறும், தற்  
காலத்தில் அநேக சோதிடர்கட்கும் தெரியாத பல அரிய விஷயங்  
களை 26 படலங்களாகப் பிரித்து சுமார் 325 சோதிடசம்பந்தமான  
விஷயங்களை உரையுடன் யாவரும் எழிதில் விளங்கக்கூடியவாறு  
அச்சிடப்பெற்றுள்ளது.

**விலை ரூபா 3—00.**

(தபாற்செலவு 50 சதம்)

சாதகக் குறிப்பில்லாதவர்களும், பிறந்தநேரம், நட்சத்திரம்  
தெரியாதவர்களும், தங்களின் நாம நட்சத்திரத்தைக்கொண்டே  
சோதிடரின் உதவியின்றித் தங்கட்கு நேரும் நன்மை, தீமைகளை  
அறிந்துகொள்ளுமாறும், சாதகம் உள்ளவர்களும் தங்கட்கு  
நடைபெறும் நன்மை, தீமைகளைச் சோதிடரின் உதவியின்றித்  
தாங்களே அறியுமாறும் பல அரிய பிரசித்திபெற்ற சோதிட  
நூல்களிலிருந்து சேகரித்து வசனநடையில் எழுதப்பெற்ற

**கோசார பலன் விளக்கம்**

கோசார பலன்களைப்பற்றி பல நூல்கள் வெளிவந்தபோதி  
லும் இந்நூல் எல்லா சோதிட நூல்களிலும் உள்ள விஷயங்களை  
யெல்லாம் ஒரே புஸ்தகமாக எல்லோருக்கும் விளங்குமாறு வச  
னத்தில், நட்சத்திரத்தைக்கொண்டு தங்கட்கு நடைபெறும் தின  
பலன், வார பலன், மாத பலன், வருஷ பலன், தாரா பலன், கிரக  
தோஷங்கட்குரிய பரிகாரங்கள் முதலியனவும், தமக்குத்தாமே  
ஆயுள் தசா பலன்களை எக்காலத்திலும் சரியாகவும், எளிதாகவும்  
தெரிந்துகொள்ளுமாறும் அச்சிடப்பெற்றது. இந்நூலில் கண்  
டுள்ள விஷயங்களை அனுசரித்து சோதிடர்களும் கோசார பலன்  
சொன்னால் ஒருபோதும் தவருகாது.

**விலை ரூபா 1—00.**

(தபாற்செலவு 40 சதம்)

கலா நிலையம், 175, செட்டியார் தெரு, கொழும்பு.

KALA NILAYAM, 175, SEA STREET, COLOMBO.

உங்கள் வாழ்நாட்களில் வேலையில்லையென்று  
மனதில் கவலை வேண்டாம்.

மாதம் பல்லாயிரக்கணக்கான ரூபாக்களைச்  
சம்பாதிக்கக்கூடிய அரிய போதனைகள் அடங்கிய

**சுதேசி கைத்தொழில்**

இதில் பலவிதமான சோப்புகள், மெழுகுவத்திகள், வச்  
சிரங்கள், சாக்குகள், வாணவேடிக்கை மருந்துகள், வார்  
னீஷ்கள், தீக்குச்சிகள், இங்குகள், சாயங்கள், வெள்ளி, தங்  
கம், பொன் இவைகளுக்குக் கிட்டு போடுதல், மாஜிக் இங்  
குகள், வர்ண தினுசுகள், பெப்ரமெண்ட் தினுசுகள் ஓமவாட்  
டர், பலவித பற்பொடி, கூந்தல்தைலங்கள், அத்தர், சென்ட்  
தினுசுகள், ஊதுவத்திகள், பலவித கறையெடுக்கும்முறை,  
சேவிங்சோப், இன்னும் வாசனைசோப் செய்யும்முறை, நரை  
மயிர் கறுக்கும் தைலம் செய்யும்முறை, அத்தர், புனுகு, சாம்  
பிராணி முறைகள், பன்னீர், குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம்,  
ஸ்னோ, கிரீம், ஷர்பத், பிஸ்கத், ரொட்டி, கேக்முறைகள், ரப்  
பர் முத்திரை, இங்கு மைகள், முக வசீகரப்பவுடர், மருந்து  
தினுசுகள், பஸ்பம், தைலமுறைகள், லேகியம், எண்ணெய்  
சூரண முறைகள், பட்டாசுகள், மத்தாப்புகள், சுறுசுறு வத்  
திகள் செய்யும்முறை, இவைபோன்ற அநேகசெய்முறைகள்  
பிரபல அனுபவசாலிகளால் எழுதப்பட்டிருக்கின்றது.

290 அரிய முறைகள் அடங்கியிருக்கின்றது.

**விலை ரூபா 2—00.**

(தபாற்செலவு 50 சதம்)

**கதிர்காமசுவாமி தோத்திரக்கொத்து**

இலங்கையில் பழம்பெரும் புராதன முருகனின் ஸ்தல  
மாகிய கதிர்காம முருகன்மீது உள்ள பன்னிரு தோத்திர  
நூல்கள் பல அழகியபடங்களுடன் அச்சிடப்பெற்றுள்ளது.

**விலை ரூபா 1—50.]**

[தபாற்செலவு 50 சதம்.

கலா நிலையம், 175, செட்டியார் தெரு, கொழும்பு.

## மட்டக்களப்பு மான்மியம்

இந்நூல் மட்டக்களப்பின் பண்டைய சரித்திரம் முதல் ஒல்லாந்தர் காலம்வரையுள்ள சரித்திரமும், மட்டக்களப்பு பூர்வ சரித்திரமும், ஆடகசந்தரி, சிங்ககுமாரன், அமரசேனன், குணசிங்கன், வங்கலாடன், குமாரசிங்கன், ககிர்சுதன், மதிசுதன், நாதன், தினசிங்கன், சுகதிரன், எதிர்மன்னசிங்கன் ஆகியோர்களினது சரித்திர வரலாறுகளும், குளிக்கல் வெட்டுமுறை, பெரியகல் வெட்டு, பங்குகூறும் கல்வெட்டு, நாதன் கல்வெட்டு, போடி கல்வெட்டு, குல விருதுகள், சாதித்தெய்வ கல்வெட்டு, ஆசாரிகள் கல்வெட்டு, குற்குகர் வன்னிமை, திருப்படைக்காளஞ்சியம் போன்ற பல அரிய விஷயங்களடங்கிய இந்நூலை, கொக்கட்டிச்சோலை தான்தோன்றி சுபரன் கோவிலுள்ள ஏட்டுப்பிரதியின்படி வித்துவான் F. X. C. நடராஜா அவர்களால் சரித்திரக்குறிப்புகள் எழுதி, அழகுற நல்ல கடிதத்தில், அழகிய மூவர்ணமுகப்புடன் மலிவுப்பதிப்பாக வெளியிட்டுள்ளோம்.

விலை ரூபா 1-50.

(தபாற்செலவு 50 சதம்)

## 60 சில்லறைக் கோர்வை

(படங்களுடன்)

சிவன், அம்பாள், நவக்கிரகங்கள், நடராஜர், விஷ்ணு, ராமர், முருகன் ஆகிய கடவுள்மீது பக்தர்கள் பாடிய அறுபது தோத்திர நூல்கள்-பல அழகிய படங்களுடன் அச்சிடப்பெற்றுள்ளது.

விலை ரூபா 2-00.

(தபாற்செலவு 50 சதம்)

கலா நிலையம், 175, செட்டியார் தெரு, கொழும்பு

## தற்கால ஜோதிட கோசர பலன் நவக்கிரக மகாமந்திரம் சாந்தியுடன்

இதில், உலகில் மானிடர்கள் நவக்கிரகங்கள் ஆட்சிக்கும், தண்டனைக்கும் உட்பட்டு பல துன்பங்களையும், ரோகங்களையும் அனுபவிக்கிறார்கள். எனினும், அந்தந்தக் கிரகங்களை மும்விதிப்படி பூஜித்து அவர்களை வேண்டி தண்டனையை நிவர்த்தி செய்துகொள்ளமுடியும் என்று பரமசிவன் பார்வதிதேவிக்கு உபதேசித்தருளிய "நவக்கிரக மகாமந்திரம் சாந்தியுடன்" என்ற நூலை நாங்கள் சிறந்தமுறையில் ஒன்பது கிரகங்களுக்குத்தக்க சக்கரங்களுடனும், எல்லோரும் எளிதில் உணருமாறும் அச்சிட்டிருக்கிறோம்.

மேலும் நவக்கிரகங்களின் சேஷ்டைகளுக்குரிய சாந்திசெய்ய பூசைக்கிரமங்களும், கிரகசுவைகள், கிரக தேவதைகள், ஆரூட பலாபலன், நட்டமுட்டி சிந்தனை, சகுனம், அசுபசகுனம், பிரயாணம்செய்யும் முறைகளும், ஹஸ்த ரேகை பலாபலன்கள் தோத்திரமுறைகளும் அடங்கியுள்ளது. இதை ஒவ்வொருவரும் விதிப்படி அனுஷ்டித்து பயன்பெறுமாறு உயர்ந்த காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

இதன் விலை ரூபா 1-50]

[தபாற்செலவு 40 சதம்.

கலா நிலையம், 175, செட்டியார் தெரு, கொழும்பு.

KALA NILAYAM, 175, SEA STREET, COLOMBO

காலத்திற்கேற்ற நூல்!  
மர்மங்களை வெளியிடும் நூல்!

காதலர்கள் தேடும் நூல்!!  
மாந்தருக்கு அவசியமான நூல்!!

நீங்கள் நெடுநாட்களாய் எதிர்பார்த்திருந்த

இரகசிய புஸ்தகம்

## மானிட வாழ்க்கையின் மர்மம் (படங்களுடன்)

இப்புத்தகத்தில் ஸ்திரீ-புருஷர்கள் இன்புற்றிருக்கும் விதங்களும், எந்தவேளையில் இன்புற்றிருக்கவேண்டுமென்பதும், பெண்களிடத்தில் பிணக்கு உண்டாவதற்குக் காரணமும், அதைப் போக்கடிக்கும் சுலபமான வழிகளும், ஸ்திரீகளின் அமிர்தநிலை உள்ள இடமும், நேரமும், இதையறிந்து சுகிக்கவேண்டிய வழிகளும், கருவிலிருப்பது ஆணு? பெண்ணு? என்றறியும் உபாயமும், மனம் போல மக்களைப்பெறும் வழிகளும், ஸ்திரீ-புருஷர் மலடிண் காரணமும், அதைப் போக்கடிக்கும் சுலபமான உபாயமும், மாதவியைப்பற்றிய மர்மமும், கருப்பகாலத்தில் ஸ்திரீகள் நடந்து கொள்ளவேண்டிய கிரமங்களும், அப்போது உண்டாகக்கூடிய வியாதிகளும், அவைகளைச் சுலபமாய்ப் போக்கிக்கொள்ளும் உபாயங்களும், சுகப்பிரசவத்திற்குவேண்டிய மார்க்கங்களும் மிகத் தெளிவாகச் செந்தமிழ் நடைபில் விபரமாய் எழுதப்பட்டிருக்கின்றன. எத்தனையோ ஜனங்கள் இவ்வித ரகசியங்களை அறிந்து கொள்ள வழியில்லாமல் துன்பப்படுகின்றனர். உங்களுடைய இல் வாழ்க்கையில் நீடித்த இன்பம் கிடைக்காவிட்டால் ஏன் கிடைக்கவில்லை? என்று அறிந்துகொள்வது உங்களுடைய முதற்கடமை யாகும். உங்களுடைய மனைவிக்குப் பரிபூரண இன்பத்தைக்காட்டி உங்கள்வசமே லயப்படுத்த உங்களிடம் சக்தி வேண்டாமா? ஆனந்தமாய்க் கூடிவாழவேண்டுமென்ற விருப்பம் உங்களுக்கு இல்லையா? இல்வாழ்க்கையின் இரகசியங்களையே இப்பொழுது புத்தகரூபமாகப் பல படங்களுடன் வெளியிட்டிருக்கிறோம். ஒவ்வொரு ஆண்-பெண்ணிடத்திலும் இந்நூலின் ஒரு பிரதி இருந்தே தீரவேண்டும். இன்றே வாங்கிப்பாருங்கள்.

விலை ரூபா 2—00.

(தபாற்செலவு 50 சதம்)

கலாநிலையம், 175, செட்டியார் தெரு, கொழும்பு.

KALA NILAYAM, 175, SEA STREET, COLOMBO.

## பதினெண் சித்தர்கள் அருளிச்செய்த விஷ வைத்திய மாந்திரீக ஒன்பது விஷ ஆரூடம்

[ பல அரிய சக்ரங்கள், மூலமந்திர பூஜா விதிகளும் அடங்கியது ]

இந்நூலில் பாம்பு, தேள், நட்டுவக்காலி, பூரான் கடிகளுக்குத் தகுதியான கைகண்ட மந்திர, வைத்திய முறைகளும், பாம்புகள் வசிக்குமிடம், பரிமள குறி, தூதன் குறி, படத்தின் குறி, ஆடுங் குறி, விஷத்தின் அளவு, எலி, பெருச்சாளி, பல்லி, அரணை, நாய், நரி, வண்டு, குரங்கு, உடும்பு, கீரி, பன்றி, மாடு, ஆடு, கழுதை, பூனை, தவளை, தேரை, ஒணன் முதலிய விஷங்களுக்கு, ஓளடதம், கலிங்கம், மூலிகைப்பிரயோகம், புகை, முடி, கயிறு, கொடிய விஷங்களை இறக்குவதற்குரிய யந்திரங்கள் பூஜாவிதிகளுடனும், பச்சிலைகளால் விஷமிற்கும் முறைகளும் அடங்கியது. இப்புஸ்தகத்தில் குறிப்பிட்ட மருந்துகளை அளவுப்படி கொடுத்து மந்திரித்தால் எவ்வித கொடிய விஷங்களும் இறங்கி குணமடைவார்கள். இவ்வரிய நூல் கைவசமிருந்தால் விஷகடிகளைப்பற்றிய பயமேயில்லை.

விலை ரூபா 6—00.

(தபாற்செலவு 60 சதம்)

குறைந்த விலை!

நிறைந்த விஷயங்கள்!!

கலியுகத்தில் கண்கண்ட தமிழ்த்தெய்வமாகிய முருகனது பெருமைகள் அடங்கிய நூல் எது? புராண நூல்கள், சங்க இலக்கியங்கள் யாவற்றிலும் குறிஞ்சிநிலக் கடவுளாகப் போற்றும் ஆறுமுகப்பெருமானுடைய வரலாறு அனைத்தையும் ஒருங்கே கூறும் நூல் எது? யாழ்ப்பாணத்து மேலப்புலோலி மகாவித்துவான் ஸ்ரீ நா. கதிரைவேற்பிள்ளை அவர்களால் இயற்றப்பெற்ற

### சுப்பிரமணிய பராக்கிரமம்

சைவமக்கள்யாவருக்கும் உபயோகமாகும்பொருட்டு முருகனின் எண்பத்தெட்டு பராக்கிரமங்களையும் சுமார் 160 வடமொழி, தமிழ் நூல்களிலிருந்து சேகரித்துப் பல அழகிய படங்களுடன் சுமார் 400 பக்கங்கள் அடங்கிய இந்நூல்,

முருகனின் அழகிய கலர் முகப்புடன் அழகிய அட்டைபைண்ட் செய்யப்பெற்றது.

விலை ரூபா 5—00.

(தபாற்செலவு 60 சதம்)

கலாநிலையம், 175, செட்டியார் தெரு, கொழும்பு.

## நறுமலர் மாலை

ஆசிரியர்:-

அருள் செல்வநாயகம்

இந்நூலில் தமிழரது உரிமையும், தமிழருக்கும், ஈழ நாட்டிற்குமுள்ள சரித்திரத்தொடர்பின் தொன்மையும், 1. சமந்தகூடம், 2. இராசகாரியம், 3. கண்ணகி வழிபாடு, 4. நெடுந்தீவு, 5. விபுலானந்த அடிகள், 6. கிராமிய இலக்கியம், 7. செய்வினை, 8. சீர்பாத வரலாறு, 9. மட்டக்களப்பு வாவி, 10. காமன் கூத்து, 11. சிங்கார கண்டி, 12. பழங்கோயில்கள் ஆகிய மேற்கண்ட பன்னிரண்டு கட்டுரைகள் மூலமும் ஆசிரியர் சரித்திர ஆராய்ச்சியுடன் மாணவர்கள் முதல் யாவருக்கும் உபயோகமாகும்படி எழுதியுள்ளார். விலை ரூபா 1-50. (தபாற்செலவு 50 சதம்.)

## விபுலானந்த அமுதம்

பதிப்பாசிரியர்:-

அருள் செல்வநாயகம்

முத்தமிழ்ப் பெருங்காப்பியமான சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக் காதையிலுள்ள இசை நுணுக்கங்களைத் தெளிவாக விளக்கி "யாழ் நூல்" என்னும் கலைச்செல்வத்தைத் தமிழ் உலகிற்களித்த பெருமை முத்தமிழ் வித்தகர் அருட்டிருவி விபுலானந்த சுவாமிகட்கே உரியதாகும்.

தமிழ்ப்பேச்சினாலும், எழுத்தினாலும் தமிழ்த்தொண்டே குறிக்கோளாகக்கொண்ட அடிகளாரின் 38 கட்டுரைகள் கையெழுத்துப் பிரதியாக அச்சவாகனமேருது கரந்தை தமிழ்ச்சங்கத்தாரால் பாதுகாக்கப்பட்டுவந்த இந்த நூல், தற்போது அச்சவாகனமேறி வெளிவந்துவிட்டதாலால் தமிழர்கள் ஒவ்வொருவரும் தம் இல்லந்தோறும் வாங்கி வாசித்து இன்பமடையுங்கள்.

விலை ரூபா 1-50.

(தபாற்செலவு 50 சதம்.)

கலா நிலையம், 175, செட்டியார் தெரு, கொழும்பு.

## பச்சிலை மூலிகை அகராதி

இந்நூல், களோள சித்தாந்த கணித சதாவதானம் களத்தார் சித்திரக்கவி க. ஷண்முகமுதலியார் அவர்களால் நூதன மாய்ச்சில எட்டுப்பிரதிகளிலிருந்தும், அகராதிகளிலிருந்தும் பல முறைகட்கு இணங்க ஒன்றுசேர்த்து, வாதம், வைத்தியம் முதலிய விஷயங்கட்கு ஆடுஞ்சரக்கு 64, கூடும் உபரசம் 120, நாடுங்கடைச் சரக்கு 64, அட்டகாமமூலிகை 60-க்கும் தொன்றுதொட்டுப் பழமையாய் வழங்கிவருவனவற்றுள் ஒன்றேனுஞ் சிதருது வரிசைக்கிரம மாய் அமரவர்க்கமோடு அமைத்து யாவரும் எளிதில் கண்டறிய நுணுக்கமாய் இயற்றி இப்புஸ்தகம் வைத்தியர்களுக்கும், ஜாலம் செய்பவர்களுக்கும், மாந்திரீகம் செய்பவர்களுக்கும் மிக உபயோக முள்ளது. ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள், தவசிகள் முதலியோர் பச்சிலை மூலிகைகளின் பெயர்களை மர்மமாகவும், இரகசியமாகவும் பரிபாஷையில் பாடியுள்ளார்கள். அவைகளைத் தெளிவாகவும், அம் மர்மங்களை விளக்கமாகவும் இதில் எழுதியுள்ளது. ஒவ்வொருவருக்கும் உபயோகமுள்ளது.

விலை ரூபா 1-25]

[தபாற்செலவு 40 சதம்.

## சந்திரகாமியம்

(மூலமும், உரையும்)

இவை பண்டைக்காலத்து சாஸ்திர மேதாவின்களால் நன்கு புகழப்பெற்று, ஒவ்வொரு ஜாதகங்களுக்கும் யோகபாவம், மாரக பாவம், நட்பு, ஆட்சி, உச்சம், நீசம், பகை என்னும் பஞ்சபலம், திசாபுத்தி, காலங்களிலுண்டாகும் போதகன், வேதகன், பாசகன், காரகரென்பவரியல்பு முதலியனவற்றைத் தெளிவாயும், அனுபவத்திலொற்றுமையுடனும் எழுதப்பட்டு மூலபாடமாயிருப்பது கருதியும், இதனைச் சோதிடர்கள் அறிவது மிக்க சிரமமாயிருப்பது கருதியும், ஷை செய்யுளுக்கு உரையும், பலவித நூற்களின் மேற்கோளாலும் நன்றாய் விளக்கிக்காட்டியுள்ளன. ஆதலால் தற்கால சோதிடர்களும் இதிலுள்ள விஷயங்களை எளிதிலறிவார்களென்றும் நம்புவதால், ஒவ்வொரு சோதிடர்களும் வாங்கி வாசித்துத் தம் சந்தேகம் நீங்கி ஜாதக பலன் உரைக்குமாறு வேண்டுகின்றனம்.

விலை ரூபா 1-00]

[தபாற்செலவு 40 சதம்.

கலா நிலையம், 175, செட்டியார் தெரு, கொழும்பு

## வடமொழி இலக்கிய வரலாறு

ஆசிரியர்:-

டாக்டர் கா. கைலாசநாதக் குருக்கள் M. A., Phd.

உலக மொழிகள் பலவற்றுள் ஒன்றாகிய சம்ஸ்கிருத மொழியின் இலக்கியத்தின் வரலாறுபற்றியே இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

உலகில் உள்ள மேனாட்டு மொழிகளில் அமைந்து விளங்கும் இலக்கியங்கட்குப் பல வரலாற்று நூல்கள் வெளிவந்திருக்கின்றன. இவ்வழியைப் பின்பற்றியே இவ் வடமொழி இலக்கிய வரலாறு வெளிவந்துள்ளது.

H. S. C. முதல் B. A. வரை உரிய சம்ஸ்கிருத பாடத் திட்டத்திற்கு அமைய எழுதப்பெற்ற இந்நூல் சரித்திர இலக்கிய ஆராய்ச்சியாளர்கட்கும், வடமொழி இலக்கிய வரலாற்றை அறிய விரும்பும் யாவர்கட்கும் உபயோகமாகும் பொருட்டு எழுதப்பெற்றது.

விலை ரூபா 3-00.]

[தபாற்செலவு 50 சதம்

## ஸ்தோத்திரத் தீரட்டு

(பல அழகிய கலர்ப்படங்களுடன்)

தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல் லாண்டு, திருப்புராணம், திருப்புகழ், திருமொழி, திருமந்திரம், பதினொராந்திருமுறை, இராமலிங்கசுவாமி பாடல், தாயுமானசுவாமி பாடல், பட்டினத்துப்பிள்ளையார் பாடல் முதலியவற்றினின்றும் திரட்டிய அரிய தோத்திரப் பாக்களும், திருவெம்பாவை, திருப்பொற்குண்ணம், விநாயகர் அகவல், விநாயக கவசம், கந்தர்சஷ்டி கவசம், திருமுருகாற்றுப் படை, கந்தரலங்காரம், கந்தரனுபூதி முழுவதும், இன்னும் சைவசமயிகளுக்கு இன்றியமையாத பல அரிய விஷயங்களும் அடங்கியது. பல அழகிய கலர்ப்படங்களுடன் நல்ல காகிதத்தில் பதிப்பித்து அழகிய திக் அட்டை பைண்ட் செய்யப்பட்டது.

விலை ரூபா 3-00.]

[தபாற்செலவு 50 சதம்.

கலாநிலையம், 175, செட்டியார் தெரு, கொழும்பு.

## சூடாமணி

## உள்ளமுடையான்

இதில் நட்சத்திர நிகண்டு, இராசி நிகண்டு, கிரக நிகண்டு, யோகங்கள் கணிக்கும் விதி, திதி, ராசிப்புணர்ச்சி சக்கரம், முகூர்த்த விதானங்கள், விவாகம்செய்ய, காது குத்த, பூமிதரிசனம் செய்ய, எருவிட, விவசாய ஆரம்பம், விதை விதைக்க, கதிர் அறுக்க, தானியம் கொண்டுவர, தானியம்வாங்க, யாத்திரைசெய்ய, மாடு, ஆடு முதலானவை வாங்க, விற்க, வீட்டிற்கு நிலம் எடுக்க, வீடுகட்ட, குடிபுக, கிணறு வெட்ட, கிணற்றிற்குரிய இடம் வகுக்க, விவாகப் பொருத்தம்பார்க்க, சங்கராந்தி பலன், ஜென்மநட்சத்திர பலன், கிரகண பலன், கிரக பரிவேடக்குறி, பிறைக்குறி மனைப்பொருத்தம், பஞ்சபட்சி பலன், பஞ்சபட்சி புணர்ச்சி சக்கரம், பேர் பொருத்தம், நட்டமுட்டி சிந்தனை, பூச்சல்லிய சக்கரம் பலனுடன், பூச்சல்லியமுட்டி கால சக்கர ஆண்டும், பலனும், சக்கரத்துடன் திசாபுத்தி அந்தர பலனும், கிரகங்கள் ஒன்பதுக்கும் உரிய கணிதம் ஆகியவைபோன்றசுமார் 300 சோதிட சம்பந்தமான விஷயங்களைச் சோதிடர் உதவியின்றித் தாமே அறிந்து, தாமே பார்த்து பலன் அறியுமாறு கண்ணாடிபோல் பற்பல சோதிட கணிதநுட்பங்களை மிகத்தெளிவாகக் கூறப்பெற்றிருக்கின்றது. இந்த ஒரே புஸ்தகமே சோதிட கணிதங்கட்கும், சோதிடத்தில் உள்ள மர்ம விஷயங்கள் யாவும் அறியுமாறும் இதில் அடங்கியுள்ளது.

விலை ரூபா 3-50.

(தபாற்செலவு 50 சதம்)

கலாநிலையம், 175, செட்டியார் தெரு, கொழும்பு.

ஓவ்வோர் இல்லத்திலும் மணக்குழப்ப நிலையை நீக்கி நல்லறிவு புகட்டுமாறும், பாலர்முதல் குடும்பத்தில் யாவரும் அத்தியாவசியம் படித்து மகிழுமாறும் மக்களைத் திருத்தும் பொருட்டு பல அரிய நீதிகளைப் போதிக்கக்கூடிய முறையில் ஒவ்வொரு இல்லத்திலும் இருக்கவேண்டிய

## குடும்ப வினோதக் கதைகள்

இந்நூலில் அடங்கிய கதைகள்

1. பணம் பந்தியிலே குலம் குப்பையிலே.
2. பாத்திரமறிந்து பிச்சையிடு.
3. கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு.
4. அன்புள்ள மனைவியும், அறிவில்லாப் புருஷனும்.
5. புருஷனை ஆண்டியாக்கிய மனைவி.
6. மனைவியைக் கொன்ற புருஷன்.
7. நவீன நாகரீகம்.
8. பாலாம்பாள்செய்த படுமோசம்.
9. சித்தம் கலங்கிய சித்திராங்கி அல்லது கண்மறைக்கும் காமம்.
10. அண்ணியின் கொடுமை அல்லது அடங்காப்பிடாரியின் ஆவேசம்.
11. மாமியின் கொடுமை.
12. மருமகளின் கொடுமை.
13. தூக்கிலிருந்து கணவனைக்காத்த தூர்க்காதேவி.
14. பணம் வந்தவழியே செல்லும்.
15. புருஷனைக் கொன்ற மனைவி.
16. தாய்செய்த நன்றி.
17. மைத்துனன் கடமை.
18. மனைவியின் கடமை.

இந்த பதினெட்டு கதைகளும் அடங்கியது; சுமார் 540 பக்கங்கள் கொண்டது; அழகிய பைண்டுடனும், கவர்ச்சிகரமான ஜாக்ஸெட்டுடனும் கூடியது.

விலை ரூபா 3—50.

(தபாற்செலவு 50 சதம்.)

கலா நிலையம், 175, செட்டியார் தெரு, கொழும்பு.

மலையாள அனுபோக

## மாந்திரீக ஆசிரியன்

(புலமந்திர யந்திரத்துடன்)

இதில் விநாயகர் வசியம், சுப்பிரமணியர் வசியம், சத்தி வசியம், லோக வசியம், ஜீவ வசியம், வியாபாரவசியம், வழக்கு வெல்லும் வசியம், ஸ்திரீ வசியம், மோகன ஸ்தம் பனம், ஆகர்ஷணம், உச்சாடனம், வித்து, வேஷனம், மாரணம் முதலிய ஆஷ்டகன்மம், வராகி, சத்தி, காளி, மாடன், மோகினி, வீரன், குறளி முதலிய சில்லறைத் தெய்வ வசியங்களும், பஞ்சபக்ஷி மாந்திரீகம், சரவியல், சூஷ்மமனோ வசிய சர்வசக்திபூஜை, ஆனந்த தரிசன மாந்திரீக திறவு கோல் முதலிய அநேக ரகசியமான கணக்கில்லாத அனுபோகமான மாந்திரீகங்களும், அதற்குரிய கோச-பீஜ மந்திரங்களும், மூலமந்திரங்களும், பூஜா விதிகளும் தெளிவாய் விளக்கிக்காட்டியிருக்கிறது. இதனை ஒருமுறை வாசித்தவர்கள் உபாத்தியாயரில்லாமலும், பிறர் உதவி இல்லாமலும், சகல மாந்திரீக வல்லவர்களாகவும், எட்டுச் சித்தும் வினையாடும் கலியுக சித்தகர்ளுமாவார்கள்.

விலை ரூபா 1-50

(தபாற்செலவு 50 சதம்)

## சிற்பசாஸ்திரமென்னும் மனையடி சாஸ்திரம்

மயனென்பவர் அருளிய இந்நூல், சகலருக்கும் உபயோகமாகும்பொருட்டு இராஜ மயேந்திரம் சாகரபத்தி அனுசிங்கராஜ இராமகிருஷ்ண சித்தாந்தியார், ககர்நாடி ஜோதிஷர் ஜயாசாயிப்பிள்ளை அவர்கள் இவ்விருவரால் சனத்குமாரவாஸ்து, கடகாவஸ்து. வீமேசுர உள்ளமுடையான் காலாயிர்த நூல்களைக்கொண்டு ஷட சாஸ்திரத்தைக் கோர்வையாக்கி முன்னர் அச்சிட்ட பிரதிக்கிணங்கியது. இதில் சிலவிடங்களில் சக்கரங்களுடன் அழகிய மூவர்ணப் படமடங்கிய ராப்பர் பைண்டு செய்தது.

விலை ரூபா 1-50

(தபாற்செலவு 35 சதம்.)

கலா நிலையம், 175, செட்டியார் தெரு, கொழும்பு.

நீங்கள் ஒவ்வோர் காரியமும் செய்யுமுன்பு  
நாம் செய்யும் காரியம் நன்மையாக முடியுமா என்பதை  
அறிந்துசெய்தால் நல்லது அல்லவா?

ஆதலால் ஒவ்வொருவரிடமும்

**நிமித்த சூடாமணியும்,**

பிரச்சினை ஆருடமென்னும்

**சகாதேவ சாஸ்திரமும்**

என்னும் புஸ்தகம் அவசியம் கைவசமிருக்கவேண்டு  
மென்று எட்டுப்பிரதியிலிருந்து இந்நூல் அச்சிடப்பெற்  
றுள்ளது.

இந்நூலில் நாம் எண்ணிய காரியங்கள் தடையின்றி  
நடைபெறுமா? பிறர் உதவி கிடைக்குமா? என்பதும்,  
களவுபோன பொருள் கிடைக்குமா? கடன் கேட்டால்  
கிடைக்குமா? வியாபாரத்தில் லாபம் கிடைக்குமா?கூட்டு  
வியாபாரம் செய்தால் நல்லதா? பிள்ளைகளைப் பள்ளிக்  
கூடமனுப்பினால் கல்வி வருமா? வீடு, மாடு, ஆடு, ஆப  
ரணங்கள் வாங்குவதினால் யோகமுண்டா? சீட்டுப்பிடித்  
தால் நல்லதா? மனதில் எண்ணிய பெண் கிடைப்பாளா?  
விதை விதைத்தால் லாபம் உண்டாகுமா? ஆகியவை  
போன்ற 108 காரியங்கள் செய்யும்போது நன்மை அறி  
யும் ஆருடமும், நிமித்த சூடாமணியும், ஸ்ரீராம சக்கரமும்,  
சகாதேவ ஆருடசக்கரமும் அடங்கிய புஸ்தகமும் கைவச  
மிருந்தால் உங்கள் அதிர்ஷ்ட பலாபலன்களை நீங்களே  
அறிந்துகொள்ளலாம்.

விலை ரூபா 1-00]

[தபாற்செலவு 40 சதம்.

க லா ந ி லை ய ம், 175, செட்டியார் தெரு, கொழும்பு.

மஹேந்திரநாத்

**மாயாஜால விநோதம்**

இதில் வரிசை வழங்குதல், மாம்பழ ஜாலம், சமுத்திரஜாலம்,  
சங்கிலி ஜாலம், அக்கினி ஜாலம், வாத்தியஜாலம், எலுமிச்சை  
வித்தை, செப்பிடுவித்தை, பிசாசு ஜாலம், ரூபாயை அழைக்கும்  
வித்தை, வாயில் நூலிழுக்கும் வித்தை, சைனாதேச வித்தைகள்,  
தேவாலயங்கள் காட்டும் வித்தை, பல வாத்தியங்கள் கேட்கும்  
வித்தை, தீபத்தைத் தலைகீழாகக் காட்டுதல், கண்ணில் நூலிழுக்  
கும் வித்தை, அந்தரத்தில் குத்தும் வித்தை, அந்தரத்தில் நிற்  
கும் வித்தை, முட்டை விளையாடுகிற வித்தை, கோழித்தலை கூவும்  
வித்தை, மோகினி வித்தைகள் இம்மாதிரியான பல ஜாலங்கள்  
அடங்கியிருக்கின்றன.

விலை 60 சதம்]

[தபாற்செலவு 30 சதம்

**சர்வஜாதக சந்தேக நிவர்த்தி**

இந்நூல் எல்லா சோதிட நூல்களிலும் ஏற்படும் ஜாதக விஷ  
யமான சந்தேகங்களைப் பிறர் உதவியின்றித் தாமே எழுதித்  
பார்த்து அறியுமாறு பிரபல ஜோதிட நூல்களிலிருந்து சேகரித்து  
எழுதப்பெற்றது. இந்நூலில் மட்டுமே ஜாதக சம்பந்தமாக ஏற்ப  
டும் சந்தேகங்களைச் சாதாரணமானவர்கள்முதல் ஜோதிடர்வரை  
இலகுவாக அறிந்துகொள்ளும்பொருட்டு பல அரிய சக்கரங்களு  
டன் கூறப்பட்டிருக்கிறது.

விலை ரூபா 1-50.

(தபாற்செலவு 40 சதம்)

**பெரிய ருதுநூல் சாஸ்திரம்**

(ருதுதோஷ பரிகார சக்கரங்களுடன்)

இதில் ருது உற்பத்தியும், கால அமைப்பும், அடையாளங்  
களும், 12-பாவ விசேஷத்தால் தன் வாழ்க்கை விஷயம், புத்திரவிஷ  
யம், பர்த்தா விஷயம், பொருள் விஷயங்களும், மாத பலன், நட  
சத்திர பலன், திதி பலன், வாரபலன், இலக்கின பலன் என்னும்  
முக்கிய விசேஷங்களும், குணதிசயமும், சுமங்கலி, அமங்கலி என்  
னும் இரகசிய விசேஷங்களும் ருது தோஷ பரிகாரங்களும், அவற்  
ற்றிரிய சக்கரங்களும் விவரித்து விரிவாக எழுதி அச்சிடப்பட்டி  
ருக்கிறது.

விலை ரூபா 1-50.

(தபாற்செலவு 40 சதம்)

கலா நிலையம், 175, செட்டியார் தெரு, கொழும்பு.

## இரண வைத்தியம்

இந்நூல் அநேக வருஷங்களாக ஏட்டுப்பிரதிகளில் மறைவாக இருந்து இப்போதுதான் நம்மவர்களின் நன்மைக்காக அச்சிடப்பட்டுள்ளது. இந்த அருமையான இரணவைத்திய சாஸ்திரம் படிப்போருக்கு நன்கு புலனாகும்படி எளியநடையில் தெளிவாக வரையப்பட்டுள்ளது. வெட்டுக்காயம், குத்துக்காயம், கண்டமாலை, பவுத்திரமூலம், கன்னப்புற்று முதலிய புற்றுரோகங்கள், அரையாப்பு முதலிய ஸ்திரீ ரோகங்கள், ஆருத புண்கள், புரையோடும் இரணங்கள், கரப்பான், சொறி, சிரங்கு முதலிய சகல இரணங்களையும் இவைகள் இப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளன. வைத்தியர் உதவியின்றி இதைப் படிப்போரே சிகிச்சை செய்துகொள்ளலாம். மேற்குறித்த இரணங்களை ஆற்றவல்ல பிளாஸ்திரி, களிம்பு, லிண்டு, லோஷன்பற்றுகள் முதலியவற்றை இலகுவாய் அனைவரும் செய்துகொள்ளலாம். ஆஸ்பத்திரிகளுக்குச்சென்று இரண்டு மாதகாலத்தில் ஆற்றிக்கொள்ளக்கூடிய இரணங்களை இப்புத்தக சிகிச்சைப் பிரயோகத்தினால் 10 தினங்களில் ஆற்றிக்கொள்ளலாம். இதில் எவ்வித ரணங்களையும் கத்தியின்றி சிகிச்சைசெய்யும் அரிய முறைகள் உண்டு. இப்புத்தகம் வைத்திருப்பவர்கள் இரணவைத்தியத்திற்காக வைத்தியசாலைக்குச் செல்லவேண்டியதில்லை.

விலை ரூபா 1—25.

(தபாற்செலவு 40 சதம்)

## மதனரதி ஒப்பாரி என்னும் பெரிய நவரத்தின ஒப்பாரி

[மன்மதன் சரித்திர சல்லாபலாவணி எரிந்த கட்சி-ஏரியா கட்சி பாடல்களும், சிங்கார பதங்களும் அடங்கியது.]

இதில் மன்மதன் ஜனனம், மன்மதனுக்கும், இந்திரனுக்கும் வாக்குவாதம், பரமசிவன்மேல் பாணத்தைத் தொடுத்து இறப்பது, பரமசிவன் மன்மதனை எழுப்பித்தருவது, இரதிக்கும், மன்மதனுக்கும் வாக்குவாதம், இரதி ஒப்பாரி, இரதி பரமசிவனிடம் மாங்கல்யப்பிச்சை கேட்பது, மாயவனார் குறத்திருபங்கொண்டு இரதிக்குக் குறி உரைப்பது, ஆகமசாஸ்திர விதிப்படி அங்கஜனைய மன்மதன் பண்டிகையை ஆவலாய்க் கொண்டாடுவது இவையாவும். இதில் காமனுக்கும், ரதிக்கும் வாக்குவாதமும், இரதிதேவியின் புலம்பல் ஒப்பாரியும், எரிந்தகட்சி பாடல்களும், காமன் எரிந்தான் எரியவில்லை என்ற சந்தேக நிவர்த்தியும் அச்சிடப்பெற்றிருக்கின்றன.

விலை ரூபா 1—50.

(தபாற்செலவு 50 சதம்)

கலா நிலையம், 175, செட்டியார் தெரு, கொழும்பு.

# புலிப்பாணி முனிவர் ஜாலத் திரட்டு

( பலதிரட்டு ஜாலம், சிதம்பர பூசை, நவபாஷாண சுத்தி சக்கரங்கள் விசேஷ சாலத் திரட்டுடன் )

இதில் பல வசிய முறைகள், வசிய மூலிகைகள், லோக வசியம், மூலிகை சாலம், யக்ஷணி சாலம், மகேந்திர சாலம், சமுத்திர சாலம், காளி தியானம், செப்படு வித்தை மாடன் யந்திரம், கவச மந்திரம், பார்வைமை, பாதாள அஞ்சனம், மோடி வித்தை, நீலகண்ட மந்திரம், பேயாட்டல், கொண்ட பேரண்ட மந்திரம், பிரத்தியங்கிராதேவி மந்திரம் சக்கரத்துடன், சிதம்பரபூசை சக்கரமுறையுடன், கண்கட்டு வித்தை போன்ற பல சாஸங்காடங்கியது. மற்றும் பல மாந்திரீக விஷயங்களும், வைத்தியமுறைகளும், ஜாலமுறைகளும் இந்நூல் தெளிவாய் விளக்கிக்காட்டியிருக்கிறது இந்நூலை ஒருமுறை வாசித்தவர்கள் உபாத்தியாயரில்லாமலும், பிறர் உதவியில்லாமலும், எட்டுச் சித்தும், விளையாடும் கலியுக சித்தர்களாகலாம்.

விலை ரூபா 2-50

( தபாற்செலவு 50 சதம் )

சோதிட விளக்கவினாவிடை என்னும்

## பெரியசுந்தர சேகரம்

இதுசோதிடத்தில் பழகுவோர்க்கு அதிக அவசியமானது. எளிதில் அறியும் பொருட்டு எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஜாதகரும் அறிந்துகொள்ளவேண்டிய நிதிகளின் பலன்களும், நட்சத்திரத்தின் பலன்களும் யோகங்களும் விபரமாய்க் கூறப்பட்டிருக்கின்றன. நட்பாட்சியுச்சம், பகை நீசம் இவற்றின் விபரமும் துவாதச பாவம், கிரகசாரங்கள் கிரகங்களின் நட்பு, சமம், பகை, பாவங்களின் பலன்கள் சக்கரங்களுடன் மிகவும் தெளிவாய் விளக்கப்பட்டிருக்கிறது. பெண் ஜாதகங்களின் அழகு, புத்திரர், மலடி, பதிவிரதை, நடத்தை, அமங்கலை முதலியவற்றை விபரமாகவும், கோட்சார பலன்களையும் இராசிகளில் கிரகங்கள் நிற்கும்பலன்களையும் விரிவாய்க்காட்டப்பட்டிருப்பதால் சோதிடருடைய உதவியின்றியே ஒவ்வொருவரும் தாமே ஜாதகத்தை எழுதிக்கொள்ளக்கூடிய அவ்வளவு விஷயங்களும் இதில் அடங்கியிருக்கின்றன.

விலை ரூபா 2-00

(தபாற் செலவு 50 சதம்)

சரஸ்வதி புத்தகசாலை 175, செட்டியார் தெரு, கொழும்பு-11.